

•—• தம்ஹீதே ! ஈமான் •—•
(ஈமானின் அஸ்திவாரம்)

ஆசிரியர் :- இமாமே அஹ்லு சுன்னத் முஜத்திதே தீன் வ மில்லத்
ஆஃலா ஹழ்ரத் மௌலானா ஷாஹ் அஹ்மத் ரஜா ஃகான் ஹனஃபி
காதிரி பரேலவி (ரஹ்மியல்லாஹு அன்ஹு)



தமிழாக்கம் :- நவ்ஷாத் காதிரி அஜீஸி, M.Sc., B.Ed.,

பதிப்பாசிரியர்:- ஹழ்ரத் மௌலானா அஃப்ஜலுல்
உலமா A. சைய்யிது கவுஸ் மதனி, MA, MPhil.,

IMAAM AHMED RAZA ASSOCIATION , Chennai - 600 014.

பதிப்புரை...

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா அஷ்ரபுல் முர்ஸலீன் வஅலா ஆலிஹி வஅஸ்ஹாபிஹி வஅஜ்வாஜிஹி அஜ்மயீன்.

தம்ஹீதே ஈமான் எனும் நூல் முஜத்திதே தீன் வ மில்லத் ஆலா ஹஜ்ரத் இமாம் அஹ்மத் ரஜா கான் ஹனஃபி காதிரி ரஹியல்லாஹு அன்ஹு அவர்களுடைய 1200க்கும் மேற்பட்ட புத்தகங்களில் ஒன்றானதாகும். இந்த நூல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை ஹிந்தி மொழியாக்கத்திலிருந்து தமிழுக்கு அழகாக **நவ்ஷாத் காதிரி அஜீஸி, M.Sc., B.Ed.,** அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படையான காரணங்களை விளக்கும் நூலாக இருப்பதால் இக்காலத்திற்கு தமிழில் வெளியிடுவது அவசியமானதாகும். தேவபந்தி தப்லீக் வாதிகளின் முகத்திரையை கிழித்து எறியும் நூலாகும்.

இந்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பை சரிபார்த்த உலமாக்களான மௌலானா ஷவ்கத் அலி ரஜ்வி சாஹிப், மௌலானா அப்துர் ரஜ்ஜாக் ஸஃபி சாஹிப் மற்றும் மௌலானா அமீருத்தீன் சாஹிப் மேலும் இந்த நூலை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த ஜனாப் ஆமிர் கான் சாஹிப் மற்றும் மௌலானா டாக்டர் சையத் முஸ்தபா அலி மிஸ்பாஹி சாஹிப், டாக்டர் குலாம் ஹைதர் குறைஷி சாஹிப் அவர்களுடன் இமாம் அஹ்மத் ரஜா அசோஷியேஷன் உறுப்பினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக.

ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்.

**ஹஜ்ரத் மௌலானா அஃப்ஜலுல் உலமா
A. சைய்யிது கவுஸ் மதனி, M.A., M.Phil.,**

வாழ்த்துரை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அண்டசராசரங்களை 'ஆகு' என்ற ஒரு கட்டளையினால் ஆக்கி ஆளுகின்ற அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் அர்ப்பணம், நாநிலம் போற்றும் நடிகள் நாயகத்தின் நல்லாசியை நாடியவனாக, நபிநேசர் நாவுக்கரசர் அறிவு களஞ்சியம் ஆலா ஹஜ்ரத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அனுசூலம் வேண்டி அண்டி நிற்கும் அல்லாஹ்வின் அடியான் அமீருத்தீன் அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற நூற்றாண்டின் மாபெரும் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த இஸ்லாமிய பேரறிஞர் கண்ணியத்திற்குரிய ஆலா ஹஜ்ரத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், முஸ்லிம்களுக்கு மத்தியில் புகுந்துவிட்ட தீய வஹ்ஹாபிய கொள்கைகளால் வாடிப் போயிருந்த இஸ்லாமியர்களுக்கு புத்துயிர் ஊட்டக் கூடிய பொக்கிஷமாகத் திகழ்ந்தார்கள், இன்றும் வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்கள், அன்னாரின் தூய எண்ணத்தின் வெளிப்பாடாக கை வண்ணத்தில் வெளியான “தம்ஹீதே ஈமான்” ஈமானின் அஸ்திவாரம் என்ற அரிய ஆவணத்தை ஆராயும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.

ஈமான் என்றால் என்ன? எப்படிப்பட்ட ஈமானை அல்லாஹுத்தஆலா ஏற்றுக் கொள்வான்! முஃமின்கள் என்றால் யார்? முஃமின்களுடைய தன்மைகள் என்ன? என்ற கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை எல்லாம் தனக்கே உரிய உயர்ந்த உரைநடையில் ஆணித்தரமான ஆதாரங்களை எல்லாம் திருக்குர்ஆன், திருநபிமொழிகளிலிருந்து அள்ளிப் போட்டு, வழிகெட்ட வஹ்ஹாபிகளை அதிரவைத்து முகத்திரையை கிழித்திருக்கின்றார்கள், மேலும் முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தார்களையும் சிந்திக்கவைத்துள்ளார்கள்

இறை நேசரான ஆலா ஹஜ்ரத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் நபி நேசத்தில் தன்னை அர்ப்பணித்தவர்களாவார்கள். நபி நேசத்தில் மூழ்கி அவர்கள் இயற்றிய புகழ்மாலைகளை கேட்டால் உருகாத உள்ளமும் உருகிவிடும், நபி நேசம் தான் ஈமானின் சாராம்சம் என்பதை அவர்கள் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும் சொல்லவில்லை, மாறாக வாழ்ந்து கட்டினார்கள். அவர்களுடைய வாழ்க்கை முஃமின்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது. அவர்களுடைய உணர்வூட்டும் உபதேசங்கள் உறங்கிக் கொண்டிருந்த உள்ளங்களை தட்டி எழுப்பியது. அவர்களுடைய அறிவுரைகள் அறியாமை என்னும் இருளை போக்கி அறிவொளி ஊட்டுகின்றது. குஃப்ர் எனும் கொடிய நோயை குழிதோண்டி புதைத்து, ஈமான் எனும் பேரொளியை பிரகாசிக்கச் செய்கிறது. நேர்வழி விரும்பிகளுக்கு வழிகாட்டும் சூரியனாகத் திகழ்கிறார்கள், இஸ்லாமிய அரங்கில் மின்னும் நட்சத்திரமாக ஜொளிக்கிறார்கள், சுருங்க கூறின் கண்ணியத்திற்குரிய இமாம் அஹ்மத் ரஜா ஆலா ஹஜ்ரத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஈமானின் சின்னமாக, நபிநேசத்தின் உதாரண புருஷராக, நபிகள் நாயகத்தின் வாரிசாக, அல்லாஹ்வின் அன்புக்குரியவர்களாகத் திகழ்கிறார்கள், என்றால் அது மிகை ஆகாது.

அவர்கள் எழுதிய அனைத்து நூல்களும் தமிழ் கூறும் உலகிற்கு அறிமுகப் படுத்த வேண்டியது மிக மிக அவசியமாக காலத்தின் கட்டாயமாகும்! அதற்கு முதற்படியாக “தம்ஹீதே ஈமான்” ஈமானின் அஸ்திவாரம் என்ற அரிய நூலை தமிழ் மொழியில் தந்த நவ்வொத் காதிரி அஜீஸி, M.Sc.,

B.Ed., ஸாஹிப் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் மவ்லானா சையத் கவுஸ்
மதனி ஸாஹிப் அவர்களுக்கும் தமிழ் கூறும் மக்கள்
அனைவரும் நன்றியுடையவர்களாகயிருக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

இப்புனிதப்பணி தொடர் அளவற்ற அருளாலான அல்லாஹுத்த ஆலா இவர்களுக்கு
மென் மேலும் அருள்புரிவானாக! ஆமீன் பிஜாஹி ஸய்யிதுல் முர்ஸலீன் வஅலா
ஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மயீன்!

வஸ்ஸலாம்!

A.S.M அமீருத்தீன் சிஷ்தியுல் காதிரி

மதிப்புரை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாது
வஸ்ஸலாமு அலா அஷ்ரபுல் முர்ஸலீன் வஅலா ஆலிஹி
வஅஸ்ஹாபிஹி வஅஜ்வாஜிஹி அஜ்மயீன்.

அல்ஹம்துலில்லாஹ் முஸ்லீம் மக்களின் ஈமானை பாதுகாப்பதற்காக
வேண்டி பதினான்காம் நூற்றாண்டின் முஜத்தித் ஆலா ஹஜ்ரத் இமாம்
அஹ்மத் ரஜா கான் ஃபாஜிலே பரேல்வி ரஹ்மத்துல்லாஹி தஆலா
அன்ஹு அவர்கள் இஸ்லாமியர்களின்
போர்வையிலிருந்த நயவஞ்சகர்களின் விஷமிய கொள்கைகளின்
உண்மை முகத்தை தோலுரித்து மக்களுக்கு தம்ஹீதே ஈமான் என்ற
நூலின் மூலம் எடுத்துரைத்தார்கள். இந்த நூல் உருது பேசக்கூடிய
மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் தென்னிந்திய மக்களுக்கு (தமிழ்நாடு) இந்த நயவஞ்சகர்களின்
விஷமிய கொள்கைகளை அறியாமல் இருந்தார்கள். இந்த கயவர்களின்
கொள்கைகளை எப்படியாவது மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல
வேண்டும் என்று சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஆலிம்
பெருந்தகைகள் மற்றும் நன்கு படித்த மேன்மக்கள்
மனக்கவலை அடைந்தார்கள். அந்த மனகவலையை போக்க பல
முயற்சிகளை செய்து கொண்டிருந்தார்கள். அந்த முயற்சியின் பலனால்
படித்த மேன்மக்களில் ஒருவரான ஜனாப் நௌவ்ஷாத் அஜிஸி ஸல்லமஹு
(மதுரை) ஆசிரியர் அவர்கள் ஆலாஹஜ்ரத் அவர்கள் எழுதிய நூலான

தம்ஹீதே ஈமானை மிக அழகான முறையில் மிகத் தெள்ளத்தெளிவாக உருதுவிலிருந்து மிக மொழி பெயர்த்துள்ளார்

அல்ஹம்துலில்லாஹ் இந்த அடியேன்! தமிழாக்கம் செய்யப்பட்ட ஈமானின் அஸ்திவாரம் என்ற நூலை படிக்க நேர்ந்தது. மிகச்சிறப்பாகவும், மிக அழகிய முறையிலும் தமிழாக்கம் செய்துள்ளார்கள். எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அனைத்து நல்லடியார்களின் வஸிலாவைக்கொண்டு நான் து-ஆச் செய்கிறேன்.

அல்லாஹ் தஆலா மக்கள் இந்நூலை படித்து இந்த நயவஞ்சகர்களின் கெட்ட கொள்கைகளை அறிந்து அவர்களிடத்திலிருந்து விலகி, எந்த ஒரு ஒட்டு உறவும் இல்லாமல் வாழக்கூடிய பாக்கியத்தை தந்தருள்புரிவானாக.

மேலும் இந்நூலை மொழிபெயர்த்த ஜனாப் நௌவ்வொத் அஜிஸி ஸல்லமஹு அவர்களுக்கு அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களையும் மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை ஷிபாஅது கிடைக்கவும், மேலும் இவர்கள் இதைப்போன்ற பல நூல்களை எழுதவும், மொழியாக்கவும் செய்ய இறைவன் அருள்புரிவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்

-ஹழ்ரத் மௌலானா மௌலவிஷ்வகத் அலி ரஜ்வி

தொடர் -1

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியமும் ஈமானின் அஸ்திவாரம்

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

48:8 **إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا**

48:9 **لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ ۖ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا**

“(நபியே!) (மறைவான ஞானத்தை அறிவிப்பவரே) நிச்சயமாக நாம் உம்மைச் சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். (அதனால்!) (மாணிடர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள் மேலும் அவரை (தூதரை) கண்ணியப்படுத்துங்கள், அவருக்கு உதவியும் செய்யுங்கள் மேலும் காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வின் பரிசுத்தத்தை தஸ்பீஹ் செய்யுங்கள்”

(ஸூரத்துல் ஃபத்ஹ் 48:8,9)

முஸ்லிம்களே! கவனியுங்கள் தீனே இஸ்லாத்தை இவ்வுலகில் அனுப்புவதற்கும், திருக்குர்ஆனை இவ்வுலகில் இறக்குவதற்க்கான முக்கிய காரணம் மூன்றினை அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.

“முதலாவதாக! மனிதர்கள் அல்லாஹுத்தஆலா மற்றும் அவனின் தூதர் ﷺ அவர்கள் மீது ஈமான் கொள்ளுதல்.

இரண்டாவதாக! ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களை கண்ணியப்படுத்துதல்.

மூன்றாவதாக! அல்லாஹுத்தஆலாவை இபாதத்து செய்வது”.

முஸ்லிம்களே! இந்த மூன்று சிறப்பான விஷயங்களின் அழகான வடிவமைப்பை பாருங்கள்! முதலில் ஈமானைப் பற்றி குறிப்பிடுகிறான், இறுதியில் தன்னுடைய வணக்கத்தை குறிப்பிடுகிறான், இவற்றிக்கு இடையில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். ஏனெனில் ஈமான் இல்லாமல் கண்ணியம் என்பது இயலாத ஒன்றாகும். பல நசாராக்கள் கிறித்துவர்கள்) நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது கண்ணியமும் மரியாதையும் வைத்திருந்தார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது தாங்கள் வைத்துள்ள கண்ணியத்தை புத்தகங்களில் எழுதியும், ஈமான் இல்லாதவர்களில் உள்ள சில அயோக்கியர்களின் குரலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சொற்பொழிவுகளாற்றியும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அவர்கள் ஈமான் கொள்ளவில்லை என்றால் பயன் அளிக்காது இது வெளிப்படையான கண்ணியமாகும். அவர்களின் மனதில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது உண்மையிலேயே கண்ணியம் இருக்குமேயானால், நிச்சயம் அவர்கள் ஈமான் கொண்டிருப்பார்கள்.

இது போல் எதுவரை நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் உண்மையான கண்ணியம் காட்டவில்லையோ அது வரை வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் வணக்கத்தில் இருந்தாலும் அவை அனைத்தும் வீணானதாகிவிடும். மேலும் அவர்களின் அனைத்துக் கடின உழைப்புகளும் அழிக்கப்பட்டுவிடும். பல முனிவர்கள் மற்றும் சன்னியாசிகள் உலகத்தைப் புறக்கணித்து அவர்கள் காலத்தில் அவர்களின் வழிமுறையில் இறை வணக்கத்திலும், ஜபத்திலும் தன்னுடைய வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தார்கள், இவர்களில் சிலர் 'லாஇலாஹா இல்லல்லாஹ்' என்ற கலிமாவை

பழகி அதை உச்சரித்து ஜபிக்க கூடியவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியப்படுத்தவில்லை. இவர்கள் செய்த வணக்கத்தினால் என்ன பயன்? இதனால் இவர்களின் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் ஏற்கப்படவில்லை.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகிறான்:-

وَقَدِمْنَا إِلَىٰ مَا عَمِلُوا مِنۢ عَمَلٍ فَجَعَلْنَاهُ نَبْءَ مَنۢ ثُورًا

“அன்றியும் உலகில்) அவர்கள் செய்த (நற்) செயல்களின் பக்கம் நாம் முன்னோக்கி அதனைப் பரத்தப்பட்ட தூசியாக நாம் ஆக்கிவிடுவோம்”.

(ஸூரத்துல் ஃபுரூகான் 25:23)

மேலும் இவர்களைப்பற்றி கூறுப்பிடுகையில்,

عَامِلَةٌ نَّاصِبَةٌ 88:3

تَضَلَّىٰ نَارًا حَامِيَةً 88:4

“அமல்கள் செய்வார்கள் மிகவும் கடினமாக உழைப்பார்கள் ஆனால் அதற்கு பிரதிபலனாக நரக நெருப்பில் வீசப்படுவார்கள்!”

(ஸூரத்துல் காஹியா 88:3,4)

அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!

முஸ்லிம்களே! இப்பொழுது கூறுங்கள், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியம் என்பது ஈமானின் அஸ்திவாரம்! நிஜாத்தின் வெற்றியின்) அஸ்திவாரம் காமிலான அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அஸ்திவாரம் அகியதா! இல்லையா? ஆம்! ஆகியது! நிச்சயமாக ஆகியது, உண்மையில் இதுதான் அஸ்திவாரம் ஆகும்.

தொடர் -2

முந்தைய தொடரில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியமும் ஈமானின் அஸ்திவாரம் என்பதைப் பார்த்தோம்....

இத் தொடரில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவு செய்பவர்களை நேசிக்கக் கூடாது.... என்பதைப் பார்ப்போம்.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

وَكَسَادَهَا تَحْشُونَ وَتَجَارَعُونَ ۚ أَفَتَرْتُبُوهَا أَمْوَالُ وَعَشِيرَتِكُمْ وَأَزْوَاجُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَبْنَاؤُكُمْ أَبَاؤُكُمْ كَانَ إِنْ قُلْنَا
الْقَوْمَ يَهْدِي اللَّهُ وَاللَّهُ بِأَمْرِهِ اللَّهُ يُبَيِّنُ حَتَّىٰ بَصُورًا فَتَرَسَّبِ عَلَيْهِ فِي نَفْسِهِ وَرَسُولُهُ اللَّهُ مِّنَ الْيَكْمِ أَحَبَّ تَرْضَوْنَهَا مَسْكِنُ
الْفُسْتِقِينَ

“நபியே! நீவிர் கூறுவீராக! ஏ மனிதர்களே! உங்கள் தந்தையரும், உங்கள் குழந்தைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் குடும்பத்தினரும், எவற்றை நீங்கள் சம்பாதித்தீர்களோ அத்தகைய (உங்களுடைய) பொருட்களும், எதனுடைய நஷ்டத்தை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அத்தகைய (உங்களுடைய) வியாபாரமும், எவற்றைக் கொண்டு நீங்கள் திருப்தி கொள்கிறீர்களோ அத்தகைய (உங்களுடைய) வீடுகளும், அல்லாஹ்வை விட, அவனின் ரஸூலை விட அவனுடைய பாதையில் போர்புரிவதை விட உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால், அல்லாஹ் தங்களுடைய (தண்டனை பற்றிய) கட்டளையைக் கொண்டு வரும் வரை நீங்கள் எதிர் பார்த்திருங்கள்! பாவிகளான கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்”.

(ஸூரா அல்-தவ்பா 9:24)

மேலே கூறப்பட்ட இறை வசனத்திலிருந்து நாம் அறிவது என்னவென்றால், ஒருவருக்கு இவ்வுலகில் எந்தவொரு பொருளும் அல்லாஹ் மற்றும் அவனுடைய ரஸூலைவிட சிறந்தது எனில் அவை அனைத்தும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் புறக்கணிக்கப்பட்டதாகும். மேலும் அவனுக்கு அல்லாஹ் தன்புறத்திலிருந்து நேர்வழி தரமாட்டான். அவன் அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!.

أَجْعَلِينَ وَالنَّاسِ وَالِدِ وَالِدِ مِنْ إِلَيْهِ أَحَبَّ أَكُونَ حَتَّىٰ أَحَدُكُمْ يُؤْمِنُ لَا

நமது நேசத்திற்குரிய நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அறிவிக்கிறார்கள், “நீங்கள் (உண்மையான) முஃமினாக ஆகமாட்டீர்கள் எதுவரை எனில் உங்களின் தாய், தந்தை, உங்கள் குழந்தைகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து மக்களை விட என்னை அதிகமாக நேசிக்காத வரை ”.

(புகாரி ஷெரீப் 1:7, முஸ்லிம் ஷெரீப் 1:49)

Sunan Nasee 5013

In-book reference : Book 47, Hadith 29

Sunan Ibn Majah Grade : Sahih (Darussalam)

Arabic reference : Book 1, Hadith 70

இந்த ஹதீஸானது ஸஹீஹூல் புகாரி மற்றும் ஸஹீஹூல் முஸ்லிமில் அனஸ் பின் மாலிக் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாயிலாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் தெளிவாக அறிவிக்கிறார்கள் எவர் ஒருவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களைத் தவிர்த்து மற்றொருவரை மிகவும் நேசித்தாரோ அவர் உண்மையான முஸ்லிம் ஆகமாட்டார்.

முஸ்லிம்களே! நபிகள் நாயகம் ﷺ அவர்களை இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விட சிறந்தவர்களாக கருதுவது என்பது ஈமானின் அஸ்திவாரம் மற்றும் நஜாத்தின் (வெற்றியின்) அஸ்திவாரம் ஆனதா? இல்லையா? எனக் கூறுங்கள். ஆம் ஆனது! நிச்சயமாக ஆனது!

இது வரையில் கலிமா கூறிய அனைவரும் மிக சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆம்! எங்களுடைய உள்ளங்களில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை பற்றிய கண்ணியம் உயர்ந்து இருக்கின்றது. ஆம்! தாய் தந்தை, குழந்தைகள் மற்றும் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விட பெருமானார் ﷺ அவர்கள் மீது எங்களுக்கு அதிகமாக நேசம் உள்ளது என்று கூறுவார்கள்.

சகோதரர்களே! அல்லாஹுத்தஆலா உங்களை அவ்வாறே இருக்கச் செய்வானாக! ஆனால் நமது இறைவன் கூறுவதை சிறிது செவிசாய்த்துக் கேளுங்கள்!

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

29:2 يَفْتَنُونَ لَأَوْهُمْ أُمَّةً يَبْتَلُونَ أَلْأَنْ تَكْفُرُونَ أَلْأَنْ تَكْفُرُونَ أَلْأَنْ تَكْفُرُونَ

“மனிதர்கள் நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று அவர்கள் கூறுவதினால் மட்டுமே அவர்கள் சோதனை செய்யப்படாத நிலை யில் விட்டு விடப்படுவார்களென்று எண்ணிக் கொண்டார்களா!”

(ஸூரத்துல் அன்கபூத் 29-2)

இந்த வசனமானது முஸ்லிம்களை எச்சரிக்கின்றது. கலிமா கூறுவதனால் மட்டுமே வாய்மொழிப் பேச்சால் முஸ்லிம் எனக் கூறுவதால் மட்டுமே உண்மையான முஸ்லிம்களாக ஆகிவிடமுடியாது. ஆமாம் கேளுங்கள்! சோதிக்கப்படுவீர்கள்.

சோதனையில் முழுமையாக வெற்றி பெற்றப் பின்னரே முஸ்லிம்கள் ஆவீர்கள். ஒவ்வொரு நபரும் தாம் கூறிய வார்த்தைகளில் எவ்வளவு உண்மையாளராக இருக்கிறார்! என்பது சோதிக்கப்படும். அவர் சொன்ன சொல்லில் உண்மையாளராக இருக்கிறார்களா இல்லையா? என சோதிக்கப் படுவார்கள். ஈமான் உண்மையானதாகவும், நிலைத்திருக்க வேண்டியதற்குமான முக்கியமான இரண்டு காரணங்களை திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கூறுவதை நாம் பார்த்தோம். அதாவது,

முதலாவதாக நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியம்

இரண்டாவதாக, இந்த உலகில் உள்ள அனைத்தையும் விட நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது வைத்திருக்கும் அன்பு.

இவைகளின் மீது ஏற்படுத்தப்படும் சோதனை என்பது உங்களுக்கு யார் மீது எவ்வளவு தான் கண்ணியம் இருந்தாலும் எவ்வளவு தான் நம்பிக்கையிருந்தாலும், எவ்வளவு தான் நட்பு இருந்தாலும், அதிகமாக அன்பு செலுத்தக் கூடிய இடமாக இருந்தாலும் அதாவது உங்கள் தந்தை, உங்களின் ஆசான் உங்களின் பீர்சாஹிப், உங்களின் குழந்தைகள், உங்களின் சகோதரர்கள், உங்களின் உறவினர்கள், உங்களின் பெரியவர்கள், உங்களின் சுற்றத்தார்கள், உங்களின் மௌலவிகள், உங்களின் ஹாபிஸ்மார்கள், உங்களின் முப்திமார்கள், உங்களின் பேச்சாளர்கள் இது போன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களை துவேசிப்பவர்களாக இருந்தால், உங்கள் மனதில் அவர்களிடம் கொண்டிருந்த அன்பு மற்றும் கண்ணியத்தை உடனடியாக நீக்கிவிடுங்கள்.

உடனடியாக அவர்களிடமிருந்து பிரிந்துவிடுங்கள், அவர்களை பாலில் விழுந்த ஈயை போல தூக்கி வீசிவிடுங்கள். பிறகு அவரின் முகத்தைப் பார்த்தாலோ, அவரின் பெயரைக் கேட்டாலோ உங்களிடம் வெறுப்பு ஏற்பட வேண்டும். பிறகு அவரின் உறவுமுறை, நட்பு ஆகியவற்றை பார்க்கத் தேவையில்லை. மேலும் அவரின் மார்க்க ஞானம், அவரின் அந்தஸ்து, வயது, அவரின் புகழ் ஆகியவற்றைப் பற்றிய எண்ணம் தேவையில்லை.

ஏனெனில் இவை அனைத்தும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை அடிபணிதலின் பொருட்டே கிடைத்தவையாகும். எப்போது அவர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களையே துவேசித்தாரோ அவர்களிடம் என்ன உறவு வேண்டி இருக்கிறது. அவரின் ஜிப்பா மற்றும் தலைப்பாகையைக் கொண்டு என்ன மரியாதை உள்ளது. நிறைய யஹூதிகள் ஜிப்பா மற்றும் தலைப்பாகை அணியவில்லையா என்ன? அவரின் பெயர், புலமை மற்றும் அவரின் வெளி உலக புகழை வைத்து என்ன செய்வது. அனேக, பாதிரிமார்கள் மற்றும் தத்துவஞானிகள் பற்பல அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கவில்லையா? அவ்வாறு இல்லாமல் நபிகள் நாயகம் ﷺ அவர்களை

இகழ்பவரை புறக்கணிக்காமல், அவர்களோடு சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டால் அல்லது அவர்களுடன் உறவு கொண்டால், அல்லது அவன் மிகவும் வழிகெட்டப் பாவியாவான் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால், அல்லது அவன் மிகவும் வழிகெட்டப்பாவியாவான் எனக் கூறுபவர்களை தவறு எனக் கூறினால், குறைந்த பட்சம் இந்த நிலைகளிலிருந்து தம்மை விலக்கிக் கொள்ளாமல் இருந்தால், அல்லது உங்களின் மனதில் அவர்களைப் பற்றி கடுமையான வெறுப்பு வரவில்லையெனில், இப்பொழுது அல்லாஹ்வின் பொருட்டால் ஈமானின் இந்த சோதனையில், ஈமானின் அஸ்திவாரத்திற்கான திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் நிர்ணயித்த அந்த நிபந்தனைகளிலிருந்து நீங்கள் எவ்வளவு தூரம் சென்றுவிட்டீர்கள் என்று நீங்களே உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

முஸ்லிம்களே! எவர்களுடைய உள்ளத்தில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியம் இருக்கிறதோ அவர்கள் இந்த வழிகெட்டவர்களின் உறவுகளை ஏற்றுக் கொள்வார்களா? அத்தகையவர்கள் அவர்களின் பீர்சாஹிபாக இருந்தாலும், அவர்களின் மெளலானாவாக இருந்தாலும் அவர்களின் தந்தையாக இருந்தாலும் சரியே! யார் நபிகள் நாயகம் ﷺ அவர்களை இந்த உலகில் உள்ள அனைத்தையும் விட அதிகமாக நேசிக்கிறார்களோ, அவர்கள் மனதில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை இழிவாகப் பேசுபவர்களை மிகவும் கடுமையாக வெறுக்கமாட்டார்களா? அவர்கள் எவ்வளவு சிறந்த நண்பனாக இருந்தாலும், தனது குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், தனது சகோதரனாக இருந்தாலும் சரியே! அல்லாஹ்வின் பொருட்டால் உங்களின் நிலைமையை உணர்ந்து பாருங்கள். மேலும் அல்லாஹுத்தஆலா கூறுவதைக் கேளுங்கள். அவன் எவ்வாறு அவனின் ரஹ்மத்தின் பால் நம்மை அழைக்கிறான் என்பதைப் பாருங்கள்.

பிறகும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் அவர்கள் யார்யார் என இவ்வசனத்தின் வாயிலாக தந்தை, குழந்தை சகோதரர், உறவினர்கள் என ஒவ்வொரு உறவையும் சொல்லிக் கூறியிருக்கிறான். அதாவது அவர்கள் யாராக இருந்தாலும், உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் அவரின் மீது உங்களுக்கு எவ்வளவு அன்பு இருந்தாலும், உங்களிடம் ஈமான் இருந்தால் அவர்கள் வழிதவறிய பிறகு அவரிடத்தில் அன்பு வைக்கக் கூடாது, அவர்களின் சமாதானத்தை ஏற்கக் கூடாது. இல்லையெனில் நீங்கள் முஸ்லிம்களாக இருக்கமாட்டீர்கள். அல்லாஹுத்தஆலாவின் இந்த கூற்று ஒன்றே ஒருவர் முஸ்லிமுக்கு இருக்கப் போதுமானதாகும். இருந்த போதும் அவன் உங்களை அவனின் ரஹ்மத்தின்பால் அளவிட முடியாத அவனின் அருட்கொடைகளைக் காட்டி அழைப்பதைப் பாருங்கள்.

அதாவது அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியம் இவற்றின் பொருட்டால் நீங்கள் வழிகேடர்களிடமிருந்து பிரிந்திருந்தால் அவர்களின் உறவைத் துண்டித்தால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிடுகிறான்.”

தொடர் -3

முந்தைய தொடர்களில்

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியமும் ஈமானின் அஸ்திவாரம் என்பதையும்

நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவு படுத்துபவர்களை நேசிக்கக் கூடாது.... என்பதைப் பார்த்தோம்.

இத் தொடரில்....

நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவு படுத்துபவர்களை நேசிக்காமல் இருந்தால் கிடைக்கும் நிஃமத்துகள் என்ன என்பதையும்....
கண்ணியக் குறைவு படுத்துபவர்களை நேசிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கையும்....

கண்ணியக் குறைவு படுத்துபவர்களுக்கு ஏழு கசையடிகள் என்பதை பார்ப்போம்..

அதாவது அல்லாஹ் ﷻ மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியம் இவற்றின் பொருட்டால் நீங்கள் வழிகேடர்களிடமிருந்து பிரிந்திருந்தால் அவர்களின் உறவைத் துண்டித்தால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிடுகிறான்.”

1) அல்லாஹுத் தஆலா உங்களின் உள்ளத்தில் ஈமான் என்ற முத்திரையைப் பொதித்துவிடுவான். இதனால் இன்ஷா அல்லாஹ் உங்களின் மரணம் ஈமானுடன் இருக்கும். அல்லாஹ் எழுதியதை யாரால் மாற்ற முடியும்.

2) அல்லாஹுத்தஆலா மலக்குமார்களின் தலைவராகிய ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவியளிப்பான்.

3) உங்களை நிரந்தரமாக உள்ள சொர்க்கத்தின் பால் பிரவேசிக்கச் செய்வான். அங்கு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

4) நீங்கள் அல்லாஹ்வின் கூட்டத்தினர் என அழைக்கப்படுவீர்கள். மேலும் அல்லாஹ் வின் அன்பிற்குரியவர்களாக ஆகிவிடுவீர்கள்.

5) நீங்கள் எதை கேட்கிறீர்களோ, அது நினைத்ததை விட, எதிர்பார்த்ததை விட கோடானகோடி மடங்கு அதிகம் பெறுவீர்கள்.

6) எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வான்.

7) நான் உன்னைப் பொருந்திக் கொண்டேன் என அல்லாஹுத்தஆலா ஒரு அடியானுக்கு கூறுவதைவிட வேறு என்ன இருக்கிறது. இது மட்டுமல்லாமல் உச்சகட்ட கருணையோடும் இறக்கத்தோடும் கூறுகிறான், 'அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டார்கள்.'

முஸ்லிம்களே! ஒருவனுக்கு கோடானகோடி உயிர்கள் இருந்து அல்லாஹ்வின் நிஃமத்துக்களுக்காக அவை அனைத்தையும் இழந்து அல்லாஹ்வை அடைகிறான் எனில், அல்லாஹ் தருவதாக வாக்களித்த அந்த நிஃமத்துக்களுக்காக சைத் மற்றும் அமர் இவர்களின் (KorY எனக் கூறுவது போல, தமிழில் குப்பனும், சுப்பனும் எனக்கூறுவது போல்) உறவை துண்டிப்பது என்பது கடினமான காரியமாகுமா? எனவே, ஒருவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கண்ணியம் மற்றும் அன்பு செலுத்துவது என்பது எவ்வளவு பெரிய செயலாகிறது என்று பாருங்கள். அதன் பொருட்டால் அல்லாஹுத்தஆலா அளப்பரிய நிஃமத்துக்களைத் தருவதாக உறுதியளிக்கிறான். அவனுடைய வாக்குறுதி உண்மையானதாகும்.

திருக்குர்ஆனின் வழிமுறையானது, ஒரு கட்டளையைக் கூறும் போது அதை ஏற்று நடப்பவர்களுக்கு நிஃமத்துக்களைத் தருவதாக கூறுகிறது. அதனை ஏற்று நடக்காதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என எச்சரிக்கையும் செய்கிறது. ஏனெனில், மக்கள் நிஃமத்துக்களின் பேராசை கொண்டு மட்டும் வராமல் அந்த எச்சரிக்கையின் பொருட்டால் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்காக. இப்பொழுது அந்த எச்சரிக்கையையும் கேளுங்கள்.

الْحَقِّ مِنْ جَاءَكُمْ بِمَا كَفَرُوا وَقَدْ بِالْبُودَةِ إِلَيْهِمْ تُلْقُونَ أَوْلِيَاءَ وَعَدُّوْكُمْ عَدُوًّا وَيَتَّخِذُوا الْآمِنُوا الَّذِينَ أُيَّهِيَآ 1:60
إِلَيْهِمْ تَسْرُونَ مَرْضَاتِي وَابْتِغَاءَ سَبِيلِي فِي جِهَادٍ آخِرٍ جِئْتُمْ كُنْتُمْ إِنْ رَبِّكُمْ بِاللَّهِ تَوَمَّنُوا أَنْ وَإِيَّاكَ الرَّسُولَ يُخْرِجُونَ
السَّبِيلِ سَوَاءٌ ضَلَّ قَدَّ مِنْكُمْ يَفْعَلُهُ وَمَنْ أَعْلَنْتُمْ وَمَا أَخْفَيْتُمْ بِمَا أَعْلَمْتُ وَأَنَا بِالْبُودَةِ

تَكْفُرُونَ لَوْ وَدُّوا بِالسُّوِّ وَالسَّتْتَهُمْ أَيْدِيَهُمُ الْيُكْمُ وَيَبْسُطُوا أَعْدَاءَكُمْ يَكُونُوا يَشْفُقُونَكُمْ أَنْ 2:60

بَصِيرٌ تَعْلَمُونَ بِمَا وَاللَّهُ بَيْنَكُمْ يَفْصِلُ الْقِيلَةَ يَوْمَ* أَوْلَادُكُمْ وَلَا أَرْحَامُكُمْ تَنْفَعَكُمْ لَنْ 3:60

செய்வதையும், பகிரங்கமாகச் செய்வதையும் நான் நன்கு அறிவேன். எனவே, உங்களில் யார் இதைச் செய்கிறார்களோ அவர் நேர்வழி தவறிவிட்டார். உங்களுடைய உறவினர்கள் உங்களுடைய பிள்ளைகள் உங்களுக்கு எந்த பயனையும் தரமாட்டார்கள். மேலும் நீங்கள் மற்றும் நீங்கள் நேசிக்கிரவர்களிடையே கியாமத்

நாளில் ஒரு பிரிவை ஏற்படுத்திவிடுவேன். இதனால் ஒருவர் மற்றோருவருக்கு நன்மை பயக்க முடியாது. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நோக்குகிறான்.

(ஸூரத்துல் மும்தஹினா 60:1,2,3)

மேலும் கூறுகின்றான்...

إِنَّ مِنْهُمْ فِئَةٌ مِّنْهُمْ يَتَوَلَّوْنَهُمْ وَمِنْ بَعْضِ أَوْلِيَاءِ بَعْضُهُمْ
الظَّالِمِينَ الْقَوْمَ يَهْدِي اللَّهُ

உங்களில் யாராவது இவர்களை நண்பராக்கிக் கொண்டால் அவர்களும் உண்மையில் அவர்களைச் சார்ந்தவராவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களை நேர்வழியில் செலுத்த மாட்டான்.

(ஸூரா அல்-மாயிதா 5:51)

முதல் இரு வசனங்களில் இவர்களிடம் நட்புக் கொள்கிறவர்கள் அநியாயக்காரர்கள் மற்றும் வழிகேடர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது வசனமோ "யார் இவர்களிடம் நட்புக் கொள்கிறார்களோ அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே" என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. அவர்களைப் போல இவர்களும் காபிர்களாவார்கள். மேலும் அவர்களோடு ஒரே கயிற்றால் பிணைக்கப்படுவார்கள். மேலும் அந்த வரிகளையும் நினைத்துப் பாருங்கள்! "நீங்கள் மறைமுகமாக அவர்களிடம் நட்புக் கொள்கிறீர்கள், நீங்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்வதை நான் நன்கு அறிவேன்".

இப்பொழுது நபிகள் நாயகம் ﷺ அவர்களை இகழ்பவர்களை பிணைக்கும் கயிறு எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

أَلَيْمٌ عَذَابٌ لَهُمُ اللَّهُ رَسُولٌ يُؤْذُونَ وَالذَّالِمِينَ

"எவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களை துன்பப்படுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனை உண்டு".

(ஸூரா அல்-தவ்பா 9:61)

மேலும் கூறுகிறான்,

مُهَيِّنًا عَدَابًا لَهُمْ وَأَعَدَّ لِلْآخِرَةِ الدُّنْيَا فِي اللَّهِ لَعْنَهُمْ وَرَسُولَهُ أَيُّ ذُنُوبِ الَّذِينَ

“அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் நிச்சயமாக நோவினை செய்கிறார்கள் அவர்களை உலகத்திலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் தயார் செய்து வைத்துள்ளான்”

(ஸூரா அல்-அஹ்ஜாப் 33:57)

அல்லாஹுத்தஆலா துன்பத்தை விட்டும் பரிசுத்தமானவன், அவனை யாரால் துன்பப்படுத்த முடியும்? ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியக்குறைவை, தனக்கு ஏற்படுத்தக் கூடிய துன்பம் எனக் கூறியுள்ளான். இந்த வசனத்தின் வாயிலாக யார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக் குறைவு செய்தவர்களுடன் நட்பு வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஏழு விதமான கசையடியைத் தருகிறான்.

- 1) அவர்கள் அநியாயக்காரர்கள்
- 2) வழிகேடர்கள்
- 3) காபிர்கள்
- 4) அவர்களுக்காக நோவினைத் தரும் கொடிய வேதனை உண்டு.
- 5) அவர்கள் மறுமையில் இழிவுபடுத்தப்படுவார்கள்
- 6) அவர்கள் அல்லாஹுத்தஆலாவிற்கு நோவினைத் தந்தார்கள்.
- 7) அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் சாபம் உண்டு .

அல்லாஹுத்தஆலா இவற்றிலிந்து நம்மைப் பாதுகாப்பானாக!.

முஸ்லிம்களே! நபிகள் நாயகம் ﷺ அவர்களின் உம்மத்துகளே! மனிதன் மற்றும் ஜின்களின் தலைவரான ரஸூல் ﷺ அவர்களின் உம்மத்துக்களே! நீங்களே அல்லாஹ்வுக்காக எது நியாயமானது என்று சிறிது தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதாவது முதலில் கூறிய (யார் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக்குறைவு செய்தவர்களிடமிருந்து தன்னைப்பிரித்துக் கொண்டார்களோ அவர்களுக்கு கிடைக்கக் கூடிய) அந்த சிறந்த 7 விஷயமாகிய உள்ளத்தில் ஈமான் என்னும் முத்திரை,

அல்லாஹுத்தஆலா உதவிபுரிதல், சொர்க்கத்தில் பிரவேசித்தல், அல்லாஹ்வைச் சார்ந்தவர்களில் ஒருவர், கேட்டவை கிடைக்கும், அல்லாஹ் உங்களைப் பொருத்தி கொண்டான், நீங்கள் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டீர்கள் இது போன்றவைகள் சிறந்ததா? அல்லது பிறகு கூறிய யார் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக்குறைவு செய்தார்களோ அவர்களுடன் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு கிடைக்கும் அந்த 7 விஷயங்களான அநியாயக்காரன், வழிகேடன், காபிர், நரகவாதி, மறுமையில் இழிந்த நிலையில் இருப்பவன், அல்லாஹ்வுக்கு நோவினைத் தருபவன், இம்மையிலும் மறுமையிலும், அல்லாஹ்வின் சாபம் உண்டு போன்றவை சிறந்ததா? உண்மையில் யார் கூறுவார்கள் பிந்தைய 7 தான் சிறந்தது முந்தைய 7 தேவையில்லை என்று?

ஆனால் முஸ்லிம்களே வெறும் வாய்வார்த்தைகளால் மட்டுமே எல்லாம் ஆகி விடாது. சோதிக்கப்படுவீர்கள் அந்த இறைவசனத்தை இப்பொழுது தான் படித்தீர்கள்,

يُفْتَنُونَ لَوْ هُمْ آمَنَّا يَقُولُوا أَلَيْسَ الْبَشَرُ الْبَشَرُ

“மனிதர்களே! நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று அவர்கள் கூறுவதினால் மட்டுமே அவர்கள் சோதனை செய்யப்படாத நிலையில் விட்டு விடப்படுவார்களென்று எண்ணிக் கொண்டார்களா?”,

(ஸூரா அல்-அன்கபூத் 29:2)

தொடர் -4

ஆம்! இது தான் சோதனைக்குரிய நேரம் ஆகும் பாருங்கள்! இது அல்லாஹ் வாஹிதே கஹஹாரின் மூலம் உங்களுக்கு நிகழ்த்தப்படும் சோதனையாகும். அவன் கூறுகிறான் 'மறுமையில் உங்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். என்னை விடுத்து நீங்கள் யாருடன் தொடர்பு வைத்துள்ளீர்கள்?' மேலும் அவன் எச்சரிக்கிறான், 'நான் எதையும் உணராமல் இல்லை, நான் எதையும் அறியாமல் இல்லை, உங்களின் அமல்களைப் பார்கின்றேன், உங்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன். உங்களின் உள்ளத்தில் இருப்பதை நான் அறிவேன்.

பாருங்கள்! அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள், அநியாயக்காரர்களுக்காக தனது மறுமை வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு எதிராக எந்தவொரு வீம்பான காரியமும் செய்யாதீர்கள். பாருங்கள் அவன் உங்களை கடுமையான தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கிறான். அவனுடைய கடுமையான வேதனையிலிருந்து தப்பிப்பதற்கு

எந்தவொரு அடைக்கலமும் இல்லை. பாருங்கள் அவன் உங்களை அவனின் ரஹ்மத்தின் பால் அழைக்கிறான்.

அவனின் ரஹ்மத் இல்லாமல் எந்த அடைக்கலமும் கிடையாது, பாருங்கள்! மற்றப் பாவங்கள் எல்லாம் பாவங்கள் ஆகின்றன. அதற்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆனால் ஈமான் நீங்கிவிடுவதில்லை. அப்பாவத்திற்குரிய தண்டனைகளைப் பெற்று அல்லாஹுத் தஆலாவின் ரஹ்மத்தாலும் மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஷபாஅத்தாலும் அதிலிருந்து மீண்டெழுவார்கள் அல்லது தண்டனைகளிலிருந்து முற்றிலும் விலக்குப் பெறுவார்கள் அல்லது பெறலாம் ஆனால் இது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியம் பற்றிய விஷயமாகும்; அவரின் கண்ணியம் மற்றும் அவரிடம் செலுத்தும் அன்பு ஆகியவை தான் ஈமானின் அஸ்திவாரம் என்பதைத் திருக்குர் ஆனின் வசனங்கள் கூறுவதை கேட்டீர்கள். இவ்விஷயத்தில் சிறிதளவும் குறை ஏற்பட்டால் அவர்மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் சாபம் ஏற்படும், பாருங்கள்! ஒருவனிடமிருந்து ஈமான் சென்றுவிட்டால் அவனுக்கு பாவவிமோசனம் பெறவழியே இல்லை. மேலும் அவன் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப வழியே இல்லை. நீங்களோ, ரஸூல் ﷺ அவர்களை கண்ணியக்குறைவு செய்தவர்களை இவ்வுலகில் மரியாதை செலுத்தினீர்கள். ஆனால் மறுமையில் அவர்களோ தங்களின் தண்டனையில் மூழ்கியிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள். அப்படியே அவர்கள் வந்தாலும் அவர்களால் என்ன செய்துவிட முடியும்? எனவே இதுமாதிரியான நபர்களுக்கு மரியாதை செலுத்தி அல்லாஹுத் தஆலாவின் கடுங்கோபத்திற்கு ஆளாகி நிரந்தரமான நரக நெருப்பில் தன்னை மாய்த்துக் கொள்வது என்பது ஒரு அறிவாளியின் செயலாகுமா?.

அல்லாஹ்விற்காக சிறிது நேரம் கண்களை மூடி தலையை தாழ்த்தி அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் ﷺ இவர்களைத் தவிர்ந்து உலகில் உள்ள அனைத்தையும் மறந்து அல்லாஹுத் தஆலாவின் முன் நிற்பதாகக் கருதி மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அளவற்ற மரியாதையை கருத்தில் கொண்டு, அல்லாஹ்வால் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு வழங்கப்பட்ட உண்ணதமான, மேன்மையானத் தகுதியை மனதில் கொண்டு, மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியத்தின் மீதுள்ள ஈமான் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையில், உண்மையான உளத்துய்மையுடன் மணப்பூர்வமாக, ஈமானுடன் கூறுங்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக்குறைவு ஏற்படுத்துகிறதா? இல்லையா? “இப்லீஸின் பரந்த ஞானத்தைப் பற்றி திருக்குர்ஆனில் தெளிவான ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பரந்த ஞானத்தைப்பற்றி திருக்குர்ஆனில் எந்தவொரு ஆதாரமும் இல்லை”

(கலில் அஹ்மத் அம்பேட்வி,

அல்-பராஹீனுல் காதிஆ, பக்கம் : 50

இதைக் கூறியவன் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக்குறைவு செய்தானா? இல்லையா? என்ன! அவன் சபிக்கப்பட்ட ஷைத்தானின் ஞானமானது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஞானத்தைவிட பெரியது எனக் கூறவில்லையா? அவன் நபிகள் நாயகத்தின் பரந்த ஞானத்தின் மீது ஈமான் கொள்ளாமல் சபிக்கப்பட்ட ஷைத்தானின் ஞானத்தின் மீது ஈமான் கொண்டுள்ளானா இல்லையா? முஸ்லிம்களே! இந்த வழிகேடர்களிடம் 'உங்கள் ஞானமும், ஷைத்தானின் ஞானமும் ஒன்று தான்' என சிறிது கூறிப்பாருங்கள். அதை அவர்கள் தவறாக எண்ணுவார்களா மாட்டார்களா? நீங்களோ அவர்கள் மற்றும் ஷைத்தானின் ஞானங்கள் சமம் என்று தான் கூறினர், குறைத்துக் கூறவில்லை. பிறகு குறைத்துக் கூறுவது என்பது கண்ணியக் குறைவுபடுத்துவது ஆகாதா? சில வேளை நீங்கள் கூறுவது அவர்களை மனதளவில் கோபம் ஊட்டினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது கூற்றை மெய்ப்பிப்பதற்காக போலியாக உங்கள் கூற்றை தவறாக எண்ணாமல் இருந்தால் அவரைவிடுத்து சமுதாயத்தில் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் இதைக் கூறிப்பாருங்கள். மேலும் முழுமையான சோதனை வேண்டும் என்றால் நீதிமன்றத்திற்கு சென்று நீதிபதியை இதே வார்த்தைகளை கூறிப்பாருங்கள் அப்போது இது கண்ணியக்கறைவு என்பது தெளிவாகிவிடும், நிச்சயம் அது அவரை அவமதிப்பதாகவே கருதுவார் பாருங்கள்! இவ்வார்த்தைகள் கண்ணியக்குறைவு படுத்துகிறது என்பது தெள்ளத்தெளிவாக புரிகின்றது. அப்படியானால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவகண்ணிய, அவமதிப்பு செய்வது குஃப்ர் ஆகாதா? நிச்சயமாக எந்தவொரு ஐயப்பாடுமின்றி இது குஃப்ர் ஆகும். அவன் இப்லீஸின் பரந்த ஞானத்திற்கு திருகுர்ஆனில் ஆதாரம் உள்ளது என்று கூறி ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பரந்த ஞானத்தை ஏற்றுக் கொள்பவர்களைக் குறித்துக் கூறுகிறான்,

“அவர்கள் அனைத்து ஆதாரங்களையும் தவறாக்கி குப்ரு செய்கிறார்கள். மேலும் கூறுகிறான். இது ஷிர்க் இல்லாமல் ஈமானின் எந்த பகுதியாகும்”

(கலீல் ஸஹாரன்பூரி - பராஹீன் - 50.)

இந்தக் கூற்றின் மூலம் இவன் அல்லாஹுதஆலாவுடன் இப்லீஸை இணைவைத்தானா, இல்லையா? ஆம்! உண்மையில் இணைவைத்தான். ஏனெனில் ஒரு விஷயத்தை ஒரு படைப்பின் மீது பொருத்திக் காட்டுவது ஷிர்க் எனில், அவ்விஷயத்தை எந்தவொரு படைப்பின் மீதும் பொருத்திக் காட்டுவதும் ஷிர்க் ஆகும். அல்லாஹ்விற்கு இணையாரும் இருக்க முடியாது. இவர்கள் கூற்றுபடி நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பரந்த ஞானத்தை ஏற்றுக் கொள்வது ஷிர்க் ஆகும்

அதில் ஈமானில் எந்தவொரு பகுதியும் இல்லை என ஏற்றுக் கொண்டால், இந்த அளவிலான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தானதாகும். அல்லாஹ் ஒருவனுக்கே இந்த பண்பு உரித்தாகும் என்பதேயாகும். எனவே, நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பரந்த ஞானத்தை நம்புகிறவன் முஷ்ரிக் ஆவான் எனில், அதே பரந்த ஞானம் சபிக்கப்பட்ட இப்லீஸிடம் உள்ளது என நம்புவது தன் வாயால் மொழிவது அல்லாஹ் உடன் இப்லீஸை இணைவைப்பதாகாதா? முஸ்லிம்களே! இது அல்லாஹ் மற்றும் அவனின் ரஸூல் ﷺ ஆகிய இருவர்களையும் கண்ணியக்குறைவு படுத்தாதா? ஆம்! உண்மையில் கண்ணியக்குறைவு ஆகும். அல்லாஹ்வின் கண்ணியக்குறைவு வெளிப்படையாக உள்ளது. அதாவது அல்லாத பாஹ்ஷுடன் இணைவைத்தான் அதுவும் யாருடன் சபிக்கப்பட்ட இப்லீஸுடன் இணைவைத்தான். நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியக்குறைவாகிறது, “நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஞானத்தை விட இப்லீஸின் ஞானத்தை அதிகப்படுத்தி அதை அல்லாஹ் வின் தனித்துவத்துடன் இணைத்துவிட்டான். ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பரந்த ஞானத்தை ஏற்கிறவன் காபிர் ஆவான் எனக் கூறுகிறான்”.

முஸ்லிம்களே! அல்லாஹ் மற்றும் அவனின் ரஸூல் ﷺ அவர்களை கண்ணியக்குறைவு செய்பவன் காஃபிர் இல்லையா? நிச்சயமாக காபிர் ஆவான்!

தொடர் -5

நபிகள் நாயகம் அவர்களுக்கு உள்ள மறைவான ஞானத்தை போன்று (நவூதுபில்லாஹ்) பைத்தியகாரனுக்கும் விலங்குகளுக்கும் உள்ளது என்பது தேவப்பந்திகளின் கொள்கை !!!

மற்றொருவன் கூறுவதைப் பாருங்கள்,

“மறைவான ஞானம் குறிப்பிட்ட அளவு உள்ளது எனக் கூறுகிறார்கள். இதில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பிரத்தியோகம் என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட ஞானமானது ஜெய்த் மற்றும் அமார்க்கும் கூட உண்டு. சரியாகச் சொன்னால் குழந்தைகள், பைத்தியக்காரர்கள், அணைத்து விலங்குகள் மற்றும் நான்குகால் பிராணிகள் அனைத்திற்கும் உள்ளது.”

(அஷ்ரப் அலிதானவி, ஹிப்ஸூல் இமான் - 8)

இவன் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கடுமையாக ஏசு வில்லையா? நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு, பைத்தியம் மற்றும் நாலுகால் பிராணிகளுக்கு உள்ள மறைவான ஞானத்தின் அளவுதான் ஞானம் கொடுக்கப்பட்டதா?

முஸ்லிம்களே! முஸ்லிம்களே! நபிகள் நாயகம் ﷺ அவர்களின் உம்மத்தினரே! உங்களின் தீன் மற்றும் ஈமானின் பொருட்டுக் கேட்கிறேன், இது வெளிப்படையான மற்றும் கடுமையான வசைபாடுதல் என்பதில் ஏதேனும் ஐயப்பாடு உள்ளதா? அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! அப்படியெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை இவ்வளவு கடுமையாக வசைபாடியும் அதில் ரஸூல் ﷺ அவர்களின் கண்ணியக் குறைவு உங்களுக்கு தெரியவில்லையெனில் உங்கள் மனதில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீதிருந்த மரியாதை நீங்கிவிட்டது என்றே அர்த்தமாகும். இன்னும் புரியவில்லையெனில், நீங்களே அந்த வழிகேடர்களிடம் சென்று கூறிப் பாருங்கள், உங்களுக்கு பன்றியிடம் உள்ள ஞானம் தான் உண்டு. உங்கள் ஆசிரியருக்கு ஒரு நாயிடம் எவ்வளவு ஞானம் உள்ளதோ அவ்வளவு தான் உண்டு. உங்களின் பீர்சாஹிபிற்கு ஒரு கழுதையிடம் உள்ள ஞானமே உள்ளது. அல்லது தெளிவாகச் சொன்னால் ஆந்தை, கழுதை, நாய், பன்றி ஆகியவைகளில் உள்ள ஞானமே அவர்களிடம் உள்ளது எனக் கூறிப்பாருங்கள் அது அவர்களை அவரின் உஸ்தாதுமார்களை அவரின் பீர் சாஹிபை கண்ணியக்குறைவு படுத்துகிறது என எண்ணுவார்களா? மாட்டார்களா? நிச்சயம் எண்ணுவார்கள்! வலிமையிருந்தால் உங்களை தாக்கி விடுவார்கள்.

எந்தவொரு வார்த்தை அவர்களைப் பொருத்து அவகண்ணியம் மற்றும் வசைபாடுவதாக உள்ளதோ அவ்வார்த்தைகள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பொருட்டு அது கண்ணியக்குறைவு இல்லையா? அல்லாஹ் காப்பானாக! நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியத்தைவிட இவர்களின் கண்ணியம் சிறந்ததா என்ன?

இதன் பெயர் தான் ஈமானா? ஒருபோதும் இல்லை! ஒருபோதும் இல்லை!!

“ஹாஷா லில்லாஹ்” மேலும் கூறுவதைப் பாருங்கள்

“ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஞானம் இருக்கும் அது மற்றவருக்கு மறைவானதாக இருக்கும். அப்படியெனில் அனைவரையும் ‘ஆலிமுல் கைப்’ எனக் கூறிவிட முடியுமா? ஒருவர் நான் அனைவரையும் ‘ஆலிமுல் கைப்’ என அழைப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்வாரெயெனில் மறைவான ஞானம் என்பது நபித்துவத்தின் ஒருவிசேஷ அங்கம் என எவ்வாறு கூறமுடியும்? இந்த விஷயமானது எந்தவொரு முஸ்லிமிற்கோ அல்லது மனிதனுக்கோ பிரத்தியேகமானது அல்ல என்றிருக்கும் போது இது ஒரு நபித்துவத்தின் விசேஷ அங்கம் என எவ்வாறு கூறமுடியும்? மேலும் அவ்வாறு அவர் உறுதி எடுத்துக் கொள்ளவில்லையெனில் நபி மற்றும் நபி அல்லாதவர்களின் வேறுபாடு பற்றிய காரணங்களை அவசியம் விளக்கி கூறவேண்டும்.”

(அஷ்ரப்அலி தானவி, ஹிப்ஸூல் இமான் - 8)

விலங்கு, பைத்தியக்காரர்களின் ஞானத்திற்கும் மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஞானத்திற்கும் இடையே வேறுபாடுகளை காட்டாமல் இதன் மூலம் நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஏசுவில்லையா? அல்லாஹ்வின் வசனத்தை நிராகரித்து பொய்யாக்கவில்லையா?

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

وَعَلَيْكُمْ مَا لَمْ تَكُنْ تَعْلَمُونَ ۚ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ عَظِيمًا

“நபியே! நீர் அறிந்திராதவற்றையும் உமக்கு அவன் கற்றுக் கொடுத்தான். அல்லாஹ்வின் கருணை உம்மீது மகத்தானது”

(ஸூரத்துன்னிஸா 4:113)

இங்கு அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்ததை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தின் மகிமையின் அங்கமாக அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் கூறுகிறான்,

وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِّمَا عَلَّمْنَا

“நிச்சயமாக அவர் (யஃகூப் அலைஹிஸ்ஸலாம்) அவருக்கு நாம் கற்றுக் கொடுத்திருந்தவற்றில் அறிவு (த் தேர்ச்சியு) டையவராக இருந்தார்”.

(ஸூரத்துல் யூசுப்12:68)

மேலும் கூறுகிறான்,

وَبَشِّرُوهُ بِنِعْمَةٍ مِنَّا وَبِذِكْرِهِ

மேலும் அறிவார்ந்த ஓர் ஆண் குழந்தை (அவருக்குப் பிறக்குமென்பது) கொண்டு அவருக்கு நற்செய்தியையும் கூறினார்கள்”.

(ஸூரத்துல் தாரியாத் 51:28)

மேலும் கூறுகிறான்,

وَعَلَّيْنَا مِنْ لَدُنَّا عَلِيًّا

"இன்னும் அவருக்கு (கீஸ்ரு அலைஹிஸ்ஸலாம்) நம்மிடத்திலிருந்து ஓர் (பிரத்தயேகமான) அறிவையும் நாம் கற்றுக் கொடுத்தோம்"

(ஸூரா அல்-கஹபு18:65)

மேற்கூறிய இறைவசனங்களிலிருந்து அல்லாஹுத் தஆலா மறைவான ஞானம் என்பதை நபித்துவத்தின் ஒருவிசேஷ அங்கமாக ஆக்கியுள்ளான் என்பதை அறியலாம். இப்பொழுது ஒரு பேச்சிற்காக இவர்கள் கூறிய வாக்கியங்களில் ஜைத்தின் பேருக்கு பதிலாக அல்லாஹுத்தஆலாவின் பெயரைச் சேர்த்து, மறைவான ஞானத்திற்கு பதிலாக சாதாரண ஞானம் அதாவது விலங்குகளுக்கு உள்ள ஞானத்தைப் போன்று சேர்த்து கூறிப்பாருங்கள் இந்த வழிகேட்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கூறிய கூற்றானது அல்லாஹுத்தஆலாவின் இறைவசனத்திற்கு எப்படி முரணாகிறது எனத் தெளிவாகத் தெரியும்.

"இந்தப் பிரத்தியேகமான ஞானம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அனைத்து நபிமார்களுக்கும் அருளப்பட்டது அல்லாஹ்வுடைய கூற்றின்படி உண்மையானால் அறிவிக்கப்படும் விஷயம் என்னவெனில், அவர்களுக்கு சில ஞானம் வழங்கப்பட்டதா? அல்லது அனைத்து ஞானங்கள் வழங்கப்பட்டதா? சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டது எனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கோ மற்ற நபிமார்களுக்கோ என்ன பிரத்தயேக சிறப்பு இருக்கிறது? இது மாதிரி ஞானமானது குப்பனுக்கும், சுப்பனுக்கும், எல்லாக் குழந்தைகளுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் ஏன் எல்லா பிராணிகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கத்தான் செய்கின்றதே! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறர் அறியாத ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஞானம் உள்ளது.

அப்படியெனில் அனைவரையும் நாம் 'ஆலிம்' எனக் குறிப்பிடலாமா? பிறகு அல்லாஹுத்தஆலா! ஆம்! நான் எல்லோரையும் ஆலிம் என அழைப்பதற்கு கடமையாக்கியுள்ளான் எனில் இந்த மாதிரியான ஞானம் நபித்துவத்தின் ஒரு விசேஷ பங்காக எப்படி சேர்க்கப்படுகிறது? ஏனெனில் இந்த மாதிரியான ஞானத்தால் முஸ்லிம் மற்றும் மனிதர்களுக்கே எந்தவொரு சிறப்பும் இல்லை என்னும் போது

இது நபித்துவத்திற்கான பிரத்யேகமான சிறப்பு என எவ்வாறு கூற முடியும்? அவ்வாறு ஒருவன் இந்த உறுதிபாட்டை ஏற்கவில்லை யெனில் நபி மற்றும் நபி அல்லாதோரின் வேறுபாட்டை கூறுவது அவசியமாகிறது. இவ்வாறு இல்லாமல் அனைத்து ஞானமும் அதாவது எந்தவொரு சிறிய விஷயமும் மறைவானதல்ல என எடுத்துக் கொண்டால் இந்தக் கூற்று பொய்யானது என்பதற்கு ஏராளமான அறிவார்ந்த மற்றும் நியாயமான நிரூபணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது”.

இவர்களின் இந்த கூற்றுகளிலிருந்து என்ன முடிவாகிறது என்றால் அல்லாஹுத்தஆலா கூறிய அந்த அனைத்து கூற்றுகளும் இவர்களின் வாதத்தினால் பொய்யாகின்றன. முஸ்லிம்களே! கவனியுங்கள்! இந்த வழிகேடர்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டும் ஏசுவில்லை, நபியவர்களின் ரப்பாகிய அல்லாஹுத்தஆலாவின் வசனங்களையும் பொய்யாக்கி அதனை நிராகரித்து விட்டார்கள்.

முஸ்லிம்களே! இவர்களின் துணிவு எந்த அளவிற்கு சென்றுவிட்டது என்று பாருங்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவான ஞானத்தை பைத்தியக்காரர்கள் மற்றும் விலங்குகளுடன் ஒப்பிடுகிறார்கள். நீங்கள் இப்பொழுது கண்களை மூடி ஈமான், இஸ்லாம் மற்றும் மனிதாபிமானத்துடன் தூய உள்ளத்துடன் கூறுங்கள் நபி மற்றும் விலங்கு இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு உள்ளது என்று? இதில் என்ன ஆச்சரியம் உள்ளது? அல்லாஹ்வின் வசனத்தை நிராகரித்தார்கள் அதைப் பொய்யாக்கினார்கள், முதுகின் புறம் தள்ளி அலட்சியம் செய்தார்கள் இவை அனைத்தையும் அல்லாஹ்வின் வசனங்களிடம் செய்தார்களோ அதையே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமும் செய்யத் துணிவார்கள். ஆனால் அவர்களிடம் கேளுங்கள் இந்த மாதிரியான சொற்பொழிவுகள் உங்கள் பெயரைச் சேர்த்து அல்லது உங்களின் ஆசான்களின் பெயர்களைச் சேர்த்து செய்வீர்களா? என்று. இல்லை யெனில் ஏன்? என்று கேளுங்கள்.

ஆம்! எனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெயரில் நீங்கள் கூறும் இந்த விஷயங்களை உங்களின் பெயரைச் சொல்லி நாங்கள் பயான் செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா?.

உங்களை ஏன் ஆலிம், பாசில், மௌலவி, ஷேய்க் எனக் கூறவேண்டும். ஏன் விலங்குகளின் பெயர்களான நாய், பன்றி, போன்றப் பெயர்களால் விளங்க முடியாதா? உங்களைப் பின்பற்றுபவர்கள் உங்களுக்கு ஏன் மரியாதையளிக்கவேண்டும்?

உங்களின் கைகளையோ அல்லது பாதங்களையோ அவர்கள் ஏன் முத்தமிட வேண்டும்? அவர்கள் விலங்குகளிடத்தில் ஏன் இது போல மரியாதை செய்வதில்லை? உதாரணமாக இந்த மாதிரியான மரியாதையை ஒருவர் ஏன் ஆந்தை, கழுதையிடம் காட்டுவதில்லை? இதற்கான காரணம் என்ன? உங்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? அனைத்து ஞானமோ உங்களிடம் இல்லையே? பொதுவாகக் காணப்படும் சில ஞானங்களினால் உங்களுக்கு என்ன பிரத்தியேக சிறப்பு உள்ளது? இந்த மாதிரியான ஞானமோ ஆந்தை, கழுதை, நாய், பன்றி போன்ற விலங்குகளிடமும் உள்ளதால் அவைகளையும் ஆலிம், பாசில் என அழைக்கலாமா? நான் அனைத்தையும் ஆலிம் எனக் கூறுவேன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளதாக வைத்துக் கொள்வோம். அப்படியெனில் அந்த ஞானத்தோடு உங்களின் ஞானத்தை எவ்வாறு ஒப்பிட முடியும்? இது மாதிரியான ஞானத்தினால் முஸ்லிம்களுக்கோ, மனிதர்களுக்கோ எந்த விதமான பிரத்தியேக சிறப்பும் இல்லையே! இது கழுதை, நாய், பன்றிகளுக்கும் கூட உள்ளதே? அவ்வாறெனில் அந்த ஞானமும் உங்களின் சிறந்த அறிவும் எவ்வாறு ஒன்றாக முடியும்? அப்படி தாங்கள் முடிவு செய்யவில்லையெனில் உங்களுக்கும் மற்ற விலங்கினங்களான நாய், கழுதை, பன்றி போன்றவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காரணங்களுடன் விளக்கி கூறுவது அவசியமாகும்.

முஸ்லிம்களே! இவர்களை இந்த முறையில் கேட்பதனால் தான் இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எவ்வளவு இழிவாக ஏசியுள்ளார்கள் மற்றும் அல்லாஹுத் தஆலாவின் இறைவசனத்தை நிராகரித்து பொய் கூறியுள்ளார்கள் என்று துல்லியமாக மற்றும் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. முஸ்லிம்களே! அந்த வழிகேடர்களையும் அவர்களின் கூட்டத்தாரிடமும் கேளுங்கள் திருக்குர்ஆனின் இந்த இறைவசனங்கள் உங்களைப் பற்றி குறிப்பிடுகிறதா? இல்லையா? என்று!.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالإِنسِ ۗ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَالْأَنفُسُ لَا يَسْعَوْنَ
بِهَا ؕ أُولَئِكَ كَانُوا لَنَا مَرْمُومًا ۗ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

மேலும்! நிச்சயமாக ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் மிகுந்தவர்களை நரகத்திற்காகவே திட்டமாக நாம் படைத்துள்ளோம் (அவர்கள் எத்தகையோரென்றால்), அவர்களுக்கு இதயங்கள் இருக்கும், அவற்றைக் கொண்டு (நல்லவற்றை) விளங்கிக்கொள்ள மாட்டார்கள், அவர்களுக்கு கண்களுமுண்டு

அவற்றைக் கொண்டு பார்க்க மாட்டார்கள், இன்னும் அவர்களுக்குக் காதுகள் இருக்கும் அவற்றைக் கொண்டு (நல்லவற்றைக் கேட்கமாட்டார்கள்; இவர்கள் கால் நடைகளைப் போன்றவர்கள்; அல்ல (அவற்றையும் விட இவர்கள் அதிகம் வழிதவறியவர்கள். இவர்கள் தாம் மறதியாளர்கள்". (ஸூரா அல்-அ:ராப் 7:179)

மேலும் கூறுகிறான்,

أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وَكَيْلًا 43

أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْعَوْنَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنَّهُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۗ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا 44

“(நபியே) தன் மனோ இச்சையைத் தன் தெய்வமாக ஆக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? எனவே, அத்தகைய) வருக்குப் பொருப்பாளராக நீர் ஆவீரா!? அல்லது நிச்சயமாக அவர்களின் பெரும்பாலோர் (நீர் கூறியதைச்) செவியேற்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே தவிர வேறில்லை. அன்றியும் அவர்கள் (அவற்றை விடப்) பாதையால் மிக வழி கெட்டவர்கள்”

(ஸூரா அல்-புர்கான் 25:43,44)

இந்த வழிகேடர்கள் நபிமார்களின் ஞானத்தை, நாலு கால் பிராணிகளின் ஞானத்திற்கு சமமாக்கினார்கள். இப்பொழுது இவர்களிடம் கேளுங்கள் உங்களுடைய ஞானமும் மற்ற நபிமார்களின் ஞானமும் அல்லது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞானத்திற்கு சமமாகுமா? இதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள், ஒருக்கால் ஒப்புக் கொண்டுவிட்டாலும் “நாலுகால் பிராணியுடன் ஒப்பிட்டுள்ளோம், நீங்களோ இரண்டுக்கால் உள்ளவர்களாயிற்றே” சமமாவதில் என்ன கஷ்டமாக உள்ளது என்று கூறுவார்கள். அப்பொழுது இவ்வாறு கேளுங்கள் “உங்களின் ஆசான்கள், பீர்சாஹிப்கள், முல்லாக்கள் இவர்களில் யாராவது ஒருவர் உங்களைவிட ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்துள்ளார்களா? அல்லது அனைவரும் சமமானவர்களா? அவர்கள் ஏதேவது வித்தியாசம் கூறுவார்கள் அவ்வாறு ஒருவர் இருந்தால் அவர் உங்களின் மற்ற அனைவரின் ஞானத்தை விட சிறந்தவராகிறார். மற்றவர்கள் அனைவரும் அந்த நபரை விட ஞானத்தில் குறைந்தவர்கள். அதனால் தான் அவரின் மாணவர்களாகவோ, அவரைப் பின்பற்று

பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி அந்த நபரின் (பீர்சாஹிப் ஆசானின்) ஞானமோ நாலுகால் விலங்கினத்திற்கு சமமானதாகும். எனவே, இவர்களின் ஞானமோ அந்த நபரின் ஞானத்தைவிட குறைவு என்பதால் இவர்களின் ஞானமோ விலங்கினங்கள், கால்நடைகளை விடக்குறைவாகும்.

கால்நடைகளை விடக் குறைவான ஞானம் படைத்த இந்த வழிகேடர்களைப்பற்றி இறைவன் தெளிவாகக் கூறுகிறான்,

كَذَلِكَ الْعَذَابُ ۖ وَالْعَذَابُ الْآخِرَةُ أَكْبَرُ ۖ لَوْ كَانُوا يَعْلَمُونَ

வேதனை இவ்வாறு தான் (வரும்) மறுமையின் வேதனையோ மிகப் பெரியதாகும். (இதனை) அவர் அறிந்து கொள்ள வேண்டுமே!”

(ஸூரால்-கலம் 68:33)

தொடர் -6

அல்லாஹ்விற்கு நவுதுபில்லாஹ் பொய் சொல்லும் சிபத்து உள்ளது என்பது தேவ்பந்திகளின் கொள்கை....

முஸ்லீம்களே! இதுவரை நாம் விளக்கியது நபிமார்கள் மற்றும் நபிமார்களின் கோமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களைப் பற்றி இவர்கள் வசைபாடியதைப் பற்றியதாகும். இப்பொழுது எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவைப் பற்றி இவர்கள் எவ்வாறு வசைபாடி கண்ணியத்திற்குரிய இறைவனின் கண்ணியத்தின் மீது எவ்வாறு இவர்கள் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளார்கள் எனக் காண்போம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக! யோசித்துக் கூறுங்கள் கீழ்க் கண்ட வாசகத்தைக் கூறுபவன் எவ்வாறு முஸ்லீமாக இருக்க முடியும் என்று, ஒருவர் கூறுகிறார்,

“நான் எப்பொழுது கூறினேன் அல்லாஹ்வால் பொய் பேசுவது சாத்தியமில்லை என்று நான் நம்புவதாக”.

அதாவது அவரின் நம்பிக்கையானது, அல்லாஹுத் அஆலா பொய்பேசக் கூடிய சக்தி உடையவன்! பொய் கூறியுள்ளான்! பொய் கூறுகிறான்! என்பதாகும். இதன் அடிப்படையில் ஒரு முப்தி (ரஷீத் அஹ்மத் கங்கோஹி) கூறும் பத்வா ஆனது, “திருக்குர்ஆனின் வசனத்தை தவறாக விளங்கி அதற்கு இவ்வாறு விளக்கம் தரும் ஒரு நபரை காபிர் என்றோ? மாற்றுக்

கருத்துடையவர்கள் என்றோ? கூறக்கூடாது". மேலும் அவர் கூறுகிறார், "அவரை நாம் கடுமையான வார்த்தைகளால் சாடக் கூடாது". மேலும் கூறுகிறார், "இது உலமாபெருமக்களிடையே ஏற்படும் அபிப்ராய பேதம் தான். எப்படியெனில் ஹனபி மத்ஹபைச் சேர்ந்த ஒருவர், ஷாபி மத்ஹபைச் சேர்ந்த ஒருவரைப் பார்த்து இவர் தவறாக வழிநடத்துகிறார் என்று இகழ்வாகக் கூறவோ, அவரின் செயலைத் தவறு எனக் கூறவோக் கூடாது. அதாவது (இந்த முப்தி கூறுகிறார், அல்லாஹ் பாதுகாப்பானாக!) முன்னோர்களான பெரும்பாலான உலமாக்கள் அல்லாஹுதஆலா ஒரு பொய்யன் என்ற கொள்கை உடையவர்களாகவே இருந்தார்கள். இந்தக் கருத்து வேற்றுமை ஹனபி மற்றும் ஷாபிகளிடையே உள்ளது போன்றதாகும். தொழுகையின் போது ஹனபிகள் தொப்புழுக்குக் கீழே கையைக் கட்டிக் கொள்கிறார்கள், ஷாபி தொப்புழுக்கு மேலே கையைக் கட்டிக் கொள்கிறார்கள். இதே போலத்தான் இந்த விஷயமும் விளங்க வேண்டும். சிலபேர் அல்லாஹுத் தஆலாவை பொய்பேசக் கூடியவன் எனக் கூறுகின்றனர். சிலபேர் உண்மையானவன் எனக் கருதுகின்றனர். ஆதலால் அல்லாஹ் பொய்பேசக் கூடியவன் என்று ஒருவன் கூறினால் அவரை வழிதவறியவன் என்றோ! பாவி என்றோ? கூறுவதை விட்டும் தப்பிக்க வேண்டும். எனவே, 'அல்லாஹுத்தஆலா பொய்பேசக் கூடியவன்' எனக் கூறும் ஒருவரை அவன் ஒரு வழிகேடன் எனக் கூறக் கூடாது மட்டுமல்ல அவன் ஒரு பாவி எனவும் கூறக்கூடாது". என்ன? யார் இதுவெல்லாம் அல்லாஹ் பொய் கூறுவான் என்று கூறுபவனிடமிருந்து கூறி தன்னுடைய கொள்கையையும் அல்லாஹ் பொய் சொல்வதில் ஆற்றல் மிக்கவன் என்றும் ஆனால் பொய் அவன் புறத்திலிருந்து வெளியாகுவதில்லை என்பது ஏகோபித்த கருத்தாகும் என்ற ஆதாரமில்லா கூற்றை (கூறி வந்தார்கள்) இப்பொழுது பொய் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வெளிப்படும் என்கிற அர்த்தம் சரியாகிவிட்டது என்று கூறி அதாவது மேற்கண்ட கூற்றுகளின் படி இவர்கள் அல்லாஹ்வை பொய்யன் என தெளிவாக கூறிவிட்டார்கள்.

என்ன? இப்படிப்பட்டவன் முஸ்லீமாக இருப்பாரா! என்ன? இவர்களை முஸ்லிம்கள் என ஏற்றுக் கொள்கிறவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா? முஸ்லிம்களே! அல்லாஹ்விற்காக நியாயத்தை கூறுங்கள். ஈமான் என்பது அல்லாஹுத் தஆலாவை உண்மையானவன் என்று ஏற்றுக் கொள்வதாகும் என்பது தானே, உண்மைக்கு எதிர்மறையானது... பொய்யாகும். பொய் எப்பொழுது வெளிப்படும் ஒருவனைப் பார்த்து இவன் பொய் கூறுபவன் எனக் கூறும்போது. இவ்வாறு அல்லாஹுத் தஆலாவை பொய்யன் என வெளிப்படையாக கூறியப் பிறகும் அவனிடம் ஈமான் பாக்கி இருக்கும் என்றால் அல்லாஹ் தான் அறிவான் ஈமான் எந்த வஸ்துவின் பெயர் என்று.

மஜூஸிகள், சிலைவணங்கிகள், நஸாராக்கல், யஹூதிகள் இவர்கள் எல்லாம் ஏன் காபிர்கள் ஆனார்கள்! இவர்கள் யாரும் அவர்களின் இறைவன் ஒரு பொய்யன் எனக் கூறவில்லையே? ஆம்! இவர்கள் திருக்குர் ஆனின் வசனங்கள் அல்லாஹுத்

தஆலாவுடைய வசனங்கள் அல்ல எனக் கூறி அல்லாஹுத் தஆலாவின் கட்டளையை நிராகரித்தார்கள் அல்லது திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை ஏற்று நடக்க மறுத்தார்கள் தன்னுடைய இறைவன் அல்லாஹ் அல்ல அவன் கூறிய வசனங்கள் அவனுடைய சொல் அல்ல என நிராகரித்தார்கள். மேலும் இறைவன் பொய் கூறுபவன் அவனின் வார்த்தைகளில் பொய் உள்ளது எனக் கூறும் எந்தவொரு காபீரையும் இந்த உலகத்தில் நீங்கள் காணமுடியாது.

ஆகவே, எந்தவொரு சாமான்ய மனிதனும் இந்த வழிகேடர்கள் அல்லாஹுத் தஆலா மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஏசினார்கள் என்பதில் ஐயம் கொள்ளமாட்டார்கள். இப்பொழுது தான் அல்லாஹுத் தஆலாவின் சோதனைகாலம் ஆகும். வாஹிதே கஹ்ஹார், ஜப்பாராகிய அவனுக்குப் பயப்படுங்கள். மேலும் மேலே கூறப்பட்ட அவனின் இறை வசனத்தை ஏற்று கடைப்பிடியுங்கள் உங்களின் ஈமான் உங்கள் உள்ளத்தில் அல்லாஹ் மற்றும் அவனின் ரஸூலின் பொருட்டு இந்த அனைத்து வழிகேடர்களையும் வெறுத்து ஒதுக்கும் இச்செயலை செய்ய நீங்கள் நாடினால் அவர்கள் இதை நிறைவேற்ற விடமாட்டார்கள். என்னதான் அவர்களின் இந்த வசைபாடும் செயலுக்கு ஆதாரம் இல்லாத, நொண்டிசாக்கு சொன்னாலும் நீங்கள் அவர்களை வெறுத்து அவர்களிடமிருந்து விலகிவிட வேண்டும்.

அல்லாஹுக்காக உண்மையைக் கூறுங்கள்! ஒருவர் உங்களின் தாய், தந்தை, ஆசான், பீர் இவர்களை வசைபாடினால் வெறும் வாயால் மட்டுமில்லாமல் அதை எழுதி, அச்சடித்து அதை புத்தகமாக வெளியிட்டால் அவர்களிடம் நீங்கள் தோழமை வைத்துக் கொள்வீர்களா? அவர்களை மன்னித்து விடுவீர்களா? அல்லது அவர்களின் வார்த்தைகளை சாதகமாக்குவதற்காக நீங்கள் அவற்றை விளக்கிக் கூறுவீர்களா? அல்லது அதை முற்றிலும் நீங்கள் மறந்து விடுவீர்களா? இல்லை ! நிச்சயம் இல்லை !.

நீங்கள் மனிதத் தன்மைக்கு மரியாதை கொடுப்பவராக இருந்தால் மற்றும் உங்களின் தாய் தந்தையிடம் உங்களுக்கு மரியாதை, கண்ணியம், அன்பு ஆகியவை சிறிதளவும் இருந்தாலும் நீங்கள் இவர்களை வசைபாடு பவர்களை விரோதித்து அவர்களை வெறுப்பீர்கள், அவர்களின் நிழலைவிட்டும் தூரம் செல்வீர்கள், யாராவது அவரின் பெயரைச் சொல்லி புகழ்ந்தால் உங்களுக்கு அவரின் பெயரைக் கேட்டாலே வெறுப்பு ஏற்படும். மேலும் அவர்களைப் புகழ்பவர்களையும் வெறுப்பீர்கள்.

இப்பொழுது உங்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசான்களிடம் உள்ள உங்களின் கண்ணியம் அன்பு ஒரு புறமும் அல்லாஹ் வாஹிதே கஃஹ்ஹார் மற்றும் அவனின்

ரஸூல் ﷺ அவர்களிடம் உள்ள உங்களின் ஈமான், கண்ணியம், அன்பு ஆகியவற்றை ஒரு புறமும் வைத்துப் பாருங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லாஹ் மற்றும் ரஸூல் ﷺ அவர்களின் கண்ணியம், மரியாதை, அன்பிற்கு முன்னால் உங்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசானின் கண்ணியத்தை துச்சமாக மதிப்பீர்கள் எனவே, வாஜிப்! வாஜிப்! வாஜிப்! இல்லட்சோப இலட்ச வாஜிப்பை விட அதிக வாஜிப்பாகிறது உங்கள் பெற்றோர்களை வெறுப்பவர்களிடமிருந்து நீங்கள் எவ்வளவு வெறுப்புக் கொள்கிறீர்களோ! எவ்வளவு தூரம் செல்கிறீர்களோ! எவ்வளவு பிரிந்திரிக்கிறீர்களோ! எவ்வளவு தூரம் அவர்களை இகழ்கிறீர்களோ! அதை விட ஆயிரம் மடங்கு அந்த வழிகேடர்களிடம் நீங்கள் கடை பிடிக்க வேண்டும். இவர்கள் தான் அல்லாஹுத்தஆலாவின் அந்த 7 நிஃமத்துகளுக்கு உரித்தானவர்கள்.

முஸ்லிம்களே! உங்களின் உண்மையான அழகான அந்த நம்பிக்கையானது அல்லாஹுத்தஆலா வாஹிதே கஃஹ்ஹாரின் வசனங்களை கேட்டப் பிறகும் மேலும் தெளிவான இந்த விளக்கத்திற்குப் பிறகும் உங்களுக்கு மற்ற விளக்கங்கள் தேவையில்லை மேலும் உங்களின் ஈமானானது அந்த வழிகேடர்களிடம் பகிரங்கமாக ஆழமான அந்த வார்த்தைகளைக் கூறும் எதுவெனில் அல்லாஹுத்தஆலா தனது இறைவசனத்தில் சையதுனா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது உம்மத்தினருக்கு கூறுவதாக கூறி அல்லாஹுத்தஆலா உங்களுக்கு கற்பிக்கிறான்.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்:-

60:4 إِذْ قَالُوا لَقَوْمِهِمْ إِنَّا بُرَءُؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ قَد كَانَتْ لَكُمْ أَسْوَءُ حَسَنَةٍ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ

كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمْ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحَدَّثْنَا كَذِبًا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمِدُّكَ لَكَ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنبَأْنَا وَإِلَيْكَ الْبَصِيرُ

60:5 رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاعْفُ لَنَا رَبَّنَا ۗ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

60:6 لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أَسْوَءُ حَسَنَةٍ لَبِنَ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ ۗ وَمَنْ يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

“இப்ராஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தினரிடம் “நிச்சயமாக நாங்கள் உங்களைவிட்டும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் நீங்கியவர்களாக இருக்கிறோம்; உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம்; ஏகனாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகையும், வெறுப்பும் என்றென்றைக்குமாகத் தோன்றிவிட்டன” என்று

அவர்கள் கூறிய போதில் (அழகிய) முன்மாதிரி இருக்கிறது. இப்ராஹீம் தம் தந்தையிடம் “உமக்காக (அல்லாஹ்விடம்) திண்ணமாக நான் மன்னிப்புத் தேடுவேன்; உமக்காக அல்லாஹ்விடமிருந்து (வர இருக்கும் வேதனை) எதனையும் (தடுக்க) நான் உரிமைபெற மாட்டேன்” என்று சொன்ன சொல்லைத் தவிர, (அதில் முன் மாதிரியில்லை . மேலும் அவர் கூறியதாவது) எங்களுடைய ரப்பே! காஃபிர்களுக்குச் சோதனையாக எங்களை நீ ஆக்கி விடாதே எங்களுடைய ரப்பே! எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; ஞானமுள்ளவன்” (என்னும் துஆச் செய்தார்கள்).

“உங்களுக்கு - அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்துள்ளோருக்கு - அவர்களில் அழகிய முன் மாதிரி திட்டமாக இருக்கிறது (ஆனால், இதனை) எவர் புறக்கணிக்கிறாரோ அப்போது (அவருக்குத்தான் இழப்பு; ஏனெனில் எவரிடமிருந்தும்)” நிச்சயமாக அல்லாஹ்- அவன் தேவையற்றவன், புகழுடையவன்.

(ஸூரா அல் - மும்்தஹினா 60:4-6)

அதாவது, அல்லாஹுத்தஆலா உங்களுக்கு கூறுகிறான், “என்னுடைய கலீல் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் அவர்களின் தோழர்கள் எனக்காக அவரின் உம்மத்தினரிடம் எவ்வாறு வெட்டவெளிச்சமாக விரோதித்து கொண்டார்கள் மேலும் உறவுகளைத் துண்டித்து உடனடியாக அவர்களைக் கைவிட்டார்கள், மேலும் வெளிப்படையாக கூறிவிட்டார்கள் எங்களுக்கும் உங்களுக்கும் எந்தவொரு உறவும் இல்லை, உங்களை கடுமையாக வெறுக்கிறோம் என்று இவ்வாறாகவே நீங்களும் செய்ய வேண்டும்”.

இதெல்லாம் உங்களின் நன்மைக்காகவே அல்லாஹுத் தஆலா உங்களிடம் கூறுகிறான். இதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு நன்மை, ஏற்க மறுத்தால் உங்களிடம் அல்லாஹ் தேவையற்றவனாக இருக்கிறான். நீங்களும் அவர்களாகவே கருதப்படுவீர்கள். அல்லாஹுத் தஆலா எல்லாவற்றிலிருந்தும் எல்லோரிடமிருந்தும் தேவையற்றவனாக இருக்கிறான்.

தொடர் -7

அல்லாஹுத் தஆலா யாருக்கு நன்மையின் பக்கம் நாடினானோ அவர்களை அமலின் பக்கம் திருப்புகிறான். இந்த வழிகேடர்களிடம் உறவுவைத்துக் கொள்ளும் தன் செயலுக்குக் காரணம் கற்பிக்கக் கூடிய இரண்டு கூட்டத்தினர் உள்ளனர்.

காரணங்கள் கற்பிப்பவர்களின் முதலாம் கூட்டத்தினர்

இவர்கள் மார்க்க அறிவில்லாத சாதரனமானவர்கள்.இவர்கள் காட்டும் காரணங்கள் இரண்டு வகைகளாகும்.

முதலாவது காரணம்:-

இவர்கள் எனது ஆசான்,எனது நன்பர் அல்லது வயதில் முத்தவர்கள் இவர்களை நான் காஃபிர் என்று ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் காரணம் கூறுகின்றனர். இந்த காரணத்திற்கான பதிலை ஏற்கனவே இறை வசனத்தின் வாயிலாக விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்லாஹுத்தஆலாவின் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவதாக இருந்தால் அந்த வழிகேடர்களிடமிருந்து எந்தவொரு சலுகையும் காட்டக்கூடாது. அவர்கள் உங்களின் தந்தையானாலும் சரியே!

இரண்டாவது காரணம் :

தாங்கள் கூறும் இந்த வழிகேடர்களும் ஆலிம்கள் தானே! இவர்களை எப்படி காபிர் எனக் கூற முடியும்? அல்லது அவர்களை வழிகேடர்கள் என எவ்வாறு நினைப்பது! இதற்கு உண்டான பதில்கள்

أَفَرَأَيْتَ مَنْ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاءً فَمَن يَهْدِيهِ مِنْ
بَعْدِ اللَّهِ ۗ أَفَلَا تَتَذَكَّرُونَ

(நபியே) தன் மனோ இச்சையை தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டவனை நீர் பார்த்திரா? இன்னும் அல்லாஹ் அவனை அறிந்தே வழிகெடுத்தான் அவனுடைய செவியின் மீதும், அவனுடைய இதயத்தின் மீதும் முத்திரையிட்டான், அவனுடைய பார்வையின் மீது திரையையும் ஆக்கினான்? பின்னர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு யார் நேர்வழிகாண்பிப்பார் ! எனவே, நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?

ஸூரா அல் ஜஸியா 45:23

மேலும் கூறுகிறான்:-

مَثَلُ الَّذِينَ حُبُّوا الثَّوْرَةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۗ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ
اللَّهِ ۗ وَاللَّهُ يُهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

தவ்ராத் (வேதம்) சுமத்தப் பெற்று பிறகு அதனைச் சுமந்து (அதன் போதனைப்படி நடந்து) கொள்ளவில்லையே அவர்களுக்கு உதாரணமாகிறது; புத்தகங்களைச் சுமக்கும் கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களான கூட்டத்தினரின் உதாரணம் மிகக்கெட்டது. அநியாயக்காரர்களின் கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

(ஸூரா அல் - ஜும்ஆ 62:5)

மேலும் கூறுகிறான்:-

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَدَّ مِنْهَا فَاتَّبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ
 وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ ۗ فَتَشَبَّهُ الْكَلْبَ إِن تَحِلِّ عَلَيْهِ يَلْهَثُ أَوْ تَتْرَكُهُ
 يَلْهَثُ ۗ ذَٰلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۗ فَاقْصِصْ الْقِصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
 سَاءَ مَثَلًا الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَأَنْفُسُهُمْ كَانُوا يَظْلِمُونَ
 مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي ۗ وَمَنْ يُضِلِلْ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

(நபியே! யுதர்களாகிய) அவர்களுக்கு ஒருவருடைய செய்தியை ஓதிக் காண்பிப்பீராக ! அவருக்கு நம்முடைய அத்தாட்சிகளை நாம் கொடுத்திருந்தோம், பிறகு அவர் அவற்றைவிட்டும் (தன்னுடைய குப்பின் காரணத்தால்) கழன்றுவிட்டார், எனவே, ஷைத்தான் அவரை தொடர்ந்தான், ஆகையால், அவர் வழிதவறியவர்களில் உள்ளவராகிவிட்டார் நாம் நாடியிருந்தால், அவற்றைக் கொண்டு அவரை நாம் உயர்த்தியிருப்போம் ; எனினும் (இந்த) உலகத்தின் பக்கம் அவர் சாய்ந்து தம் மனோ இச்சையைப் பின்பற்றினார். ஆகவே, அவருக்கு உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தைப் போன்றதாகும் அதனை நீர் விரட்டினாலும் அது நாக்கைத் தொங்கவிடுகிறது அல்லது அதனை நீர் விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடுகிறது. இது நம் வசனங்களைப் பொய்யாக்கினார்களே அத்தகையக் கூட்டத்தாருக்கு உதாரணமாகும் . எனவே, அவர்கள் சிந்தித்துப் பார்பதற்காக (இத்தகைய) சம்பவங்களைச் சொல்லி காட்டுவீராக ! நம்முடைய வசனங்களை பொய்யாக்கினார்களே அத்தகைய கூட்டத்தாரின் உதாரணம் மிகக்கெட்டதாகும். தமக்குத்தாமே அநியாயம் செய்கின்றவர்களாகவே அவர்கள் ஆகாவிட்டார்கள் அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவர், எவரை அவன் வழிதவறச் செய்கிறானோ அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள்.

ஸூரா அல் - அஃராப் 7: 175 - 178

அதாவது நேர்வழி என்பது கல்வியினால் கிடைக்கப் பெறுவதில்லை. இது அல்லாஹுத்தஆலாவின் புரத்தில் உள்ளது. இது போன்ற இறை வசனங்களும் உண்டு மற்றும் இதுமாதிரியான வழிதவறிய ஆலிம்களைப் பற்றி கண்டித்து ஹதீஸ்களோ எண்ணிலடங்காதவைகள் உள்ளன. அவைகளில் ஒரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது நரகத்தில் மலக்குகள் முதலில், சிலை வணக்கம் புரிபவர்களை விட வழி தவறிய ஆலிம்களைப் பிடித்துச் செல்வார்கள் அதற்கு இந்த ஆலிம்கள் கேட்பார்கள்,

சிலைவணக்கம் புரிபவர்களை விடுத்து எங்களை ஏன் முதலில் கொண்டு செல்கிறீர்கள்?" என்று கேட்பார்கள். அப்பொழுது மலக்குமார்கள் கூறுவார்கள், "என்ன அறிந்தவர்களும் அறியாதவர்களும் ஒன்றாவார்களா?"

ஷீ:புல் ஈமான் அல் பைஹகீ 1900

சகோதரர்களே ! ஆலிம்களின் மரியாதை என்பது அவர்கள் நபி அவர்களின் வாரிசு என்பதால் தான். மேலும் அதனால் தான் அவர்களுக்கு நேர்வழியும் கிடைக்கின்றது. அவர்கள் வழிகேட்டில் இருந்தால் அவர்கள் வாரிசாவார்களா? நபியின் வாரிசாக இருந்தபோது அவரின் கண்ணியம் நபியின் கண்ணியமாக இருந்தது . ஷைத்தானின் வாரிசாக மாறியபோது அவரின் கண்ணியம் ஷைத்தானின் கண்ணியமானது.

மேலே கூறப்பட்ட இறைவசனங்களில் குறிப்பிடப்பட்ட ஆலிம்கள் குப்:ரு என்னும் எல்லையை மீறாமல் இருக்கும் குழப்பத்தில் உள்ளவர்கள். ஆதாவது வழிதவறிய கூட்டத்தில் உள்ள உலமாக்கள் .

பிறகு குப்:ரில் முழுகியிருக்கும் அந்த உலமாக்களைப் பற்றி என்ன கூற? அவர்களை ஆலிம்கள் என எண்ணி மரியாதை செய்வது எப்படி சாத்தியம் ஆகும்?

சகோதரர்களே ! ஞானம் என்பது தீனோடு கலந்ததாக இருந்தால் தான் அது நன்மையைத் தரும் . இல்லையெனில் பண்டிதர்கள் இவர்கள் எல்லாம்! என்ன அவர்களிடத்தில் ஆலிம்கள் இல்லையா?

இப்லீஸ் எவ்வளவு பெரிய ஆலிமாக இருந்தான் . எந்த ஒரு முஸ்லீமாவது அவனுக்கு மரியாதை செய்வார்களா? இப்லீஸோ மலக்குகளின் ஆசானாக இருந்தான். மலக்குகளுக்கு ஞானம் கற்பித்துக் கொண்டிருந்தான் . எப்பொழுது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நூர் ஆனது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நெற்றியில் வைக்கப்பட்டு அதற்கு ஸஜ்தா செய்யக்கட்டளை வந்த போது அவன் ஸஜ்தா செய்யாமல் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு கண்ணியம் செய்யாமல் மறுத்தானோ

அக்கணமே லஃனத் என்னும் பட்டயம் அவன் கழுத்தில் விழந்ததோ அப்பொழுது முதல் அவனது மாணவர்களாகிய மலக்குமார்கள் அவனிடம் எந்த விதமான உறவும் வைத்திருக்கவில்லை தெரியுமா? மேலும் எப்பொழுதும் அவனுக்கு லானத்" அனுப்பியவர்களாகவே இருக்கின்றார்கள் . ரமலான் மாதத்தில் அவனை இருப்புச் சங்கிலியால் கட்டிவைக்கிறார்கள் .மறுமையில் அவனை இழுத்துக் கொண்டு நரகத்தில் போய் சேர்த்துவிடுவார்கள். இதிலிருந்து நாம் தெளிவாக புரிவது என்ன வெனில் ஞானம் மற்றும் ஆசிரியர்களுக்கு கண்ணியம் என்பது அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு தான் என்பதாகும்.

சகோதரர்களே ! யார் அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களைவிட தனது ஆசானுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்தார்களோ? அல்லது யார் அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களைவிட தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களிடம் அல்லது உலகில் யாரின் பேரில் அதிக அன்பு செலுத்துகிறார்களோ? அவர்கள் மீது கோடானகோடி வருத்தம் " அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பொருட்டால்"உண்மையான ஈமானைத் தந்தருள்வானாக ! ஆமீன்!.

காரணங்கள் கற்பிப்பவர்களின் இரன்டாம் கூட்டத்தினர் :-

இக்கூட்டத்தினர் பிடிவாத குணமுடையவர்கள் , இஸ்லாத்தின் விரோதிகள்.ஈமான் கொண்டுள்ளோம் எனக்கூறி இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை நிராகரிப்பதன் மூலம் குப்ஃரு செய்வார்கள். தன்மீது ஏற்பட்ட இந்த குப்ஃரு என்ற வார்த்தையை நீக்குவதற்காக இஸ்லாம், குர்ஆன், அல்லாஹ் மற்றும் ஈமானுடான் விளையாடக்கூடியவர்கள் தவறான விளக்கங்களைக் கூறி தன் மீது விழுந்த குப்ரிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களை நீக்குவதற்காக முயல்வார்கள். இஸ்லாம் என்பது "கிளி" சொல்வதைப் போல கலிமாவை கூறிவிட்டால் பிறகு அல்லாஹுத்தஆலா ஒரு பொய்யன் எனக் கூறினாலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை எவ்வளவு தரக்குறைவாக ஏசினாலும் ஈமான் போகாது எனக் கூறுவார்கள் .

وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ ۚ بَلْ لَعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَّا يُؤْمِنُونَ

அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பதன் காரணத்தால் அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான் , எனவே மிகக்குறைவாக அவர்கள் ஈமான் கொள்கின்றனர் "

ஸூரா அல் பகரா 2:88

இவர்கள் முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாத்தின் விரோதிகளாவார்கள் மக்களை ஏமாற்றுவதற்காகவும், அல்லாஹுத்தஆலாவின் வான்மறையை திரித்துக் கூறுவதற்கும் இவர்கள் சில ஷைத்தானிய கூற்றுகளைக் கூறுவார்கள்.

இந்த மாதிரியான தந்திரக்காரர்கள் 5 வகையினர் ஆவார்கள்

முதலாவது தந்திரக்காரர்கள்:-

இவர்களின் கூற்று இஸ்லாம் என்பது கலிமா கூறுவது மட்டும் ஆகும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது, யார் லாஇலாஹ இல்லல்லாஹு எனக் கூறினாரோ அவர் சொர்கத்தில் நுழைவார் ". பிறகு ஒருவர் ஒரு வார்த்தை கூறுவதினாலோ அல்லது ஒரு செயல் செய்வதாலோ அவர் எவ்வாறு காபிர் ஆவார் ?

முஸ்லீம்களே சிறிது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் கேளுங்கள், இந்த வழிகேடர்களின் கூற்று என்ன தெரியுமா ! ஒருவன் லாஇலாஹ இல்லல்லாஹு என்று கூறுவதினால் அவன் அல்லாஹ்வின் மகனாகிவிடுகின்றான் . எப்படி ஒருவரின் மகன் அவரை வசைபாடினாலும்? செருப்பால் அடித்தாலும், எச்செயலைச் செய்தாலும் அவரின் மகன் என்ற உறவு நீங்காதோ ! அதுபோல "லாஇலாஹ இல்லல்லாஹு" எனக் கூறிவிட்டால் அவன் அல்லாஹுத்தஆலாவைப் பொய்யான் எனக்கூறினாலும், நபிகள் நாயகம் ﷺ அவர்களை எவ்வளவுதான் ஏசினாலும் அவன் இஸ்லாம் மாறாது. இந்த பொய்யர்களின் வாதத்திற்கு ஏற்கனவே கூறப்பட்ட இந்த இறைவசனமே பதிலாகும். அதாவது,

أَحْسَبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ

மனிதர்கள் -" நாங்கள் ஈமான் கொண்டோம் " என்று அவர்கள் கூறுவதினால் மட்டுமே அவர்கள் சோதனை செய்யப்படாத நிலையில் விட்டு விடப்படுவார்களென்று எண்ணிக் கொண்டார்களா?"

ஸூரா அல்

அன்கபூத் 29:2

இஸ்லாம் என்பது வெறும் கலிமா சொல்வது மட்டும் தான் என்று இருந்தால் இவர்கள் சொல்வது சரி தான் ? பிறகு இவர்களின் கருத்தை இறை வசனங்கள் தவறு என்று ஏன் கூறுகிறது !!!

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ

நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம் என்று நாட்டுபுறத்து அரபியர்கள் கூறுகின்றனர், நீங்கள் ஈமான் கொள்ளவில்லை" எனினும் நாங்கள் முஸ்லிம்களானோம்" என்று கூறுங்கள், உங்களுடைய உள்ளங்களில் ஈமான் புகவில்லை; நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸூலுக்கும் ﷺ வழிபட்டிருப்பிர்களானால் உங்களுடைய (நற்) செயல்களிலிருந்து எதனையும் உங்களுக்கு அவன் குறைத்து விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் ; மிகக் கிருபையுடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக !"

ஸூரா அல் - ஹுஜூராத் 49: 4

மேலும் கூறுகிறான்

إِذَا جَاءَكَ الْبُنَاقِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ﷺ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْبُنَاقِقِينَ لَكَاذِبُونَ

(" நபியே !) முனாபிக்குகள் உம்மிடம் வந்தால் " நிச்சயமாக நீர் அல்லாஹுடைய ரஸூல் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்பதாகக் கூறுகின்றனர்; நிச்சயமாக அவனுடைய ரஸூல் என்பதை அல்லாஹ் அறிவான் ; நிச்சயமாக முனாபிக்குள் பொய்யர்கள் என்றும் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்."

ஸூரா அல் - முனாபிக்கூன் 63: 1

பாருங்கள் கலிமா கூறுவதால் மட்டுமோ அல்லது பெரிய பெரிய சபதம் எடுப்பதாலோ அந்தப் பொய்யர்களின் வாதம் உண்மையாகாது அல்லாஹ்தஆலா , அவர்களின் வாதங்கள் பொய் , அவர்கள் பொய்யர்கள், என வெளிப்படுத்துகிறான் எனவே

الترمذي سنن الجنة دخل الله إليه لا قال من

யார் லாஇலாஹா இல்லல்லாஹ் எனக் கூறினிரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் " என்பதற்கான அவர்கள் கூறும் அர்த்தம் இறை வசனத்திற்கு எதிரானதாகும்.

ஆம் ! எவர் கலிமா கூறுகிறாரோ, தான் ஒரு முஸ்லிம் எனக் கூறுகிறாரோ நாமும் அவரை ஒரு முஸ்லீமாக ஏற்றுக் கொள்வோம் . எதுவரை எனில் அவரின் வாய் வார்த்தைகள் மூலமாகவோ அவரின் செயல்களின் மூலமாகவோ இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக இல்லாது இருக்கும் வரையில் , அவ்வாறு வாய்மொழி மூலமாகவோ , செயல்மூலமாகவோ அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை

கொள்கைகளுக்கு எதிராக இருக்குமானால் அவர்களின் கலிமாவினால் எந்தவொரு பயனும் இல்லை.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَتَقَدَّرُوا قَالُوا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوا وَابْعَدُوا إِسْلَامَهُمْ

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள், (நயவஞ்சகர்கள்) நாங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பெருமையின் மீது களங்கம் கூறவில்லை என்று திடமாக உண்மையில் குஃப்ருடைய வார்த்தையை கூறினார்கள், இன்னும் அவர்கள் இஸ்லாமான பின்பு காபிர்களாகிவிட்டார்கள் " - ஸூரா அல் - தவ்பா 9 :74

இப்பனு ஜரிர், தப்ரானி, அபுஅஷ்ஷேய்க், இப்பனு மர்தவியா ஆகியோர் அப்துல்லாஹ் இப்பனு அப்பாஸ் ரஹிமல்லாஹுதஆலா அன்ஹுமா அவர்கள் அறிவிப்பதாக கூறுகிறார்கள், "நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தனது ஸஹாபா பெருமக்களுடன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்கள்." அவர்கள் கூறினார்கள் " இப்பொழுது ஒருவன் வருவான் அவன் உங்களை சநகதேகக் கண் கொண்டும் பார்ப்பான். அவன் வந்தால் அவனிடம் யாரும் பேசவேண்டாம்." சிறிது நேரம் கூட ஆகவில்லை கரன்ஜி (நீலநிற) கண்களுடைய ஒருவன் அங்கு வந்தான் . நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அழைத்து கூறினார்கள், நீயும் உனது சகாக்களும் எதன் அடிப்படையில் என்னை அவகண்ணியப்படுத்தி பேசுகிறீர்கள் " உடனே அவன் அங்கிருந்து சென்று அவனுடைய சகாக்களை கூட்டி வந்தான். அனைவரும் சத்தியம் செய்தனர் நாங்கள் அனைவரும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை அவகண்ணியப்படுத்தும் எந்தவொரு சொல்லையும் கூறவில்லை என்று " இதன் பொருட்டு அல்லாஹுத்தஆலா மேற்கூறிய இந்த வசனத்தை இறக்கி வைத்தான். இவர்கள் நாங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களை அவகண்ணியப்படத்தவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள், அனைவரும் சத்தியம் செய்தனர் நாங்கள் அனைவரும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை அவகண்ணியப்படுத்தும் எந்தவொரு சொல்லையும் கூறவில்லை என்று " இதன் பொருட்டு அல்லாஹுத்தஆலா மேற்கூறிய இந்த வசனத்தை இறக்கி வைத்தான். இவர்கள் நாங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களை அவகண்ணியப்படத்தவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள், ஆனால் உண்மையில் இவர்கள் அந்த குப்ரான வார்த்தைகளை கூறினார்கள். அதாவது நபிகள் நாயகம் ﷺ அவர்களை அவகண்ணியப்படுத்துவதின் மூலம், இவர்கள் இஸ்லாமான பின்பு காபிராகிவிட்டார்கள். பாருங்கள் அல்லாஹுத்தஆலா சாட்சியம் கூறுகிறான் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்ணியக்குறைவுபடுத்தும் சொல்லானது குப்ரான வார்த்தையாகும் . அவ்வாறு கண்ணியக்குறைவான சொல்லைச் சொல்பவர்களை நாங்கள் முஸ்லீம்கள் என்று

இலட்சம் முறை சொன்னாலும், அச்சொல்லைச் சொல்பவர்கள் கோடிமுறை கலிமாவைக் கூறினாலும் அவர்கள் காபிர்களாவார்கள் .

மேலும் அல்லாஹ்தஆலா கூறுகிறான்

وَلَيْن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۗ قُلْ أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِمَا تَعْمَلُونَ
لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ

" (இதனை பற்றி) அவர்களிடத்தில் நீர் கேட்டால், நாங்கள் வீண் பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் திண்ணமாக கூறுவர், அல்லாஹ்வையும், அவனுடைய திருவசனங்களையும், அவனுடைய ரஸூலையுமா நீங்கள் பரிகாசித்துக் கொண்டிருந்தீர்கள் " என்று (அவர்களிடம்) நீர் கேட்பீராக ! (உங்கள் பரிகாசத்திற்கு) நீங்கள் புகழ் கூற வேண்டாம் . நீங்கள் ஈமான் கொண்ட பின் திட்டமாக நீங்கள் காபிர்களாகிவிட்டீர்கள்.- ஸூரா அல் தவ்பா 9 : 65 , 66

இப்பனு அபிஷைபா, இப்பனு ஜரீர் இப்பனு அல் - முன்ஜீர், இப்பனு அபி ஹாத்திம் மற்றும் அபுஷ் ஷேய்க் ஆகியோர் சையதுனா அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரஹிமல்லாஹுத்தஆலா அன்ஹு அவர்களின் பரசித்தி பெற்ற மாணவரான இமாம் முஜாஹித் அவர்கள் அறிவிப்பதாக கூறுகிறார்கள்,

كنا انما ليقولن سألتهم وئن { قوله في مجاهد عن الشيخ أبو وحاتم أبي والبنذر ابن وشيبة أبي ابن أخرجو
كذا وكذا يوم في كذا وكذا إيادى فلان ناقة؛ أن محمد يحدثنا البناق من رجل؛ قال قال { نلعب ونخوض
بالغيب يدرية، وما

ஒரு நபரின் ஒட்டகம் ஒன்று காணமல் போய்விட்டது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உன்னுடைய ஒட்டகம் இந்த காட்டில் இந்த இடத்தில் இருக்கிறது எனக் கூறினார்கள் . இதைக் கேட்ட நயவஞ்சகன், முஹம்மத் (ﷺ) கூறுகிறார் ஒட்டகம் இந்த இடத்தில் இருக்கிறது என்று, அவருக்கு மறைவானவைகள் பற்றி என்ன தெரியும்?"

பாருங்கள் : - தப்ஸ்ர் இமாம் இப்பனு ஜரீர் மத்பா மிஸ்ர் -

பாகம் -2 பக்கம் 105 /

தப்ஸ்ர் துர்ரே மன்சூர் இமாம் ஜலாலுத்தின் சுயூதி- பாகம் - , பக்கம்-

254

இதன் மீது அல்லாஹுத்தஆலா இறை வசனத்தை இறக்கிவைத்தான் அதாவது,

وَلَيْنَ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۗ قُلْ أَلَيْسَ فِي آيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِؤْنَ
لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ

அல்லாஹ் மற்றும் ரஸூலையும் நீங்கள் பரிசாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் காரணம் ஏதும் கூறவேண்டாம் . நீங்கள் ஈமான் கொண்ட பின்பு இந்த வார்த்தையை கூறியதால் காஃபிர் ஆகிவிட்டீர்கள் - ஸூரா அல் - தவ்பா 9:65, 66

முஸ்லீம்களே ! பாருங்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஒரு சிறிய கண்ணியக்குறைவான வார்த்தை மறைவானதை எப்படி அறிவார் என்பதை அறிவார் ? என்பதை கூறியதனால் கலிமாவை ஒதியது பயனற்றுப் போய்விட்டது . அல்லாஹுத்தஆலா தெளிவாக கூறிவிட்டான், நீங்கள் ஈமான் கொண்ட பின்பு காஃபிர்கள் ஆகிவிட்டீர்கள் என்று . இதன் மூலம் யார் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு கொஞ்சம் கூட மறைவானவைப் பற்றி ஞானம் இல்லை என்று கூறினார்களோ அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளட்டும்.

பாருங்கள் ! இந்த சொல் முனாபிகினுடையது , இவ்வாறு கூறுவதை அல்லாஹுத்தஆலா

அல்லாஹ், குர்ஆன் மற்றும் ரஸூல் ﷺ அவர்களைப் பரிசாதிப்பதாகும், எனக்கூறுகிறான். மேலும் அவ்வாறு கூறுபவன் காபிர், முர்தத் ஆவான் எனத் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டான். மேலும் நமது தலை சிறந்த மார்க்க மாமேதைகளான இமாம் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் முஹம்மது கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி, அலைஹி , இமாம் அஹ்மத் கஸ்தலானி , மௌலான அலி காரி, அல்லாமா முஹம்மத் ஜர்கானி ரஹ்மத்துல்லாஹி, அலைஹி மற்றும் பல தலைசிறந்த மார்க்க மேதைகளும் மறைவான ஞானமாவது நபித்துவத்தின் ஒரு காரணியாகும் எனக் கூறியுள்ளனர்.

பிறகு அவறுடைய அந்த வெளிப்படையான தெறிளவான மார்க்கத்திற்கு முரணான வார்த்தையானது அதாவது மறைவானவைப் பற்றிய ஒரு விஷயமாகும் (அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு அருளப்பெற்ற பிறகும்) நபி ﷺ அவர்களுக்குத் (மறைவானஞானம்) தெரியும் என்பது இயலாத ஒன்றாகும் என்று கூறுவதை என்ன சொல்ல முடியும்? அப்படியெனில் இவரின் கருத்தானது அனைத்து விஷயங்களும் மறைவானது மற்றும் மறைவான விஷயங்களை அறியும் ஞானத்தைப் பிறருக்கு வழங்கும் சக்தி அல்லாஹ்விடம் இல்லை என்பதேயாகும். அல்லாஹுத்தஆலா சைத்தானின் இப்படிப்பட்ட நயவஞ்சகத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமின் !

ஆம் ! அல்லாஹ்தஆலாவின் அருளில்லாமல் யாருக்காவது சிறிதளவும் ஞானம் உள்ளது எனக் கருதினால் அதுவும் குப்ராகும். மேலும் அல்லஹுத்தஆலாவிற்கு உள்ள அனைத்து ஞானமும், ஏதாவது ஒரு படைப்பிற்கு உண்டு எனக்கருதுவதும் ஈமானில்லாத செயலாகும். இது அனைத்து உலமாக்களின் கருத்தாகும் . ஆனால், உலகப் படைப்பின் முதல் நாள் முதல், இறுதி தீர்ப்பு நாள் வரை என்ன நடந்தது, என்ன நடக்கும் எனக் கூறக்கூடிய "மாகான வமாயகூன்" என்ற நபிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஞானமானது அல்லஹுத்தஆலாவின் ஞானத்தோடு சிறிதளவும் தொடர்பு படுத்த முடியாது. எந்த அளவிற்கு எனில் கோடானகோடி பகுதியின் ஒருபகுதிக்கும் உள்ளத் தொடர்பைக் கூட இயலாது . இந்த ஞானமானது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஞானமானது ஒரு சிறிய பகுதியாகும்.

இரண்டாவது தந்திரக்காரர்கள்:

நயவஞ்சகர்களின் இரண்டாம் தந்திரமானது இமாமே ஆஜம் அவர்களின் மத்ஹபு ஆகும். அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்,
இமாமே ஆஜம் அவர்கள் கூறுகிறார்கள்

لَا نَكْفُرُ أَحَدًا مِنْ أَهْلِ الْقِبْلَةِ

கிப்லாவை முன்னோக்கி தொழக்கூடிய எவரையும் காபிர் எனக் கூறக்கூடாது. ஹதீஸில் உள்ளது யார் கிப்லாவை முன்னோக்கித் தொழுகிறாரோ, மேலும் எனது ஹலாலான உணவை உண்கிறாரோ அவர் முஸ்லிம் ஆவார்.

முஸ்லிம்களே! இந்த வஞ்சகக்காரர்களின் மோசமான செயலைப் பாருங்கள் ஒருவரை கலிமா கூறுவதிலிருந்து விளக்கி கிப்லாவின் முன்னால் முகத்தைத் திருப்புவது தான் ஈமான் ஆகும் எனக் கூறுகிறார்கள். அதாவது ஒருவர் கிப்லாவை முன்னோக்கி தொழுதால் அவன் முஸ்லிம் ஆவான். பிறகு அவன் அல்லஹுத்தஆலாவை பொய்யன் எனக் கூறினாலோ முஹம்மது ﷺ அவர்களை ஏசினாலோ எந்த வகையிலும் அவனின் ஈமான் போகாது.

இந்த நயவஞ்சகருக்கான முதலாவது பதில்

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

لَيْسَ الْبِرُّ أَنْ تُولُوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْبَلَائِ كَذِبًا وَالْكِتَابِ

وَالنَّبِيِّينَ

கிழக்குத் திசையிலும், மேற்குத் திசையிலும் உங்களுடைய முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையா (தக் கொள்ளப்படுவது இல்லை. எனினும் நன்மை உடையவர் (யாரெனில்) அல்லாஹ்வைக் கொண்டும், இறுதி நாளையும் மலக்குகளையும், வேதத்தைக் கொண்டும், நபிமார்களைக் கொண்டும் ஈமான் கொள்வர்கள்".

(ஸூரா அல்பகரா 2:177)

பாருங்கள்! அல்லாஹுத்தஆலா தெளிவாகக் கூறிவிட்டான் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களில் ஈமான் கொள்வதே உண்மையான ஈமானாகும். அதைவிடுத்து கிப்லா பக்கம் முகத்தைத் திருப்பி தொழுவதால் மட்டும் ஈமான் கிடைத்து விடாது.

மேலும் கூறுகிறான்,

وَمَا مَنَعَهُمْ أَنْ تُقَبَّلَ مِنْهُمْ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَيَأْتُونَ الصَّلَاةَ إِلاَّ وَهُمْ كُسَالَىٰ وَلَا يُنْفِقُونَ إِلاَّ وَهُمْ كَارِهُونَ

“ அவர்களிடமிருந்து, அவர்களுடைய (தான தரும) செலவுகள் (அல்லாஹ்வினால்) ஏற்கப்படுவதற்கு நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், இன்னும் அவனுடைய ரஸூலையும் நிராகரித்து இன்னும் தொழுகையின் பால் அவர்கள் சோம்பலாகவே தவிர வராததும் இன்னும் (அல்லாஹ்வுடைய பாதையில்) அவர்கள் வெறுப்பாகவே தவிர செலவு செய்யாததும் ஆகியவையே தவிர (வேறெதுவும்) இவர்களைத் தடுக்கவில்லை.

(ஸூரா அல்-தவ்பா 9:54).

பாருங்கள்! அந்த நயவஞ்சகர்களின் தொழுகையைப்பற்றி கூறினான் பிறகு அவர்களை காபிர்கள் என்று கூறினான். ஏன் அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தொழவில்லையா? அவர்கள் கிப்லாவை முன்னோக்கி மட்டும் தொழவில்லை, இதயம் மற்றும் ஆன்மா வின் கிப்லாவும், தீன் மற்றும் ஈமானின் கஃபாவுமான நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பின் நின்றல்லவா தொழுதார்கள்.

மேலும் கூறுகிறான்,

فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَأَخِوَانَكُمْ فِي الدِّينِ ۗ وَفُصِّلَ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
وَإِنْ كَفَرُوا أُولَئِكَ هُمُ الْكُفْرَانُ ۗ إِنَّهُمْ لَا يُؤْمِنُونَ ۗ وَكَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ ۗ وَاللَّهُ عَالِمُ الْغُيُوبِ

எனவே, (தங்கள் குற்றங்களுக்கு) அவர்கள் தவ்பாச் செய்து, தொழுக்கையை கடைபிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வந்தால், அப்பொழுது மார்க்கத்தில் (அவர்கள்) உங்களுக்கு சகோதரர்களாவார்கள் அறிந்து கொள்கின்ற கூட்டத்தினருக்கு (இவ்வாறே நம்முடைய) வசனங்களை நாம் விவரிக்கிறோம். “தங்களுடைய உடன்படிக்கைக்குப் பின், தங்களுடைய சத்தியங்களை அவர்கள் முறித்து, உங்களுடைய மார்க்கத்திலும் அவர்கள் குறைகூறுவார்களானால் (அத்தகைய) நிராகரிப்பின் தலைவர்களிடம் - அவர்கள் (குப்ரை விட்டும்) விலகிக் கொள்ளும் பொருட்டு - நீங்கள் போரிடுங்கள், நிச்சயமாக அவர்கள் - எத்தகைய உடன்படிக்கைகளும் அவர்களுக்கு இல்லை. (ஸூரா அல் தவ்பா 9:11 - 12)

பாருங்கள்! தீனைப்பற்றி இகழ்ந்து பேசுபவர், தொழுபவர், மற்றும் ஜகாத் கொடுப்பவரை அல்லாஹுத்தஆலா குப்ரை தொழிலாகக் கொண்டவர் என்றும் காபிர்களின் தலைவன் என்றும் கூறுகிறான். அல்லாஹ் மற்றும் ரஸூலை அவகண்ணியப்படுத்துவது என்பது தீனை இகழ்வதாகாதா என்ன? இதற்கான இறைவசனத்தையும் கேளுங்கள்.

بِأَسْنَتِهِمْ لِيَأْوَءَنَا مُسَيِّعٍ غَيْرِ وَاسِعٍ وَعَصِينَا سَبْعًا وَيَقُولُونَ مَوَاضِعَهُ عَنِ الْكَلِمِ حَرِّفُونَ هَادُوا الَّذِينَ مِنْ
فَلَا يَكْفُرِهِمُ اللَّهُ لَعَنَهُمْ وَلَكِنْ وَأَقْوَمَ لَهُمْ خَيْرًا لَكَانَ وَانظُرْنَا وَاسِعًا وَأَطَعْنَا سَبْعًا قَالُوا أَنَّهُمْ وَلَوْ الدِّينِ فِي وَطَعْنَا
قَلِيلًا إِلَّا يُؤْمِنُونَ

“யூதர்களில் சிலர் (தவ்ராத் வேத வசனங்களை அவற்றின் இடங்களை விட்டும் மாற்றி விடுகின்றனர். இன்னும் (நபியிடம் நீர் கூறியதை நாங்கள் செவியுற்றோம்; (என்று வாயளவும் மனதால் அதற்கு) மாறு செய்தோம்) என்றும் “நீர் கூறுவது செவியேற்கப்படாத நிலையில் (நாங்கள் கூறுவதை) நீர் செவியேற்பீராக! என்றும் இன்னும் தங்கள் நாவுகளை (க்கோனி) வளைத்தும் தீனில் குறையை உண்டாக்கவும் “ராயினா என்றும் கூறுகின்றனர். (அவ்வாறின்றி நீர் கூறுவதைச்) செவியுற்றோம் (உமக்கு) வழிப்பட்டோம் என்றும், “(நாங்கள் கூறுவதை நீர் செவியேற்பீராக, எங்களை நீர் கவனிப்பீராக! என்றும் நிச்சயமாக அவர் கூறியிருந்தால், அது அவர்களுக்குச் சிறந்ததாகவும் மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும் - எனினும் அவர்களுடைய குப்ரின் (நிராகரிப்பின்) காரணத்தால் அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். எனவே (அவர்களில்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ளமாட்டார்கள். (ஸூரத்துன்னிஸா 4:46)

சில யூதர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய சன்னிதானத்தில் வருகைதந்து மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் ஏதாவது கூறவிரும்பினால் இப்படிக்கூறுவார்கள் “கேளுங்கள்! தாங்கள் கூறிக் கொண்டே செல்லாதீர்கள்

(என்ற பொருள்படவும்) அதில் வெளிப்படையில் சபிக்கவும் செய்யதார்கள் அதாவது நபிகள்நாயகம் ﷺ அவர்களின் சந்நிதாந்தில் விரும்பத்தகாத வார்த்தைகளை வெளிப்படையாக) கூறாமலும் மேலும் உள்ளத்தில் அவர்களுக்கு கேட்கக்கூடாது என்ற என்னத்தல் சபிக்கவும் செய்வார்கள்.

மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏதாவது கூறினால் 'இதைப் புரிந்து கொள்வதற்கு சில காலஅவகாசம் தேவை' எனக் கூறுவதற்காக ராயினா' எனக் கூறுவார்கள். அவ்வார்த்தையின் ஒரு அர்த்தமானது எங்களை அனுசரியுங்கள்' என்பதாகும். ஆனால் நயவஞ்சகர்கள் தனது நயவஞ்சகத்தினால் அவ்வார்த்தைக்கு 'ரவுனத்வாலா' (முட்டாள் அல்லது புத்திசுவாதீனம் இல்லாதவன்) என்ற அர்த்தத்தைக் கொள்கின்றனர். மேலும் சிலர் தங்களுடைய நாவினை அழுத்தி 'ராய்யீனா' என்று அழுத்தமாகக் கூறுகிறார்கள் அதன் அர்த்தமானது "எங்களின் மேய்பாளரே! என்பதாகும். பல அர்த்தத்தைத் தரக் கூடிய ஒரு சொல்லின் மறைமுகமான ஒரு அர்த்தமானது தீனை இழிவுபடுத்துகிறது எனில் அந்த வெளிப்படையான தெளிவான வார்த்தைகள் தீனை எவ்வாறு இழிவுபடுத்தும்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! நடுநிலையோடு கூறுங்கள் ஒரு சொல்லின் மறைமுகமான ஒரு அர்த்தமானது இவ்வளவு இழிவானது எனில் அவர்கள் (கங்கோஹி, அம்பேத்தவி, தானவி) சொன்ன சொற்களின் இழிவைப்பற்றி என்ன கூறுவது! அதாவது யூதர்கள் கூறிய வார்த்தைகளான 'செவிடர் ஆவதற்கான சாபம், முட்டாள் மற்றும் ஆடுகளை மேய்ப்பவர் போன்றவைகளை விட இவர்கள் கூறிய வார்த்தைகளான, "ஷைத்தானின் ஞானத்தைவிட நபியின் ஞானம் குறைவு, பைத்தியக்காரர்கள், கால்நடைகளுக்கு உரிய ஞானம் தான் நபியிடம் உள்ளது" போன்றவைகள் எவ்வளவு இழிவானவையாகும். மேலும் அல்லாஹ் வைப்பற்றிக் கூறும்போது பொய்பேசக் கூடியவன், பொய் பேசுகிறான் மற்றும் அல்லாஹுத்தஆலாவை பொய்யன் எனக் கூறுபவனை உண்மையான) முஸ்லிம் என்றும், சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவன் என்றும் அவன் தான் நல்லடியார் என்றும் கூறுகின்றார்கள். (இப்படிப்பட்ட வார்த்தைகள் எவ்வளவு இழிவானதாகும் எனப்புரிந்து கொள்ள வேண்டும்). இப்படிப்பட்டவர்களை விட்டும் அல்லாஹுத்தஆலா நம்மைக் காப்பாற்றுவானாக!

இரண்டாவது பதில் :-

இந்த நயவஞ்சகர்கள் ஏமாற்றுவதற்காக கேவலமான பொய்யான காரணங்களை இமாமே ஆஜம் அவர்களின் மத்ஹபின் மீது இட்டுக்கட்டி கூறி இமாமே ஆஜம் அவர்களின் மீது அவதூறு கூறுகிறார்கள். ஏனெனில் அஹ்லே சுன்னத்வல்ஜமாஅத்தின் கொள்கையை விளக்கும் பொருட்டு எழுதிய தலைசிறந்த நூலாகிய 'பிக்ஹ் அல்-அக்பர்' என்னும் நூலில் இமாமே ஆஜம் அபுஹனிபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்,

وصفاته في الأزل غير محدثة ولا مخلوقة ومن قال إنها مخلوقة أو محدثة

او وقف او شك فيهما فهو كافر بالله تعالى

الفقه الأكبر

— (11)

“அல்லாஹுத்தஆலாவின் ஸிபாத்துகள் (பண்புகள்) நிரந்தரமானவையாகும். அது தோற்று விக்கப்படவும் இல்லை யாராலும் படைக்கப்படவும் இல்லை. ஆதலால் யாரேனும் இதை படைப்பு என்றோ அழியக் கூடியது என்றோ அல்லது இதன் நம்பிக்கையின் மீது மெளனம் காத்தாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அவன் காபிர் ஆகிவிடுவான். அல்லாஹ்வை நிராகரித்தவனாவான்.”

(அல்பி:க்ஹூல் அக்பர்)

மேலும் இமாமே ஆஜம் அவர்கள் “கிதாப் அல் வஸியாஹ்’ என்னும் நூலில் கூறுகிறார்கள்,

من قال بان كلام الله تعالى مخلوق فهو كافر بالله العظيم

யார் ஒருவர் அல்லாஹ்வின் வசனத்தைப் படைப்பு எனக் கூறினாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்தவராவார்.

மேலும் 'ஷரே பிக்ஹ் அல் அக்பரில் உள்ளது,

على رواية رايي فاتفق القرآن خلق مسئلة في حيفة اباناظرت قال انه يوسف ابى عن صح قد الاسلام فخر قال

. تعالى الله رحمة محدد عن أيضا القرآن هذا و صح كافر فهو القرآن بخلق قال من ان

இமாமே ஃபக்ருல் இஸ்லாம் (இமாம் முஹம்மது அல் பஸ்தவி) ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் கூறுகிறார்கள், இமாம் யூசுப் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் மூலமாக ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள் “நான் இமாம் அபுஹனீபா ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களுடன், “திருக்குர்ஆன் ஒரு படைப்பா என்ற விஷயத்தில் விவாதம் புரிந்தேன். எனது கருத்தும் அவரின் கருத்தும் அந்த விஷயத்தில் ஒன்றுபட்டது. அதாவது யார் குர்ஆனை படைப்பு எனக் கூறுகிறாரோ அவர் காபிர் ஆவார். மேலும் இக்கூற்றை இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹ்

அலைஹி அவர்களின் வாயிலாகவும் ஆதாரத்துடன்
 நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மூன்று இமாம்கள்
 ரஹ்மதுல்லாஹி அலைஹிம் அவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தானது
 யார் குர்ஆனை படைப்பு எனக் கூறுகிறாரோ அவர் காபிர்
 ஆவார். முஃதஜிலா, கிராமியா மற்றும் ராஃபிஸி போன்ற கூட்டத்தினர் குர்ஆனை
 படைப்பு எனக் கூறினார்கள். என்ன இவர்கள் கிப்லாவை முன்னோக்கி
 தொழவில்லையா? இப்பொழுது அடிப்படை (நபிகள் நாயகம் ﷺ அவர்களை
 கண்ணியக்குறைவு செய்வது, அல்லாஹ் பொய்யுரைக்கக் கூடியவன் இதுபோன்று
 விஷயத்தைப் பற்றி இப்பொழுது ஆராயலாம். ஹனபி இமாம்களில்
 ஒருவரான ஸய்யிதினா இமாம் அபு யூசுப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
 தங்களுடைய கிதாப் அல்கிராஜ்-ல் கூறுகிறார்கள்.

ايها رجل مسلم سب رسول الله صلى الله تعالى عليه وسلم او كذبه او

عابه او تنفضه فقد كفر بالله تعالى وبانت منه امرأت

“யார் ஒருவர் முஸ்லிமாக இருந்து நபிகள் நாயகம் ﷺ அவர்களை
 நிந்திக்கிறாரோ, அல்லது நபி ﷺ அவர்கள் பொய்யுரைப்பார்கள் எனக் கூறுவது, அல்லது
 நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது களங்கம் கற்பித்தாலோ, அல்லது நபிகள்
 நாயகம் ﷺ அவர்களின் மரியாதையைக் குறைத்தாலோ நிச்சயமாக அவன் காஃபிர்
 ஆகிவிட்டான். மேலும் அல்லாஹ்வை நிராகரித்தவனாகிவிட்டான், மேலும் அவனது
 மனைவி அவனது திருமண பந்தத்திலிருந்து வெளியேறிவிட்டாள். பாருங்கள்
 எவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம் ﷺ அவர்களின்
 கண்ணியத்தைக் குறைக்க முயலுபவன் முஸ்லீமாக இருந்து காபீராகி விடுகிறான்.
 மேலும் இவனின் மனைவி திருமண பந்தத்திலிருந்து வெளியேறி விடுகிறாள். இது
 போன்ற முஸ்லிம்கள் கிப்லாவை முன்னோக்கித் தொழுவவர்களாக இல்லையா
 என்ன? அவர்கள் கலீமாவை ஒதவில்லையா என்ன? எல்லாம் செய்தாலும் நபிகள்
 நாயகம் ﷺ அவர்களின் கண்ணியக்குறைவின் காரணமாக அவனுடைய கிப்லாவை
 முன்னோக்குதலும் (தொழுகை) அவனுடைய கலிமாவும்(ஈமான்)
 ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (அல்லாஹ் காப்பாற்றுவானாக!)

3 வது பதில் :-

இமாம்களின் பார்வையில் அஹ்லே கிப்லா (கிப்லா உடையவர்கள்) அவர்களாக
 இருக்கிறார்கள், எவர்கள் ஈமானுடைய அனைத்து அடிப்படை
 அம்சங்களையும் நிறைவேற்றுவவர் ஆவார்! ஒருவர் ஈமானின் அடிப்படை விஷயத்தில்
 ஏதாவது ஒரு விஷயத்தை மறுத்தாலோ அல்லது அதிலிருந்து மாறுபட்டாலோ
 உறுதியாக நிச்சயமாக ஏகோபித்த (இமாம்களின்) கருத்துப்படி அவன்

காஃபிராகவும், இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டவனாகவும் ஆகி விடுகிறான். யார் இந்த மாதிரியான நபரை காபிர் என ஏற்றுக் கொள்ள வில்லையெனில் அவரும் காபிராகிவிடுவார். ஷிஃபாஷீஃப், பஸாஸியா, துரர் வல்குரர் மற்றும் பதாவா அல்கைரியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது,

أجمع المسلمون أن شاتة صلى الله تعالى عليه وسلم كافر وحكمه

القتل ومن شك في عذابه وكفره كفر

“அனைத்து முஸ்லிம்களின் ஏகோபித்தக் கருத்தாக இருக்கிறது, யார் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மகத்துவத்தை கண்ணியக் குறைவுபடுத்துகிறாரோ அவர் காபிராவார் மேலும் யார் அவரை தண்டனைக்குரியவர் அல்லது காபிர் என்பதில் சந்தேகம் கொள்கிறாரோ அவரும் காபிராவார்.

(நூல் : காதி இய்யாத் அல்மாலிகி, கிதாப் அல்-ஷிஃபா பீஃதாரீப் அல் ஹுதஃக் அல்முஸ்தபா 2/208),

மேலும் மஜ்மா அல்-அன்ஹர் மற்றும் துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது,

واللفظ له الكافر بسبب نبي من الأنبياء لا تقبل توبته مطلقا ومن

شك في عذابه وكفره كفر

“யார் ஒருவர் நபியினை கண்ணியக்குறைவு படுத்துவதன் மூலம் காபிர் ஆனாரோ அவரின் தவ்பா அங்கீகரிக்கப்படுவதில்லை. மேலும் யார் இந்த நபரின் தண்டனை மற்றும் குப்ரின் மீது சந்தேகம் கொள்கிறாரோ அவரும் காபிராகிவிட்டார்!” அல்ஹம்துலில்லாஹ்! இந்த விஷயத்தில் அந்த வழிகேடர்கள் காபிர்கள் என்பது அனைத்து உம்மத்துக்களின் ஒட்டுமொத்த இஜ்மாவாக இருக்கிறது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குப்ரை மறுப்பவர்களும் காபிர்களாவார்கள்.

மேலும் பிக்ஹ் அல்-அக்பரில் கூறப்பட்டுள்ளது,

في الواقف لا يكفر اهل القبلة الا فيما فيه انكار ما علم مجيئه
بالضرورة او المجمع عليه كاستحلال المحرمات () ولا يخفى ان المراد
بقول علمائنا لا يجوز تكفير اهل القبلة بذنب ليس مجرد التوجه الى
القبلة فان الغلاة من الروافض الذين يدعون ان جبريل عليه الصلاة
والسلام غلط في الوحي فان الله تعالى ارسله الى على رضي الله تعالى
عنه وبعضهم قالوا انه اله وان صلوا الى القبلة ليسوا بمؤمنين وهذا هو
المراد بقوله صلى الله تعالى عليه وسلم من صلى صلاتنا واستقبل
قبلتنا واكل ذبيحتنا فذلك مسلم . مختصرا.

“அதாவது, மவாபிஹுகில் கூறப்பட்டுள்ளதாவது. அஹ்லே கிப்லாவை (கிப்லா உடையவர்களை) காபிர் எனக் கூறக்கூடாது. ஆனால் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்தை அல்லது அனைவரால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயத்தை நிராகரித்தால் உதாரணமாக ஹராமான ஒன்றை ஹலால் எனக் கருதுவது அவர்கள் காபிர் ஆவார்கள் இதில் எந்த ஒரு ஒளிவும் மறைவும் இல்லையென்பதில் நமது மார்க்க அறிஞர்களின் வெளிப்படையான கருத்தானது அஹ்லே கிப்லா உடையவர்கள் பாவம் செய்தால் அவர்கள் காபிர் ஆகமாட்டார்கள். ஆனால் இது கிப்லாவின் பக்கம் தொழுபவர்கள் என்பதால் மட்டும் அல்ல, மூட நம்பிக்கையாளர்களான ராபிளியாக்களின் நம்பிக்கையாக இருந்தது. “ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஹியைச் சேர்ப்பதில் தவறிழைத்துவிட்டார்கள் என்று அல்லாஹுத்தஆலா அவர்களை அலிரஹியல்லாஹுத்தஆலா அன்ஹு அவர்களிடத்தில் நான் அனுப்பிவைத்தான். மேலும் சிலரோ ஹஜ்ரத் மௌலா அலிரஹியல்லாஹுத்தஆலா அன்ஹு அவர்களை இறைவன் எனக் கருதுகின்றனர். இவர்கள் என்ன தான் விப்லாவின் பக்கம் திரும்பி தொழுதாலும் இவர்கள் முஸ்லீம்கள் ஆகமாட்டார்கள். இது தான், “யார் நம்மவரைப் போன்று தொழுகிறாரோ! மேலும் நம்முடைய கிப்லாவை முன்னோக்குகிறார்களோ மேலும் நம்மால் அறக்கப்பட்ட உணவை உண்கிறார்களோ அவர் தான் முஸ்லீம் ஆவார்” என்ற நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஹதீஸுக்கான உத்தேசக் கருத்தாகும்.

அதாவது அவர் எதுவரை முஸ்லீமாக இருப்பார் எனில் இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்திலிருந்து மாறுபடாதவரை அல்லது ஈமானைப் பறிக்கும் ஏதாவது செயல் செய்யாதவரை.

மேலும் இதில் கூறப்பட்டுள்ளது,

اعلم أن البراد باهل القبلة الذين اتفقوا على ما هو من ضروريات
الدين كحدوث العالم وحشر الأجساد وعلم الله تعالى بالكليات
والجزئيات وما أشبه ذلك من المسائل البهيات فمن واظب طول عبرة
على الطاعات والعبادات مع اعتقاد قدم العالم أو نفي الحشر أو نفي
علبه سبحانه باجزئيات لا يكون من اهل القبلة وان البراد بعدم
تكفير احد من أهل القبلة عند أهل السنة أنه لا يكفر ما لم يوجد
شيء من أمارات الكفر وعلاماته ولم يصدر عنه شيء من موجباته.

“அதாவது தெரிந்து கொள்ளுங்கள் “அஹ்லே கிப்லா (கிப்லா உடையவர்கள்) என்பது யாரைக் குறிக்கிறது எனில் எவர் இஸ்லாத்தின் அனைத்து அடிப்படை விஷயங்களை நம்பி ஏற்றுக் கொள்கிறாரோ அவர் தான் உதாரணத்திற்காக இவ்வுலகம் மற்றும் இதில் உள்ள அனைத்தும் அழியக்கூடியவை மற்றும் இறந்தவர்கள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் மற்றும் தீர்ப்பு நாளில் ஒன்று கூடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஞானமானது பொதுவான, குறிப்பிட்ட மற்றும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி எல்லாவற்றையும் சூழ்ந்ததாகும் என நம்புவதாகும். ஆனால் இதற்கு மாறாக ஒருவர் தனது கடமையை உணர்ந்து தனது வாழ்நாள் முழுவதும் இறைவணக்கத்திலேயே மூழ்கியிருந்து அதனுடன் இந்த மாதிரியான நம்பிக்கையை வைத்திருந்தான் ‘அதாவது உலகம் நிரந்தரமானது, மறுமையென்று ஒன்று இல்லை, அல்லது அல்லாஹுத்தஆலா குறிப்பிட்ட சில விஷயங்களை அறியமாட்டான்’ எனில் அவன் அஹ்லே கிப்லா உடையவன் அல்ல.

மேலும் அஹ்லே சுன்னத்வல்ஜமாஅத் கொள்கையின்படி அஹ்லே கிப்லா உடையவர்கள் யாரையும் காபிர் என்று சொல்லக் கூடாது’ என்பதற்கான அர்த்தமானது அவரிடம் குப்ருக்கான எந்தவொரு செயலையோ அல்லது குப்ரான வார்த்தை அவரின் சொல்லில் தெரியாதவரையிலோ அவரைக் காபிர் எனக்கூறக்கூடாது என்பதேயாகும்.[]

இமாமே அஜல் சையதி அப்துல் அஜீஸ் பின் முஹம்மத் புகாரி ஹனபி ரஹ்மியல்லாஹுத்தஆலா அன்ஹு அவர்கள் ஷரே உஸூல் ஹுஸாமியின் ஹாஷியாவில் குறிப்பிடுகிறார்கள்,

“அதாவது வழிதவறிய கொள்கையாளனை அவனது கொள்கையின் காரணமாக அவனை காபிர்' எனக் கூறுவது வாஜிபாகிறது. இதில் அவனுடைய சொந்தவிருப்பதிற்கோ அல்லது வெறுப்பிற்கோ எந்த விதமான இடமும் இல்லை. பாவத்திலிருந்து பரிசுத்தமாவது என்ற சுபச் செய்தியானது உம்மத்தினருக்கு ஆனதாகும். இவனோ எவ்வளவுதான் கிப்லாவை முன்னோக்கித் தொழுதாலும் இவன் உம்மத்தினரில் இல்லை. “உம்மத்' என்னும் சொல்லானது கிப்லாவை முன்னோக்கித் தொழுவது என்பது அல்ல. அது ஒரு முஃமினின் பெயர் ஆரும். மேலும் இந்த வழிதவறியவன் காபிர் ஆவான். அவன் அதைப்பற்றி அறியாத போதும் அவன் காபிர் ஆவான்.”

ரத்துல் முக்தாரில் கூறப்பட்டுள்ள,

لا خلاف في كفر المخالف في ضروريات الاسلام وان من اهل القبلة
المواظب طول عمره على الطاعات كما في شرح التحرير .

“அதாவது இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்தில் எந்தவொரு விஷயத்தையும் மறுக்கிறவன் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் காபிர் ஆவான். என்னதான் அவன் அஹ்லே கிப்லா உடையவனாக இருந்தாலும் அல்லது வாழ்நாள் முழுவதும் நன்மையான காரியங்கள் செய்தாலும் சரியே. இது போன்ற நேரடியான விளக்கங்கள் மற்றும் வெளிப்படையான சட்டங்கள் அகீதா, பிக்ஹு மற்றும் உஸூல் நூல்களில் பொதுவாகக் காணப்படுகிறது.

நான்காவது பதில் :-

கிப்லாவின் பக்கம் திரும்புதல் என்ற விஷயமே ஒரு ஆதாரமாக அமைகிறது. ஒருவன் ஐந்து வேளை கிப்லாவை முன்னோக்கித் தொழுகிறான். ஒருதடவை “மஹாதேவ் (சிலைக்கு ஸஜ்தா செய்கிறான் எனில் சுயசிந்தனை உள்ள ஒருவரும் அவனை முஸ்லிம் என ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வை பொய்யன் எனக் கூறுவதும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக்குறைவு செய்வதும் மஹாதேவிற்கு ஸஜ்தா செய்வதைவிடப் பெரிய பாவமாகும்.

وكذلك ان الكفر بعضه اخبث من بعض

இரண்டுமே குப்ரான விஷயமாக இருந்தாலும், குப்ரு ஆனது சிலதைவிட சில குப்ரு மிகக்கடுமையானதாக உள்ளது. முதல் செயலை விட இரண்டாம் செயல் கடுமையானது எவ்வாறு எனில் சிலைக்கு ஸஜ்தா செய்வது என்பது 'ஓர்

இறைவன்' என்ற கொள்கையை பொய்யாக்குவதாகும். ஆனால் அல்லாஹ்வைப் பொய்யன் எனக் கூறுவது அவனையே பொய்பித்ததாகிறது. மேலும் சில சமயங்களில் தலையைத் தாழ்த்துவது என்பது வணக்கத்திற்காக இல்லாமல் மரியாதைக்காகத் தலையை தாழ்த்துவதாகும். அவ்வாறு செய்வது குப்ராகாது. அதனால் யாராவது ஒருவன் தனது மரியாதைக்குரிய அறிஞர்களுக்கு, உலமாக்களுக்கு தலையை சாய்த்தால் அவன் பாவியாவான். ஆனால் காபிர் ஆகமாட்டான். ஆனால் சிலைக்குத் தலை வணங்குவது என்பது ஷரியத்தின்படி அது குப்ராகும். ஏனெனில் பல தெய்வக் கொள்கையில் இதுவும் ஒரு தெளிவான அத்தாட்சியாகும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக்குறைவு செய்வது என்பது மிகப்பெரிய குப்ராகும். மேலும் இஸ்லாம் என்பது அவனிடத்தல் சிறிதளவும் மிச்சம் இருக்காது. சிலைக்குத் தலைவணங்கியதால் காபிரான ஒருவனின் பாவமன்னிப்பு ஈமான் கொண்ட பிறகு ஏற்கப்படும். ஆனால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக் குறைவுபடுத்திய காபிரான ஒருவனது தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இது ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

கீழ்க்கண்ட ஹனபி இமாம்களின் கருத்துக்களும் இதை நிரூபிக்கிறது.

- 1] இமாம் பஜாஸி, தேர்ச்சிபெற்ற ஆராய்ச்சியளரான இமாம் ப்னு ஹமாம்
- (2) அல்லாமா மௌலா குஸ்ரவ் ஆசிரியர் துரர் வ குரர்
- (3) அல்லாமா ஜைன் பின் நஜீம் ஆசிரியர் - பெஹ்ருல் ராயிக் வ அஷ்பாஹ் வன் நஜாயிர்
- (4) அல்லாமா உமர் பின் நஜீம் ஆசிரியர் - நெஹ்ருல் ஃபாயேக்
- (5) அல்லாமா அபுஅப்துல்லாஹ் முஹம்மது அல்காஜி, ஆசிரியர் தன்வீருல் அப்சார்
- (6) அல்லாமா கைருதீன் ரமலி, ஆசிரியர் பத்தாவா அல் கைரியாஹ்
- (7) அல்லாமா ஷெய்க் ஜாதாஹ் ஆசிரியர் - மஜ்மா உல் அன்ஹர்
- (8) அல்லாமா முஹம்மத் இப்னு அலி அல் ஹஸ்கஃபி ஆசிரியர் - துர்ரே முக்ஃதார்.

மேலும் தகவல்களுக்கு "பதாவா ரிஸ்வியா வைப் பாருங்கள் இது போன்ற பாவிகளின் பாவ மன்னிப்பானது இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஏற்கப்படாது. இந்த மாதிரி துவேசிப்பவர்களின் மரணதண்டனையானது அவர்கள் தவ்பா செய்தாலும் நிறைவேற்றப்படும், இருந்தபோதிலும் துவேசித்தவர்களின் கபடமற்ற தவ்பா அல்லாஹுத்தஆலாவினால் அங்கீகரிக்கப்படும். இந்த மாதிரி துவேசித்தவர்கள், "எனது பாவமன்னிப்பானது ஏற்றுக் கொள்ளப்படாதே? நான் ஏன் பாவ மன்னிப்பு கோர வேண்டும்?" என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டாம். இவர்களின் பாவமன்னிப்பானது குப்ரை அழித்து விடுகிறது, அவனை ஒரு முஸ்லீமாக ஆக்கிவிடுகிறது. மேலும் நிரந்தர நரக வேதனையிலிருந்து காப்பாற்றுகிறது. ரத்துல் முஹ்தார் மற்றும் மற்ற கிதாபுகளில் உள்ளது போல

இதன்மீது அனைவரின் ஒட்டுமொத்த முடிவாக இருக்கிறது. அல்லாஹுத்தஆலா நன்கு அறிவான்!

(3) மூன்றாம் தந்திரக்காரர்கள் :

இவர்கள் கூறுகிறார்கள் 'பிக்ஹ்' வில் கூறப்பட்டுள்ளது ஒருவரிடத்தில் குப்ருக்கான 99 அம்சங்கள் இருந்து ஒரே ஒரு அம்சம் இஸ்லாத்தின் பக்கம் இருந்தாலும் அவரைக் காபீர் எனக் கூறக்கூடாது. இவற்றிற்கான பதில்கள்.

முதலாவதாக இந்த

சூழ்ச்சிக்கான

பதில்:-

இந்த நயவஞ்சக வழிகேடர்கள் மற்ற வழிகேட்களைவிட கேடு கெட்டவர்களாவார்கள். இதன் அர்த்தமானது ஒருவன் ஒருநாளில் ஒருதடவை பாங்கு கூறினான் அல்லது இரண்டு ரகஅத் தொழுதையைத் தொழுதான், பிறகு 99 முறை சிலை வணக்கம் புரிந்தான் அல்லது சங்கு ஊதினான் அல்லது பூஜைக்கான மணியை அடித்தான் எனில் அவன் ஒரு முஸ்லீம் ஆவான்? ஏனெனில் அவன் 99 முறை குப்ரு செய்தாலும் ஒருமுறை இஸ்லாத்தைப் பின்பற்றினான் அல்லவா? சுய அறிவுள்ள யாராவது இவனை முஸ்லீமாக ஏற்றுக் கொள்வார்களா?[].

இரண்டாவதாக

இந்த

சூழ்ச்சிக்கான

பதில்

:-

இவர்களது கூற்றின்படி பார்த்தால் உலகில் நாத்திகர்களைத்தவிர அனைவரும் முஸ்லிம்களாவார்கள், அதாவது பலதெய்வ கொள்கையுடையவர்களும், நெருப்பை பூஜிக்கிறவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், யூதர்கள் இவர்கள் அனைவரும் இறைவன் உண்டு என ஏற்றுக் கொள்கிறார்கள். இது இஸ்லாத்தின் ஒரு அடிப்படைக் கூற்று இல்லையா? இதன் அடிப்படையில் தான் அனைத்து நம்பிக்கைகளும் உள்ளன. முக்கியமாக தத்துவவாதிகள் மற்றும் ஆரியர்களின் கொள்கையானது இறைவன் ஒருவனே என்பதாகும். மேலும் யஹூதிகளும், கிறித்தவர்களும் தலை சிறந்த முஸ்லீம்களாகிறார்களே! ஏனெனில் இவர்கள் தவ்ஹீதுடன் அல்லாஹுத்தஆலாவின் நிறைய வசனங்களையும் மேலும் ஆயிரக்கணக்கான நபிமார்களையும் மேலும் மறுமை, தீர்ப்புநாள், கணக்கு வழங்குதல், நன்மை, தண்டனை, சொர்க்கம் மற்றும் நரகம் போன்ற இஸ்லாமிய கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே!.

மூன்றாவதாக இந்த

சூழ்ச்சிக்கான

பதில்

:-

இவர்களின் இந்தக் கூற்றிற்கு மேலே கூறப்பட்ட குர்ஆனின் வசனங்களே போதுமான பதில்களாகும். இவ்வசனமானது என்னதான் இவர்கள் கலிமாவைக்

கூறிக் கொண்டிருந்தாலும், என்ன தான் இவர்கள் தொழுகையை கடைபிடித்தாலும் இந்த கபடதாரிகளின் ஒரு குப்ரியத்தான செயலுக்கு இவர்களை காபிர் எனக் கூறுகிறது. ஒரு வசனத்தில் கூறுகிறான்,

وَكُفَرُوا بَعْدَ إِسْلَامِهِمْ

“அவர்கள் முஸ்லீம்களாக இச்சொல் கூறியதன் காரணமாக காபிர்களாகி விட்டார்கள்”.

(ஸூராஅல்-தவ்பா 9:74)

மற்றொரு வசனத்தில் கூறுகிறான்,

لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ

“நீங்கள் புகல் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் திட்டமாக நீங்கள் காபிர் ஆகிவிட்டீர்கள்.

(ஸூரா அல்-தவ்பா 9:66)

ஆனால் இந்த நயவஞ்சகர்களின் தீய கூற்றின்படி எதுவரை 99 குப்ரியத்திற்கு மேலே சேரவில்லையோ அதுவரை அவனை காபிர் எனக் கூறக் கூடாது' என்ற கொள்கையின் அடிப்படையில் மேற்கூறிய இறைவசனத்தைப் பற்றி கூறும் போது, “இது அல்லாஹ்வின் தவறாகும் அல்லது அல்லாஹ்வின் அவசரச் செயலாகும். அவன் இஸ்லாத்தின் அடிப்படை கட்டுப்பாடுகளைத் தகர்ந்து விட்டான். கலிமா ஒதுபவர்களையும் கிப்லாவின் பக்கம் திரும்பித் தொழுபவர்களையும் ஒவ்வொரு குப்ரான செயலுக்கும் அவர்களை இஸ்லாத்திலிருந்து விரட்டி விட்டான். இது ஒரு வலுக்கட்டாயமான செயலாகும். அவர்களின் மன்னிப்பிற்கான காரணத்தையும் கேட்கவில்லை. வருத்தம் என்னவெனில், அல்லாஹுத்தஆலா இயற்கைவாதிகள், நத்வாவின் மெளலவிகள், இஸ்லாத்தின்முற்போக்குச்சிந்தனையாளர்கள் ஆகியவர்களிடம் எந்தவொரு கருத்தும் கேட்கவில்லை என்ற பதில்கள் தான் கிடைக்கும். இந்த மானக்கேடானவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! ஆமீன்!.

நான்காவதாக இந்த சூழ்ச்சிக்கான பதில்:

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

أَفْتَوْا مَنُونَ بَبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۖ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلَّا حِزْبٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۗ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

أُولَئِكَ الَّذِينَ اسْتَرَوْا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ ۗ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ الْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ

“வேதத்தில் சிலவற்றை நீங்கள் நம்பி (மற்றுஞ் சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? உங்களின் எவர் இதைச் செய்கிறாரோ, அவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத்தவிர (வேறு கூலி கிடையாது; இன்னும் மறுமை நாளில் கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் மீட்கப்படுவார்கள்; அன்றியும் நீங்கள் செய்வற்றை விட்டும் அல்லாஹ் பாராமுகமானவனாக இல்லை. இவர்கள் தாம் மறுமை (நாளின் நிலையான வாழ்க்கைக்குப் பகரமாக (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். ஆகவே, இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்படமாட்டாது. இவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்”

(ஸூராஅல் - பகரா 2:85-86)

அல்லாஹுத்தஆலாவின் இந்த வசனத்தின்படி ஒரு பேச்சிற்காக இஸ்லாத்தில் 1000 விஷயங்கள் இருக்கிறதெனில் அவையனைத்தையும் ஏற்றுக் கொள்வதே இஸ்லாத்தின் கொள்கையாகும். இப்பொழுது யாராவது ஒருவர் நான் 999 விஷயங்களை ஏற்றுக் கொள்வேன் ஒரேயொரு விஷயத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறினால், அவர் 999 விஷயங்களை ஏற்றுக்கொண்டதினால் அவர் ஒரு முஸ்லீமாக மாட்டார் மாறாக ஒரேயொரு விஷயத்தை ஏற்க மறுத்ததினால் காபிர் ஆகிவிடுவார். இத்தகையவர்கள் இவ்வுலகத்தில் இழிவுபடுத்தப்படுவார்கள், மறுமையில் இவர்களுக்கு நிரந்தரமான கடுமையான வேதனையுண்டு. இவ்வேதனை ஒருதுளி நேரமும் ஒய்வில்லாத வேதனையாக இருக்கும். எனவே, 99 குப்ரான செயல்களைச் செய்து ஒரு ஈமானான காரியத்தைச் செய்வதால் அவன் ஒரு முஸ்லீமாவான் என்ற கொள்கையானது இஸ்லாத்திற்கு முரணான கொள்கையாகும். இது குர்ஆனின் அடிப்படையில் தெளிவான குப்ராகும்.

ஐந்தாவதாக இந்த சூழ்ச்சிக்கான பதில் :-

உண்மையில் :புக்கஹாக்களின் நம்பிக்கை இது இல்லை. அவர்கள் இவ்வாறு கூறவில்லை. நயவஞ்சகர்களான யூதர்கள் எவ்வாறு இறைவசனத்தை மாற்றினார்களோ அதுபோல இவர்கள் :புக்கஹாக்களின் கூற்றை மாற்றியுள்ளார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்

يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ

“பூதர்களில் சிலர் (நவ்ராத் வேது வார்த்தைகளை (வசனங்களை) அவற்றின் இடங்களைவிட்டும் மாற்றிவிடுகின்றனர்.

(ஸூரத்துன்னிஸா 4:46)

'ஒருவனிடத்தில் ஒரு இஸ்லாத்திற்கான விஷயமும், 99குப்ரான விஷயமும் இருந்தால் அவன் முஸ்லிம் ஆவான்' என்று எந்த பிக்ஹு கலை வல்லுநர்களும் கூறவில்லை. அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக!

அனைத்து உம்மத்துக்களின் ஒட்டுமொத்த ஏகோபித்தக் கருத்தாக இருக்கிறது 99,000 இஸ்லாமிய விஷயமிருந்தும் ஒரு குப்ரான விஷயம் இருந்தாலும் நிச்சயமாக அவன் காபிராவான். 99 சொட்டு சர்பத்தில் ஒரு சொட்டு சிறுநீர் கலந்தாலும் அவையனைத்தும் சிறுநீராக மாறிவிடுகிறது. ஆனால் இந்த முட்டாள்கள் கூறுகிறார்கள் '99 சொட்டு சிறுநீரில், ஒரு சொட்டு சர்பத் சேர்ப்பதால் அவை அனைத்தும் சர்பத்தாகிறது என்று. புக்கஹாக்களை விடுங்கள் சாதாரணமான புத்திக் கூர்மையுள்ள எவனும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். ஆனால் புக்கஹாக்கள் கூறியது என்னவெனில், “ஒருவனின் ஒரு கூற்றில் ஒரு வார்த்தைக்கு 100 அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 99 அர்த்தங்கள் குப்ரைக் குறிக்கிறது. ஒன்று இஸ்லாத்தின் கொள்கையைக் குறிக்கிறது எனில். அவனுடைய வார்த்தையானது குப்ரின் பக்கம் திட்டமிட்டுக் கூறியிருப்பது உண்மையாகாதவரை அவனைக் காபிர் எனக் கூற கூடாது. ஏனெனில் ஒரு அர்த்தம் இஸ்லாத்தின் பக்கமும் உள்ளதே! யாருக்குத் தெரியும் அவன் இந்த அர்த்தத்தில் அச்சொல்லைக் கூறியிருந்தால்? மேலும் கூறுகிறார்கள், “அவனின் எண்ணம் குப்ரின் பக்கம் இருந்தாலும் எங்களது விளக்கத்தால் அது அவனுக்கு பயனளிக்காது. ஏனெனில் அவன் அல்லாஹ்விடத்தில் காபிராகவே இருப்பான். அவ்விஷயத்தைக் கீழ்க்கண்ட ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.

ஞானத்தின் நம்பிக்கை உள்ளது என்றால், இந்த வாக்கியம் கீழ்க்கண்ட பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்த வாக்கியமானது குப்ரான கீழ்க்கண்ட இந்த அர்த்தங்களை தருகிறது.

1 1) “அமர்-க்கு சுயமாகவே மறைவான ஞானம் இருக்கிறது, என்று கூறுவது ஷிர்க் ஆகும். இறைவசனம் கூறுகிறது,

قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبُ إِلَّا اللَّهُ

“அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைந்திருப்பதை அறியமாட்டார்கள்; அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!”

(ஸூரா அல்நம்லு 27:65)

2 2) “அம்ர் க்கு சுயமான மறைவான ஞானம் இல்லை. ஜின்னுக்கு மறைவான ஞானம் உள்ளது. அவைகள் கூறியதால் அம்ர்க்கு மறைவான ஞானம் கிடைத்தது! இவ்வாறு கூறுவதும் ஷிர்க்கு ஆகும். இறைவசனம் கூறுகிறது,

تَبَيَّنَتِ الْجِنَّ أَنْ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ

“எனவே அவர் மீது மரணத்தை நாம் விதியாக்கிய பொழுது, அவருடைய கைத்தடியைத் தின்று கொண்டிருந்த கரையானைத் தவிர (வேறு எதுவும்) அவருடைய மரணத்தைப்பற்றி (ஜின்களாகிய) அவற்றுக்கு அறிவிக்கவில்லை. எனவே, அவர் கீழே விழுந்தபொழுது 'மறைவானதை நிச்சயமாக தாம் அறிந்திருந்தால் இழிவான (இந்த) வேதனையில் தாங்கள் தரிபட்டிருக்க வேண்டியதில்லையே என்று ஜின்கள் தெரிந்துகொண்டன.

(ஸூரத்துஸ் ஸபா 34:14)

3) அம்ர் சோதிடத்தின் மூலம் மறைவான ஞானத்தைப் பெற்றுள்ளார்.

4) இராசிபலன் பார்ப்பதின் மூலம் மறைவான ஞானம் பெற்றுள்ளார்.

5) கைரேகை நிபுனராக இருப்பதால் மறைவான ஞானம் பெற்றுள்ளார்.

6) காக்கை போன்ற (பறவை) சப்தத்தை வைத்து சகுனம் பார்த்து அதன்மூலம் மறைவான ஞானம் பெற்றுள்ளார்.

(7) மற்றவர் உடம்பில் ஆவி புகுத்திகேட்பதன் மூலம் மறைவான ஞானம் பெற்றுள்ளார்.

(8) ஏதாவது பறவைகள் அல்லது விஷஜந்துக்கள், அல்லது காட்டு விலங்குகள் வடப்புறமும் இடப்புறமும் செல்வதை வைத்து கனிப்பதன் மூலம் மறைவான ஞானம் உள்ளது.

9) கண்கள் அல்லது உடம்பில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பின் ஒரு வகை துடிப்பை வைத்து சகுனம் கூறுவதன் மூலம் மறைவான ஞானம் உள்ளது.

10) தாயக்கட்டை உருட்டுவதன் மூலம் மறைவான ஞானம் உள்ளது.

- 11) குறிசொல்வதன் மூலம் மறைவானஞானம் உள்ளது.
- 12) கண்ணுக்குத் தெரியாத சில உருவங்களை அழைத்துக் குறிகேட்டல் மூலம்,
13) மெஸ்மெரிஸத்தின் மூலம்.
- 14) மேஜிக் பலகையை உபயோகிப்பதன் மூலம்.
- 15) கல்லாலாகிய ஒரு சிறிய பலகையின் மூலம் மறைவானதைக் கேட்டல்,
- 16) கியாஃப் தான் (சாமுத்ரிகா லட்ஷனம்) (□□□□□□□□□□) மூலம் அறிதல்.
- 17) நம்பர் மேஜிக் (ஸையர்ஜா) மூலம் அறிதல்.

மேற்கண்ட இவைகளின் மூலம் அமர்க்கு மறைவான ஞானம் கிடைக்கப்பட்டுள்ளது என கூறினால் அது ஷிர்க் ஆகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

□□□□□□

“யார் மந்திரவாதிகள் மற்றும் குறிகூறுபவனிடத்தில் சென்று அவன் கூறுவதை உண்மைபடுத்துகின்றானோ அவன் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர் மீது அருளப்பட்டதை நிராகரித்தவனாவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ஹுறையா ரஹ்மியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.”

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

(18) அம்ர் - கூறுகிறார் எனக்கு வஹி வருகிறது. அதன் மூலம் அனைத்து நபிமார்களுக்கு உள்ளதைப் போன்ற மறைவான ஞானம் எனக்கும் உள்ளது. இது பரிபூரண குப்ராகும்.

இறைவசனம் கூறுகிறது,

وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

“எனினும் (அவர் அல்லாஹ்வின் ரஸூலான நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கிறார் - அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் முற்றும் அறிந்தவனாக இருக்கிறான்.

(ஸூரா அல் அஹ்ஜாப் 33:40).

(19) அமார்க்கு 'வஹி' வருவதில்லை. ஆனால் அவருடைய ஆன்மாவின் உள்வுணர்வின் (இல்ஹாம்) மூலமாக மறைவான ஞானம் பெற்றுள்ளான். அது அல்லாஹுத்தஆலா விற்கு உள்ள அனைத்தும் சூழ்ந்த ஞானத்தைப் போன்றதாகும். இவ்வாறு கூறுவதும் குபர் ஆகும். ஏனெனில் இவர் அம்ரின் ஞானத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞானத்தை விட உயர்த்தி விட்டார். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஞானமானது அல்லாஹுத்தஆலாவின் ஞானத்தை போன்றது அல்ல.

இறைவசனம் கூறுகிறது.

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

“அறிந்தவர்களும், அறியாமலிருப்பவர்களும் (தம்மில்) சமமாவார்களா!]

(ஸூரத்துஸ்ஸூமர் 39:9)

நசீம் அர்- ரியாத்-ல் கூறப்பட்டுள்ளது.

من قال فلان اعلم منه صلى الله تعالى عليه وسلم فقد عابه فحبه

(حكم الساب نسيم الرياض)

“யாராவது இன்னார், இன்னார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட ஞானமுடையவர்கள் எனக் கூறினால் அது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பழிப்பதாகும். மேலும் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாகும்.]

(20) ஒருவர் அல்லாஹுத்தஆலாவிற்கு உரிய அனைத்து மறைவான ஞானம் உள்ளது எனக் கூறவில்லை. ஆனால், தனது மெய்ஞானம் (இல்ஹாம்) மூலம் தான்பெற்ற அந்த ஞானமானது வெளிப்படையாகவோ, அந்தரங்கமாகவோ அல்லாஹ்வின்னால் நேரடியாக கொடுக்கப்பட்டதாகும். எந்தவொரு நபியின் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ அல்லது மலக்குகள் மூலமாகவோ

அல்லது அவர்களைப் பின் தொடர்ந்ததன் மூலமாகவோ கிடைக்கவில்லை எனக் கருதுவது குபர் ஆகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்,

وَمَا كَانَ اللَّهُ لِيُطِيعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَكِنَّ اللَّهَ يَجْتَبِي مِنْ رُسُلِهِ مَنْ يَشَاءُ

"இன்னும் அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவிக்கிறவனுமல்லன்; எனினும் அல்லாஹ் தன் ரஸூல்களிலிருந்து தான் நாடியவரைத்தேர்ந்தெடுக்கிறான்"

(ஸூரா ஆலு இம்ரான் 3:179)

عَالِمِ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا

"மறைவானவற்றை (அவன்) அறிகிறவன்; அவன் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான். ரஸூலில் தான் பொருந்திக் கொண்ட ஒருவரைத் தவிர (அவருக்கு அதனை அவன் வெளிப்படுத்தக் கூடும்)

(ஸூரா அல்-ஜின் 72:26-27)

(21) மாறாக ஸையத் என்பவர் இவ்வாறு கூறுகிறார், "அம்ர் என்பவருக்கு சில மற்றும் தீர்க்கமான அது மறைவான ஞானத்தின் ஒருபகுதி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் அவரின் கூற்றைக் கேட்டதில் அல்லது அவரை பார்த்ததில் அல்லது ஞானத்திருப்படியினால் (இல்ஹாம்) அல்லாஹுத்தஆலா வழங்கினான் அல்லது வழங்குகிறான் என்றால் இது முழுக்கஇஸ்லாத்திற்கு உட்பட்டு உள்ளதால் மார்க்க சட்ட வல்லுநர்கள், புக்கஹாக்கள் அவனை காபிர் எனக் கூறுவதில்லை. ஏனெனில் 21 அர்த்தங்களில் அவற்றில் 20 அர்த்தமானது குபருக்கு உரியது எனினும் ஒன்று இஸ்லாத்தில் உள்ளது என்பதால் ஆகும்."

ஆகவே புக்கஹாக்கள் முஸ்லிம்களின் மீது நல்லெண்ணம் கொண்டு, பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இவ்விஷயத்தைக் கையாண்டு அவனின் சொல்லின் அர்த்தங்களில் ஏதாவது ஒரு குபரான அர்த்தத்தை அவன் எண்ணம் கொண்டிருந்தான் என்பது தெளிவாக நிரூபணமாகாதவரை அவனை 'காபிர்' எனக் கூறுவதில்லை. அப்படியல்லாமல் ஒரு சபிக்கப்பட்டவன் இறைவனின் சொல்லில் பொய்யைக் கர்பிப்பது, அல்லது நபிமார்களின் தலைவரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தைக்

குறைப்பதையும், தெளிவான ஏற்றுக்கொள்ளப்படாத வியாக்கியானங்கள், காரணங்கள் இருந்து அதன் பின்பும் குபர் உடைய சட்டம் கிடையாதா? இப்பொழுது இதை குபர் என்று கூறாமல் இருப்பது குப்ரை இஸ்லாமாக ஏற்றுக் கொள்வதாகும். மேலும் யார் குப்ரை இஸ்லாமாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவரும் காபிர்கள் ஆவார்கள்.

ஷிஃபா, பஜாஸியா, துரர், பஹர், நெஹர், பதாவா கைரிய்யா, மஜ்மா - அல் - அன்ஹர், துர்ரே முக்தார் போன்ற நூல்களிலிருந்து நாம் இப்பொழுது கண்டோம் அதாவது, யார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியக்குறைவு செய்கிறாரோ அவர் காபிராவார் அவரின் குப்ரில் யார் சந்தேகம் கொள்கிறாரோ அவரும் காபிராவார்.

ஆனால் சில வழிகேடர்கள் யஹூதிகளைப் போல புக்கஹாக்களின் உண்மையான கூற்றை மாற்றி எழுதி புக்கஹாக்களின் மீது பழியைச் சுமத்துகிறார்கள்.

قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونًا

“அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த மீளும் தலத்திற்கு திரும்பிச் செல்வார்கள் என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள்”

(ஸூரத்துதுஷ்ஷாஃரா 26:27)

மேலும் ஷராஹ்பிக்ஹு அல் அக்பரி-ல் கூறப்பட்டுள்ளது

قد ذكروا أن البسالة المتعلقة بالكفر إذا كان لها تسع وتسعون احتيالاً

للكفر واحتمال واحد في نفيه فالأولى للفتي والقاضي أن يعمل

بالاحتمال الثاني.

- முப்தி ஒருவர் ஒருவனுக்கு காபிர் என்ற பதவா கொடுப்பதற்கு முன்னால் அல்லது அவனை காபிர் எனக் கூறுவதற்கு முன்னால் இதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இவனுடையக் கூற்றில் 99 இப்ரான அர்த்தங்கள் இருந்து ஒரு அர்த்தமானது இஸ்லாத்தின்பால் இருந்தால் அந்த முப்தியின் தீர்ப்பானது அந்த ஒரு இஸ்லாத்திற்கான அர்த்தத்தை நோக்கியே செல்லத்தக்கதாக இருக்கவேண்டும்.[]

பதாவா குளாசா, ஜாமே அல்ஃபுஸுலைன், மோஹித் மற்றும் பதாவா ஆலம் கீரியில் கூறப்பட்டுள்ளது,

“ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் குப்ரு என்று சொல்லக்கூடிய அனேக முகாந்திரங்களும், சாத்தியங்களும் இருந்தாலும், குப்ரிலிருந்து விலக்கக்கூடிய ஒரேயொரு முகாந்திரம் இருந்தால், முப்தியின் பத்வா இந்த ஒரு முகாந்திரத்தை நோக்கியதாக இருந்து அவனை குப்ரிலிருந்து காப்பது அவசியமாகிறது. ஏனெனில் ஒரு முஸ்லிமின் மீது நல்லெண்ணம் கொள்வது அவசியமாகும். இருந்த போதும், அவனுடைய கூற்றின் பரிபூரண நோக்கமானது குப்ரிலிருந்து விலக்கக்கூடிய அர்த்தமாக இருக்குமேயானால் அவன் நிச்சயமாக முஸ்லீமாகவே இருப்பான். அவனின் நோக்கமானது அவ்வாறு இல்லையெனில் அதற்காக அதற்குச் சாதகமாக அவனை காபிர் என கூறாததற்காக முப்தியின் மீது எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில் இது அவனுக்கு பயனை அளிக்காது[.]

இதே போல் பத்வா பஸாஜியா, பெஹ்ருல் ராயிக், மஜ்மாஅல்-அன்ஹார், ஹதிகா-அன்-நத்யா, தாதர்-கன்யாஹ், வஸல்-அல்ஹுஸாம் மற்றும் தம்பீஹுல் வலாத் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது,

لا يَكْفُرُ بِالْمَحْتَمَلِ اِنْ الْكُفْرَ غَايَةً فِي الْعُقُوبَةِ فَيَسْتَدْعِي نِهَايَةَ فِي الْجَنَايَةِ
وَمَعَ الْاِحْتِمَالِ لَانْحَايَةِ

“பல அர்த்தங்கள் தரக்கூடிய ஒரு கூற்றிலிருந்து நாம் ஒருவனை காபிர் என சொல்லக் கூடிய உச்சக்கட்ட அர்த்தத்தை எடுக்கக் கூடாது. ஏனெனில் காபிர் எனக் கூறுவது தண்டனைகளில் அதிகபட்ச தண்டனையாகும். இது மிகப் பெரிய உச்சக்கட்டப் பாவத்தை செய்பவருக்கு வழங்கக் கூடியதாகும். இக்கூற்றில் வேறு சில அர்த்தங்கள் இருக்கும் போது. நாம் உச்சக்கட்ட அர்த்தத்திற்குப் போகத்தேவையில்லை.[.]

மேலும் பெஹ்ருல் ராயிக், தன் வீரூல் அப்சார் ஹதிகா-அன்- நத்யாஹ், தம்பீஹுல் வலாத் மற்றும் அல்ஹுஸாமில் கூறப்பட்டுள்ளது,

والذي تحررانه لا يفتي بكفر مسلم امكن حبل كلامه على محبل

“ஒரு முஸ்லிமின் கூற்றில் அவனுக்குச் சாதகமான அர்த்தங்கள் இருக்கும் வரை அவனை நான் காபிர் எனக் கூறமாட்டேன் என ஒரு முப்தி கூறுவது மிகவும் சரியானதாகும்.

மேற்கூறிய அனைத்திலும் ஒருவனுடைய கூற்று அல்லது வார்த்தை பல அர்த்தத்தைத் தரக்கூடியதாக இருந்து அவற்றில் சில குப்ரானவையாகவும், சில இஸ்லாத்தில் உள்ளவையாகவும் இருந்தால் அவனை காபிர் எனக் கூறுவதை நிறுத்தி வைக்கவேண்டும். என்பதேயாகும்.

ஆனால் வார்த்தைகளையும், அர்த்தங்களையும் மாற்றி எழுதுவது என்பது யூதர்களின் பழக்கமாக இருந்தது.

மிகப்பெரிய பலன் :

இந்த ஆராய்ச்சியின் மூலமாக பதாவா காழிகான் போன்ற பத்வா கிதாபுகளில் குறிப்பிடப்பட்ட மற்றொரு விஷயங்களுக்கும் தெளிவு கிடைக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள கீழ் கண்ட வாக்கியங்கள் அல்லது செயல்கள் குப்ர் ஆகும்.

(1) ஒருவர் திருமணம் முடித்தார் மேலும் கூறினார் அல்லாஹ் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர்களின் சாட்சியின் மூலம் திருமணம் நிறைவேறியது என்று,

2) அல்லது ஷேய்க்மார்களின் ரூஹ் ஆஜராகிறது மற்றும் தெரிகிறது.

3) அல்லது மலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உள்ளது.

4) அல்லது எனக்கு மறைவான ஞானம் இருக்கிறது.

மேற்கூறிய சொல்லைக் கூறுபவனை சில பத்வா கிதாபுகள் காபிர் எனக் குறிப்பிடுகிறது. எதன் அடிப்படையில் எனில் அந்த மறைவான ஞானமானது பரிபூரணமானது அல்லது யாராலும் கொடுக்கப்படாத இயற்கையாக அமையப் பெற்றது என எண்ணும் பட்சத்தில் மட்டும் ஆகும். ஏனெனில் இந்த வாக்கியங்களில் பல அர்த்தங்கள் உள்ளன. இதில் மார்க்கசட்டத்திற்கு உட்பட்ட பல அர்த்தங்களும் உள்ளன.

மேலும் முழுமையான மற்றும் தீர்மானமான மறைவான ஞானம் என்ற எண்ணத்தில் இல்லாமல் அனுமானமான அல்லது உத்தேசமான மறைவான ஞானம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த வாக்கியங்கள் கூறப்படுமேயானால் இதற்கு 21 அர்த்தங்கள் என்ன! 42 அர்த்தங்கள் கிடைக்கும் அவற்றில் பல அர்த்தங்கள் ஆகுமானதாகும். ஏனெனில் ஒருவருக்கு அனுமானமான அல்லது உத்தேசமான மறைவான ஞானம் உள்ளது எனக் கூறுவது குப்ர் ஆகாது.

மேலும் பெஹ்ருல் ராயிக் மற்றும் ரத்துல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது,

وعلم من مسائلهم هنا أن من استحل ما حرمه الله تعالى على وجه

الظن لا يكفر وإنما يكفر إذا اعتقد الحرام حلالاً ونظيره ما ذكره

القرطبي في شرح مسلم أن ظن الغيب جائز كظن البنجم والرمال
 بوقوع شيء في المستقبل بتجربة أمر عادي فهو ظن صادق والبنوع
 ادعاء علم الغيب والظاهر أن ادعاء ظن الغيب حرام لا كفر بخلاف
 ادعاء العلم زاد في البحر الاتري انهم قالوا في نكاح البحر ملو ظن
 الحل لا يحد بالاجماع ويعزز كما في الظهيرية وغيرها ولم يقل احد انه
 يكفر وكذا في نظائره

“இந்த அனைத்து விஷயங்களும் எதை குறிப்பிடுகின்றது என்றால், ஒருவன் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை தன் ஊகத்தின் அடிப்படையில் ஆகுமானது என கருதினால் அவன் காபிர் ஆகமாட்டான். சரியாகச் சொன்னால் குப்ரு என்பது ஒருவன் ஹலாலான ஒன்றை ஹராம் என்று நம்புவதாகும்.

ஸஹிஹ் முஸ்லிம் - ன் விளக்க உரையில், அல் - குர்துபி இதைப்பற்றி ஒரு எடுத்துக் காட்டுடன் விளக்குகிறார், அதாவது, “ஒரு நபர் ஜோதிடர் அல்லது இராசிபலன் பார்பவருக்கு அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக பின்னால் நடப்பதை முன் கூட்டியே கூறும் மறைவான ஆற்றல் உண்டு என ஊக்கிறார் என்றால் அவருடைய இந்த ஊகமானது, ஹராமானதாகும். ஆனால் இதை மறைவான ஞானத்தின் அடிப்படையில் உள்ளது எனக் கூறுவது குபர்ராகும். தெளிவாகச் சொல்லப்போனால் அனுமானத்தின் அடிப்படையில் ஒருவருக்கு மறைவான ஞானம் உண்டு என நினைப்பது குபர் அல்ல ஹராமாகும்.

மேலும் பெஹருல் ராயிக் ல் கூறப்பட்டுள்ளது, “நீங்கள் மஹ்ரம் (திருமணத்திற்கு தடை செய்யப்பட்ட உறவினர்கள்). உடன் திருமணம் செய்து கொள்வதைப்பற்றி அவர்கள் கூறியதை பார்க்கவில்லையா? ஒருவர் இவர்களுடன் திருமணம் செய்வது ஆகும் என நினைக்கிறார் எனில் அவரை தண்டிக்கத் தேவையில்லை என்பது அனைத்து மார்க்க சட்டவல்லுநர்களின் “இஜ்மா’ வாக இருக்கிறது ஆனால் சரியாகச் சொல்லப் போனால் ஸஹிரிய்யா போன்ற நூல்களில் கூறப்பட்டது போல் அவர் கடுமையாக கண்டிக்கப் படக் கூடியவர் ஆவார். யாரும் அவரை காபிர் எனக் கூறுவதில்லை இதுபோல தான் மற்ற அனைத்து உதாரணங்களும்.

மார்க்க சட்ட வல்லுநர்களின் மிகத் தெளிவான கருத்தாகிறது ஒரு ஆகுமான அர்த்தம் இருந்தாலே அவனை காபிர் எனக் கூறக் கூடாது? என இருக்கும் போது பல

ஆகுமான அர்த்தங்களை கொண்ட ஒரு வார்த்தையை வைத்து அவனை எவ்வாறு காபிர் எனக் கூறமுடியும்?

மேலும் இதைப்பற்றிய விளக்கங்களை ஜாமே - அல் - புஸ்லின், ரத்துல் முகத்தார் ஹாஸியா, அல்லாமா நூஹு, முல்தகித், பத்வா - அல்-ஹுஜ்ஜத், தாதார்கானியா, மஜ்மா அல் அன்ஹார், ஹதிகத்துன் னதியாஹ் வஸ்லல் ஹுஸாம் மற்றும் இதுபோன்ற நூல்களில் காணலாம். மேலும் இதுபோன்ற மேற்கோள்களை மறைவான ஞானம் பற்றிய தலைப்புகளில் உள்ள பல்வேறு நூல்களில் காணலாம். அல்லாஹுத்தஆலா தவ்பீக் தருவானாக! இங்கு உதாரணத்திற்காக ஹதிகத்துன்னதியா என்ற நூலில் உள்ள ஒரு குறிப்பானது,

جميع ما وقع في كتب الفتاوى من كلنات صرح المصنفون فيها بالجزم
بالكفر يكون الكفر فيها محمولا على ارادة قائلها معني عللوايه الكفر
واذا لم تكن ارادة قائلها ذلك فلا كفر . مختصرا.

“எல்லா பத்வா புத்தகங்களிலும் குப்ரைப் பற்றிய வாக்கியங்களைப் பற்றி குறிப்பிடும் போது தெளிவாகவும் மற்றும் வலியுறுத்தியும் பல்வேறு ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள், அதாவது இவ்விஷயம் குப்ர் ஆனது என்பது யார் அந்த விஷயத்தைக் கூறினார்களோ அவர்களின் நோக்கத்தைப் பொருத்ததாகும். அவருடைய நோக்கமானது குப்ரைக் குறிப்பதாக இருந்தால் அவர் காபிர் ஆவார். அவருடைய நோக்கமானது அதைத் தவிர்ந்து மற்றதாக இருக்குமேயானால் அக்கூற்று குப்ராகாது.

முக்கியக் குறிப்பு

தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத வார்த்தைகளை யாரும் விவாதிக்கக் கூடாது. பல அர்த்தங்களைத் தரக்கூடிய வாக்கியங்களை மட்டும் விவாதிக்க வேண்டும். ஏனெனில் அதில் பல அர்த்தங்கள் உள்ளன. இதை விடுத்து தெளிவான ஒளிவு மறைவில்லாத வார்த்தைகளை எடுத்து விவாதித்தால் 'குப்ர்' என்பதே இல்லாமல் போய்விடும்.

உதாரணமாக ஸையத் கூறுகிறார் 'அல்லாஹ் இருவர்' என்று இதைப்பற்றி விவாதிப்போமானால், இங்கு அல்லாஹ் என்பது அல்லாஹுத்தஆலாவின் கட்டளையாகும் அதாவது, ஸையத் கூறுகிறார் அல்லாஹுத்தஆலாவால் விதியை நிர்ணயிப்பது இருவகையாகும் ஒன்று மாற்ற இயலாதது மற்றொன்று

பூர்த்தியாகிறது. இவ்வாறு கூறுவது என்பது ஒரு வார்த்தைக்குப் பதிலாக அதனோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை உபயோகித்து முந்தைய வார்த்தையை மேலோட்டமாக உச்சரித்து விடும் உருவனி ஆகும். உதாரணமாக திருக்குர்ஆனில் கூறுகிறான்

اللَّهُ يَأْتِيهِمُ أَنْ لَوْ

(اللَّهُ أَمْرٌ أَي)

“அல்லாஹ் அவர்களிடம் வரும் வரை தவிர

(ஸூரா அல்-பகரா 2:210).

அதாவது அல்லாஹ் அவர்களிடம் வருவது என்பது அல்லாஹ்வின் உத்தரவு அவர்களுக்கு வரும் வரை என்பதாகும். அல்லது அமர் இவ்வாறு கூறினார், “நான் அல்லாஹ்வின் தூதராக உள்ளேன். இதில் ‘ரஸூல்’ என்ற வார்த்தையைப் பற்றி விவாதித்தால், அல்லாஹ் அவனுடைய ருஹ்வை அவன் உடம்பில் செலுத்தினான் என்ற அர்த்தத்தைக் கூறலாம். ஆனால் இந்த மாதிரியான அர்த்தங்கள் முற்றிலும் அர்த்தமில்லாதது மற்றும் ஏற்க முடியாதது.

ஷிஃபாஷரிபில் கூறப்பட்டுள்ளது,

ادعاء التاويل في لفظ صراح لا يقبل

“வெளிப்படையான வார்த்தையை விவாதிப்பது என்பது ஏற்க முடியாததாகும்.

ஷரேஷிஃபா காரியில் கூறப்பட்டுள்ளது

هو مردود عند القواعد الشرعية

“இந்த மாதிரியான விளக்கங்கள் ஷரியத்தில் நிராகரிக்கப் பட்டவையாகும்.

நஸிமுல் ரியாஜில் கூறப்பட்டுள்ளது.

لا يلتفت لمثله ويعد هذيانا

“இந்த மாதிரியான விளக்கங்களில் கவனம் செலுத்தத் தேவையில்லை அவைகளெல்லாம் பிரயோஜனமில்லாத வார்த்தைகளாகவே கருதப்படும்.

பத்வா குளாசா, ஃபுஸீல் அல் இமாதியாஹ், ஜாமே அல் புஸுலைன் மற்றும் பத்வா அல் ஹிந்தியா போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது,

واللفظ للعبادة قال انا رسول الله او قال بالفارسية من يبغبرم بريد به

“ஒருவர் கூறுகிறார் “நான் ரஸூலாக இருக்கிறேன்’ அல்லது ‘மைன் பைகம்பர் ஹூன்’ என்று பாரசீக மொழியில் கூறுகிறான். அதற்கு நான் செய்திகளைக் கொண்டு சேர்க்கிறேன் என்ற அர்த்தம் தருகிறான் என்றால் அவன் காபிர் ஆவான். இதற்கு எந்த விளக்கமும் ஏற்கப்படமாட்டாது. அவனுடைய கூற்றுக்கு சாதகமான விளக்கங்கள் கொடுத்தாலும் அது சரியானது அல்ல. மற்றும் அது ஏற்க முடியாததாகும்.[]

நான்காம் தந்திரக்காரர்கள் :

இத்தகையவர்கள் மறுப்பாளர்களாவார்கள். ஒருவர் இதுபோல் ஏளனம் பேசி வசைபாடக் கூடிய வசனங்களை உடைய புத்தங்களை பார்க்காதவராக இருந்து இந்த தந்திரக்காரர்களிடம் இதைப் பற்றி அவர் வினவினால் இவற்றை நிச்சயமாக மறுத்து இதுபோல நான் எங்கும் பேசவில்லையே எனக் கூறுவார்கள். இதைப்பற்றி தெரிந்த ஒருவரோ அல்லது மார்க்க அறிஞர்களோ அந்த வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை அவர்களிடம் எடுத்துக்காட்டி அந்த வார்த்தைகளைப் படித்துக் காட்டினாலும், அவர்கள் மூக்கை விரைப்பாக்கி அல்லது கண்களில் கோபத்தைக் காட்டி “நீ என்ன தான் தெளிவாக எடுத்துக் கூறினாலும் நான் அப்படித்தான் கூறுவேன்[] என்று வெட்கமில்லாமல் கூறுவார்கள். இதனைப் பற்றிய விவரமறியாத சாதாரண மக்கள் அவர்களிடம் சென்று “இவ்வாறு கூறப்பட்டுள்ள தாமே?” என்று கூறினால் அதற்கு இவர்கள், இதற்கு அது மாதிரியான அர்த்தம் கிடையாது[] என மழுப்பலான பதில்களைக் கூறிவிடுவார்கள். அப்படியெனில் இதற்கு அர்த்தம் தான் என்ன? என்பதைக் கூறமாட்டார்கள். இந்த நயவஞ்சகர்களின் கூற்றுக்கு இந்த இறைவசனம் ஒன்றே போதுமானதாகும்.

يَحْلِفُونَ بِاللَّهِ مَا قَالُوا وَلَقَدْ قَالُوا كَلْبَةَ الْكُفْرِ وَكَفَرُوا وَابْعَدُوا إِسْلَامَهُمْ

குப்ருடைய வார்த்தையை (நயவஞ்சகர்களாகிய) அவர்கள் திட்டமாகச் சொல்லியிருந்தும், தாம் (அவ்வாறு சொல்லவில்லை. என அல்லாஹ் மீது சத்தியம் செய்கின்றனர். இன்னும் அவர்கள் இஸ்லாமான பின்னர் காபிர்களாகி விட்டனர்[]

(ஸூரா அல் தவ்பா 9:74).

இவ்வாறு இவர்கள் கூறுவது மறுப்பதற்கான பழைய முறையாகும். இவர்களின் புத்தகங்களான பராஹீனே காத்திஆ, ஹிப்முல் ஈமான், தஹஜீருண்ணாஸ் மற்றும் காதியானியின் புத்தகங்கள் இவற்றில் உள்ள அந்த குப்ரான வாக்கியங்கள் அனைத்தும் அந்த நபர்களின் ஜீவிய காலத்திலேயே அவர்களால்

எழுதப்பட்டு அதனைப் பிரிண்ட் செய்து அதுவெளியிடப்பட்டது. அவற்றில் சில இரண்டாம் பதிப்பும் செய்யப்பட்டது. அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து அதனை பிரிண்ட் செய்து நூலாக அவர்களின் ஜீவிய காலத்திலேயே வெளியிடப்பட்டது. அல்லாஹுத்தஆலா பொய் கூறினான் என்ற கங்கோஹியின் அந்த பத்வா இன்னும் அவரின்கையெழுத்துடன், முத்திரையுடன் பாதுகாப்பாக உள்ளது. இவற்றின் பலபிரதிகள் எடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு பிரதி மதீனா ஷரீபில் உள்ள நூலகத்தில் பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ளது.

கீழ்த்தரமான இந்த பத்வாவானது ஹிஜரி 1308-ல் மீரட்டில் உள்ள ஹதிகத்துல் உலூம் பப்ளிஸரால் 'ஸியானத்துன்னாஸ்' என்ற புத்தகத்தில் அதன் மறுப்புடன் வெளியிடப்பட்டது. இது மறுபடியும் ஹிஜரி 1318-ல் மும்பையில் உள்ள 'குல்ஸாரே ஹஸனி' பப்ளிஸரால் மேலும் தெளிவான மறுப்புகளுடன் வெளியிடப்பட்டது. அதன்பிறகு பாட்னாவில் அஜிமாபாத் - ல் உள்ள தாபஹ்யே ஹனபீயா பப்ளிஸரால் மறுப்புடன் ஹிஜரி 1320-ல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தக் கீழ்த்தரமான பத்வாவைக் கொடுத்த ரஷீத் அஹமத் கங்கோஹி ஹிஜரி 1323 ஜமாதில் ஆகிர் மாதத்தில் தான் இறந்தார். அவருடைய கடைசி மூச்சுவரை இந்த பத்வா மற்றும் அதனுடைய மறுப்பு விஷயத்தில் மௌனமாகவே இருந்தார். அவர் 'இந்த பத்வா என்னுடையது அல்ல என மறுக்கவும் இல்லை. பத்வா வெளியிட்ட இந்த பத்திரிக்கை நம்முடையது அல்ல எனக் கூறுவதை விட இந்த பத்வா என்னுடையது அல்ல எனக் கூறுவது எளிதானதாகும். அல்லது 'அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத் உலமாப் பெருமக்கள் கூறியது போன்ற அர்த்தத்துடன் அந்த பத்வாவை நான் கூறவில்லை, என்னுடைய கூற்றிற்கு அர்த்தம் இதுவாகும்' என்று கூடக் கூறவில்லை. இவ்வாறு ஒருவரை காபிர் என்று வெளிப்படையாகக் கூறுவது என்பது சாதாரண விஷயமா? இது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா? நிச்சயமாக முற்றிலும் குப்ரான அவரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் கூடிய பத்வா ஆனது அவரது வாழ்நாளில் அவர் பரிபூரண உடல் நலத்துடன் உள்ளபோது வெளியிடப்பட்டு பறப்பப்பட்டது. அது வருடா வருடம் வெளியிடப்பட்டது. இந்த பத்வாவின் அடிப்படையில் மக்கள் இவருக்கு மறுப்புகள் வெளியிட்டு இவரை காபிர் எனவும் பத்வா கொடுத்தார்கள். இவர் அதன் பிறகு 15 வருடங்கள் வாழ்ந்தார். இவைகள் அனைத்தையும் அவர் கண்களால் பார்த்தார் மற்றும் காதல் கேட்டார். ஆனால் இதற்கு அவர் எந்தவித மறுப்பும் கூறவில்லை, 'இது என்னுடைய பத்வா அல்ல' எனக் கூறவும் கிடையாது. இதைப்பற்றி அவர் இறக்கும் வரை எந்தவித மூச்சும் பேசுகின்றி மௌனம் சாதித்தார். என்ன ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் "இந்த பத்வா என்னுடையது (ரஷீத் அஹமத் கங்கோஹி) அல்ல என அவர் மறுத்ததாகவோ நினைப்பானா!

(ஆலா ஹஜ்ரத் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இந்த தம்ஹீதே ஈமான் என்னும் நூலை ஹிஜ்ரி 1326-ல் எழுதியபோது ரஷீத் அஹ்மது கங்கோஹியின் சகாக்களான கலீல் அஹ்மது அம்பேட்டி, அஷ்ரப் அலி தானவி ஆகியோர் உயிரோடு இருந்தார்கள். இவர்களும் இவ்விஷயத்தில் மொளனம் சாதித்தார்கள். அதற்கும் அவர்கள் மறுப்பு ஏதும் கூறவில்லை. இந்தக் கீழ்த்தரமான வெளிப்படையான வசைபாடுதலுக்கான எந்த வித சாக்குபோக்கும் கூறவில்லை.)

ஹிஜ்ரி 1320ல் அவர்களின் அனைத்துக் குப்ரான வார்த்தைகளுக்கும் மறுப்புகள் வெளிவந்து விட்டன. அதன்பிறகு சில முஸ்லிம் தலைவர்கள் அவர்களின் முக்கியஸ்தர்களான அஷ்ரப் அலி தானவியிடம் சென்று இந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அப்பொழுது அந்தத் தருணத்தில் அவர்களுடைய குழப்பத்தை ஏற்படுத்து கிற அந்த வாக்கியங்களைப் பற்றி அஷ்ரப் அலி தானவியிடம் வினவிய போது பதில் ஏதும் பேசாமல் மெளனமாகவே இருந்தார். மேலும் அதற்கான மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை, அவர்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்கவும் இல்லை. மற்றும் அவருடைய கூற்றுகளுக்கு சரியான விளக்கமும் அளிக்கவில்லை. கடைசியாக அவர் கூறியது என்னவெனில், “நான் உங்களுடன் விவாதம் புரிய வரவில்லை. உங்களுடன் விவாதம் புரிய எனக்கு விருப்பமும் இல்லை. இந்தக் கலையில் நான் பாமரனாக உள்ளேன். எனது குருமார்களும் பாமரனாக இருக்கிறார்கள். நீங்கள் என்னதான் என்னை சமாதானம் செய்தாலும் நான் மறுபடியும் அதை தான் கூறுவேன்.”

அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அங்கு நடந்த அத்தனை நிகழ்வுகளும் ஹிஜ்ரி 1323 ஜமாதில் ஆகிர் பிறை 15ல் பிரிண்ட் செய்து அதன் பிரதிகள் அந்த முக்கியஸ்தரிடம் (அஷ்ரப் அலி தானவியிடம்) மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் கையிலும் கொடுக்கப்பட்டது. இந்த விஷயங்கள் எல்லாம் நடைபெற்ற ஹிஜ்ரி 1323 யைச் சேர்த்து நான்கு வருடங்கள் ஆகியும் இதற்கு பதில் மெளனமாகவே இருந்தது.

இந்த அனைத்து விஷயங்களையும் அறிந்த பிறகு இந்த தந்திரக்காரர்கள் கூறும் மறுப்பானது எவ்வாறு உள்ளது. எனில் “அல்லாஹ்வையும், அவனுடைய ரஸூல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஏளனப்படுத்தி இழிவாக பேசக் கூடியவர்கள் இவ்வுலகில் பிறக்கவே இல்லை! இவர்கள் கூறும் அனைத்தும் கற்பனையான கட்டுக்கதைகளாகும்.” என்ன இதற்கு உங்களிடத்தில் ஏதாவது பதில் உள்ளதா? அல்லாஹுத்தஆலா இவர்களுக்கு வெட்கம், மானம், ரோஷத்தைத் தந்தருள்வானாக!

ஐந்தாம் தந்திரக்காரர்கள் :-

அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யார் ஏசி , வசைபாடி , எள்ளி நகையாடி , கண்ணியக்குறைவு படுத்து கிறார்களோ! இவர்களில் அல்லாஹுத்தஆலா யாருக்கு தெளபா செய்யக் கூடிய தெளஃபீக் தரவில்லையோ? மற்றும் யார் இவ்வாக்கியங்களை யெல்லாம் அச்சடித்து புத்தகத்தில் வெளியிட்டார்களோ! அவர்கள் புத்தகத்தில் அச்சடித்து வெளியிட்டதிற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும்! ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,

بالعناية والعناية بالسلم السمتوبة عندها فاحداث سيئة عملت اذا

عن الشعب في والبيهيقي الكبير في والطبراني الزهد في أحد الإمام رواه

جيد حسن بسند عنه تعالى الله رضي جبل بن معاذ

“எப்பொழுது நீங்கள் பாவம் செய்தீர்களோ உடனே “தெளஃபா’ செய்யுங்கள். மறைவாக செய்த பாவத்திற்கு மறைவாகவும், பகிரங்கமாக செய்த பாவத்திற்கு வெளிப்படையாகவும், பகீரங்கமாகவும் தெளஃபா செய்யுங்கள். இந்த மாதிரியான பழக்கவழக்கத்தைக் கொண்டவரைப் பற்றி

திருக்குர்ஆனின் வசனம் கூறுகிறது,

عَوَجًا وَيَغْوَنَهَا اللَّهُ سَبِيلٍ عَنِ يَصُدُّونَ الَّذِينَ

(அநியாயக்காரர்களான) அவர்கள் எத்தகையோரெனில் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களை) அவர்களை தடுக்கின்றனர். அதனைக் கோணலானதாகவும் தேடுகின்றனர், அன்றியும் அவர்கள் மறுமையை (அது உண்டு என்பதை ஏற்காது நிராலிப்பவர்கள்)

(ஸூரா அல் - அஃராப் 7:45).

இவர்கள் சாதாரண பாமர முஸ்லீம்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுத்து அவர்களைத் தூண்டிவிட்டும் மேலும் மக்களை வெளிச்சத்திலிருந்து அறியாமை என்னும் இருளுக்குக் கொண்டு செல்வதற்காக இவர்கள் செய்யும் சூட்சமம் என்னவெனில், “அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தின் பத்வாக்களை நாம் எப்படி நம்புவது? இவர்கள் சின்ன, சின்ன விஷயங்களுக்கெல்லாம் ‘காபிர்’ எனக் கூறிவிடுகிறார்கள். இவர்களின் மிஷின்கள் எப்பொழுதும் குப்ர் என்ற சொல்லையே அச்சடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்மாயில் தெஹ்லவியை காபிர் எனக் கூறிவிட்டார்கள், மெளலவி இஸ்ஹாக் சாஹிப் அவர்களையும் காபிர் எனக் கூறிவிட்டார்கள் மெளலவி அப்துல் ஹை சாஹிப் அவர்களையும் காபிர் எனக்

கூறிவிட்டார்கள். பிறகு இவர்களின் மானக்கேடான செயல்களின் மூலம் இதனுடன் மேலும் பல செய்திகளைச் சேர்க்கிறார்கள். அதாவது, அல்லாஹுத்தஆலா மன்னிப்பானாக! இவர்கள் ஹஜ்ரத் ஷாஹ் அப்துல் அஸீஸ் சாஹிப், ஷாஹ் வலியுல்லாஹ் சாஹிப், ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப், மௌலானா ஷாஹ் பழ்லூர் ரஹ்மான் சாஹிப் ஆகியோர்களையும் காபிர் எனக் கூறிவிட்டார்கள் என்று சேர்த்துக் கொள்கின்றனர். மேலும் இவர்கள் மானங்கெட்ட செயலின் உச்சக்கட்டத்திற்குச் சென்று கூறுகின்றனர். அல்லாஹுத்தஆலா இவற்றிலிருந்து பாதுகாப்பானாக! அல்லாஹுத்தஆலா மன்னிப்பானாக! “ஷேய்க் முஜத்திதே அல்பசானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை காபிர் எனக் கூறிவிட்டார்கள்” என்று சேர்க்கிறார்கள். மேலும் இவர்கள் யாரையெல்லாம் வழிக்குக் கொண்டுவர நினைக்கிறாரோ அத்தகையவர்கள் மதிக்கும் பெரியார்களின் பெயரைக் கூறி அவர்களையும் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தினர் காபிர் எனக் கூறுகிறார்கள் எனச் சொல்லுவார்கள்.

இவர்களின் அவதூறுகள் எந்த அளவிற்கு சென்றுவிட்டதெனில் அவர்களிடையே மதிப்பும் மரியாதையும் உள்ள சில நபர்கள் மௌலான ஷாஹ் முஹம்மது ஹுசைன் இலாஹாபாதி அவர்களிடம் சென்று. அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! அல்லாஹுத்தஆலா மண்ணிப்பானாக! அல்லாஹுத்தஆலா மண்ணிப்பானாக! அல்லாஹுத்தஆலா மண்ணிப்பானாக! “சையதுனா ஷேய்க் அக்பர் முஹையுத்தீன் இப்னு அரபி கத்தஸ்ஸ ஸிர்ரஹு” அவர்களை ஆலா ஹஜ்ரத் அவர்கள் காபிர் எனக் கூறி விட்டார்கள்” எனக் கூறியுள்ளார்கள். மௌலானா அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா சொர்க்கத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தைத் தருவானாக! இதைக் கேள்விப்பட்ட மௌலான அவர்கள் அவர்களின் பேச்சை நம்பாமல் வான்மறை வசனத்திற்கு ஏற்றவாறு,

لَا يُدِينُ فَعَلْتُمْ مَا عَلَيَّ فَتُصْبِحُوا بِجَهَالَةٍ قَوْمًا تَصِيبُونَ أَنْ تَتَّبِعُوا بَنِيَّ فَاسْقُ جَاءَكُمْ إِنْ آمَنُوا الَّذِينَ آمَنُوا

“முஃமின்களே! பாஸிக்கான ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் (அதனை நன்கு விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (ஏனெனில் - அவ்வாறு தெளிவுபடுத்திக் கொள்ளவில்லையானால்) அறியாமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விடுவீர்கள் - அப்போது நீங்கள் செய்தவற்றின் மீது வருத்தப் படுவோராய் விடுவீர்கள்.

(ஸூரா அல்-ஹஜூராத் 49:6)

இதன் அடிப்படையில் மௌலானா அவர்கள் ஆலா ஹஜ்ரத் அவர்களுக்கு கடிதம் எழுதி அதற்கான விளக்கத்தைக் கேட்டார்கள். அதற்கு ஆலா ஹஜ்ரத் அவர்கள் இவர்களின் பொய்யான குற்றச் சாட்டிற்கு சரியான விளக்கமான ‘இன்ஜா-அல்-பாரி

அன் வஸ்வாஸ் அல்-முப்தரி' என்ற தலைப்பில் கடிதம் எழுதி அனுப்பினார்கள். அதற்கு மௌலானா அவர்கள் இந்தப் பொய்யான பழிச்சொல்லைக் கூறும் கயவர்கள் மீது 'லாஹ்வலா' என சாபமிட்டு பதில் கடிதம் எழுதினார்கள். இந்தக் கயவர்கள் இது மாதிரியான பல பொய்யைப் பழிச் சொற்களை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இவர்களைப் பற்றி அல்லாஹுத்தஆலா கூறுகிறான்,

يُؤْمِنُونَ بِاللَّيْلِ كَذِبٍ يُفْتَرِيْنَا

“பொய்யைக் கற்பனை செய்வதெல்லாம் அல்லாஹ் உடைய திருவசனங்கள் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தாம் அவர்கள் தாம் பொய்யர்கள்

(ஸரத்துந் நஹல் 16:105).

மேலும் கூறுகிறான்,

الكَافِرِينَ عَلَى اللَّهِ لَعْنَتٌ فَجَعَلَ

“பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் லஃனத்தை (சாபத்தை நாம் ஆக்குவோம்)”

(ஸூரா ஆலுஇம்ரான் 3:61)

முஸ்லிம்களே! இந்த மாதிரியான வஞ்சகர்கள், ஏமாற்றும் பேர்வழிகள், பொய்யர்கள், மோசம் செய்பவர்கள், தந்திரக்காரர்கள், பொய்ப்பழி உரைப்பவர்கள் இணம் கண்டு கொள்வது என்பது கடினமான செயல் அல்ல! இவர்களிடம்

“நீங்கள் கூறியதற்கு என்ன ஆதாரம் உள்ளது ? அதைக் காண்பியுங்கள்? எங்கே கூறியுள்ளார்கள்? எந்தப் புத்தகத்தில் உள்ளது? எந்த நோட்டீஸில் உள்ளது? எந்த பத்வா? எந்தப் பக்கத்தில் கூறியுள்ளார்? என்று கேளுங்கள். ஆமாம்! ஆமாம்! ஆதாரம் உள்ளது என பதில் கூறினால், 'ஏன் அதை மறைத்து வைத்துள்ளீர்கள். அதை எடுத்து எங்களிடம் காட்டுங்கள். அவ்வாறு ஆதாரம் காட்டமுடியவில்லையெனில் (அல்லாஹ் அறிவான் அவ்வாறு ஆதாரம் காட்ட முடியாது) உங்களின் இந்த பொய்யான செயலுக்காக.

திருமறைவசனம் கூறுகிறது.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

الْكُذِبُونَ هُمُ اللَّهُ عَنَّا فَأُولَئِكَ بِالسُّهُدَاءِ يُؤْتَوْنَ مَقَادِ

(இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா) அவ்வாறு சாட்சிகளை அவர்கள் கொண்டு வராத பொழுது அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்கள்]

(ஸூரத்துன் நூர் 24:13)

முஸ்லிம்களே! இந்த நயவஞ்சகர்கள் பல தடவை இது போல கூச்சலும் கும்மாளமும் போட்டார்கள் ஆனால் யாராவது முஸ்லிம் அதற்கான ஆதாரத்தைக் கேட்டால் புறமுதுகுகாட்டி முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இவர்களிடம் சிறிதளவு கூட வெட்கம், மானம் இல்லை. தங்கள் வாயில் வந்த அந்த பொய்யான பழிச் சொற்களுக்காக சிறிதளவும் பச்சாதாப்பட மாட்டார்கள் அவற்றை விடவும் மாட்டார்கள்.

அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துவேசிப்பதினால் அவர்கள் மீது ஏற்படும் 'குப்ர்' என்னும் சட்டத்தை மறைப்பதற்காக இவர்களுக்கு கிடைத்த இறுதியான ஒரு காரணமானது, “அஹ்லே சுன்னத் வஜமாஅத்தின் உலமாக்கள் எந்த ஒரு காரணமும் இன்றி சிறுசிறு விஷயங்களுக்கு முஸ்லிம்களைக் காபிர் எனக் கூறிவிடுகிறார்கள். இப்படித் தான் இவர்களை (அந்த துவேசித்த கயவர்களை) யும் *காபிர் எனக் கூறிவிட்டார்கள்] என்று சாதாரண முஸ்லிம்களின் மனதில் பதியவைத்து விட வேண்டும் என்பதாகும்.

முஸ்லிம்களே! அஹ்லே சுன்னத் வஜமாஅத்தைச் சார்ந்த உலமா பெருமக்கள் சிறு, சிறு விஷயங்களுக்கு 'காபிர்] எனக் கூறிவிடுகிறோம் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்கள். அவர்களின் பொய்யான, கற்பனையான குற்றச்சாற்றிக்கு எங்கிருந்து ஆதாரம் கொண்டு வருவார்கள்

الْخَائِنِينَ كَيْدِيهِمْ إِلَى اللَّهِ وَآئِن

“துரோகம் செய்பவர்களின் தூழ்ச்சிக்கு நிச்சயமாக அல்லாஹ் வழிகாட்டுவதில்லை.

(ஸூரத்துயூசுப் 12:52)

இவ்வாறாக இவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகள் பொய்யிக்கப்பட்டது.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்.

صَادِقِينَ كُنْتُمْ إِن بُرْهَانَكُمْ هَاتُوا قُل

"நீங்கள் (உங்கள் சொல்லில்) உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். -(ஸூரா அல் பகரா 2:111)

இவர்களுடைய பொய்மைக்கு இந்த ஆதாரங்களே போதுமானதாகும் இருந்தாலும் முஸ்லீம்கள் இவர்களின் பொய்களைப்பற்றி தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்வதற்காக

மேலும் பல ஆதாரங்களை எழுதி அச்சடித்து வெளியிட்டிருக்கிறோம். அதுவும் பல வருடமாக வெளியிட்டிருக்கிறோம்.

அஹ்லே சுன்னத் வஜமாஅத்தைச் சார்ந்த உலமா பெருமக்கள் எந்தவித ஆதாரமும் இன்றி காபிர் எனக் கூறிவிடுகிறார்கள் என்று இவர்கள் கூறும் பொய்யான குற்றச் சாட்டுகளை இஸ்மாயில் தெஹ்லவியின் விஷயத்தை மேற்கோள் காட்டி தெளிவாக விளக்கலாம்.

அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமா பெருமக்கள் பல நூல்களிலிருந்து இஸ்மாயில் தெஹ்லவியின் அநேகமான குப்ரான வார்த்தைகளை எடுத்துக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அவற்றை எவ்வளவு நிதானத்துடன் ஆலா ஹஜ்ரத் அவர்கள் கடைபிடித்துள்ளார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் இதோ!

1) முதலாவதாக:- ஹிஜ்ரி 1309 ல் லக்னோவில் உள்ள "அன்வாரே முஹம்மதி" என்ற பிரஸில் அச்சிக்கப்பட்ட "சுப்ஹானஸ்குப்பூஹ் அன் அய்யி கிஸ்பின் மக்பூஹ்" என்ற புத்தகத்தில் 'ஆலா ஹஜ்ரத் அவர்கள் இஸ்மாயில் தெஹ்லவி மற்றும் அவருடைய நண்பர்கள் கூறிய கூற்றுகளில் 75 குப்ரான கூற்றுகள் உள்ளன என ஆதாரங்களுடன் நிரூபித்து அப்புத்தகத்தில் 90வது பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்,

"உலமாயே முஹதாதீன்கள் இவர்களை காபிர் எனக் கூறக் கூடாது என்று கூறியுள்ளார்கள்.

وفيه الاعتبار وعليه المذهب وهو الفتوي وعليه يفتي وبه الجواب وهو

السدا وفيه السلامة

“இதுவே நண்மையாகும். இதுவே பதிலுமாகும். இந்த கொள்ளையின் அடிப்படையில்தான் பத்வாவும் கொடுக்கப்பட்டது. இதுவே நமது மத்ஹுபுகளின் உத்தேசமானக் கொள்கையும் ஆகும். இதுவே நம்பத்தகுந்த நிலையும் ஆகும். மேலும் இதுவே பாதுகாப்பான மற்றும் சரியான நிலைப்பாடும் ஆகும்.”

2) இரண்டாவதாக :- ஹிஜ்ரி 1316 ல் 'அஜ்மாபாத் ல் உள்ள 'தொஃபாஹ் ஹனபிய்யாஹ்' என்னும் பிரஸில் அச்சடித்து வெளியிடப்பட்ட 'அல் கவகபத்துல் ஷஹாபிய்யா :பி குப்ரியதி அபி அல் வஹாபிய்யாஹ்' என்ற நூலில் (இந்நூலானது இஸ்மாயில் தெஹ்லவி மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் கொள்கைகளின் மறுப்பிற்காகவே எழுதப்பட்ட நூலாகும்) குர்ஆன், ஹதீஸ் மற்றும் மார்க்கமாமேதைகளின் கூற்றுக்களைக் கொண்டு இவர்களின் வாக்கியங்களில் 70க்கும் மேற்பட்டவை குப்ரானவை என்று நிரூபிக்கப்பட்டது. இறுதியில் அஃலாஹ்ஜரத் அவர்கள் 62-வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள், “என்னுடைய அபிப்பிராயமானது இவர்களை நம்நாவால் 'காபிர்' என்று சொல்வதை மிகவும் எச்சரிக்கை யோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தான் சரியான தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாகும். மேலும் அல்லாஹுத்தஆலா இதை நன்கு அறிவான்.

3) மூன்றாவதாக :- ஹிஜ்ரி 1312 ஸபர் மாதத்தில் 'அஜ்மாபாதி முதல்முறையாக அச்சடித்து வெளியிடப்பட்ட “ஸல்-அல்-ஸூபுப்புல் ஹிந்திய்யா அலா குப்ரியாத் பாபுல் அல்- நஜ்தியா' என்ற புத்தகத்தில் இஸ்மாயில் தெஹ்லவி மற்றும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களின் குப்ரான வாக்கியங்கள் பட்டியலிடப்பட்டு அவற்றிற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 'ஆலா ஹஜ்ரத்' அவர்கள் பக்கம் 21 மற்றும் 22ல் குறிப்பிடுகிறார்கள், “பிக்ஹின் சட்டப்படி இவர்களின் கூற்றுகள் தெளிவான பொய்யானவைகளாக இருந்தாலும் அல்லாஹ்வின் எண்ணிலடங்கா ரஹ்மத்துகளையும், பரக்கத்துக்களையும் பெற்ற நமது உலமா பெருமக்கள் தன்னடக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். உண்மையான முஸ்லிம்களால் நயவஞ்சகனின் தலைவனை (அஷ்ரப் அலி தானவியை) காபிர் என்றும் இறைமறுப்பாளன் என கூறக் கேட்கும், பார்த்தும் இந்த உலமாப் பெருமக்கள் கோபத்தால் தன் நடுநிலையிலிருந்து சிறிதளவும் விட்டுக் கொடுக்கவில்லை .

“பழிக்குப்பழி' என்னும் ஆசையில் தூண்டப்படவும் இல்லை. அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த உலமாப் பெருமக்கள் இவர்களை 'காபிர்' என சொல்லுவதற்கு மறுக்கிறார்கள். எது வரை எனில் குற்றச்சாட்டிற்கும், நிரூபணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உறுதிப்படுத்தாத வரை. ஏனெனில் ஒருவர் கூறிய கூற்றை குப்ரானைக் கூறுவது வேறு விஷயம் அந்தக் கூற்றைக் கூறியவரை காபிர் எனக் கூறுவது வேறு விஷயமாகும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறோம். நாங்கள் மெளனமாக இருக்கிறோம். எதுவரை எனில் மிகவும் பலமற்ற ஒரு சின்ன ஆதாரமோ அல்லது ஒரு சொற்பமான காரணமோ 'காபிர்' என்னும் பத்வாவை

நிறுத்தப் போதுமானதெனில் அதுவரை நாங்கள் 'காபிர்' என்ற பத்வாவைக் கொடுப்பதற்கு பயப்படுகிறோம்.]]

4) நான்காவதாக:- ஹிஜிரி 1317ல் அஜீமாபாத்தில் அச்சடித்து வெளியிட்ட "இஜாலத்துல் ஆர் பிஹஜரில் காராமி அன் கிலாபின்னார்]] என்ற நூலின் 10வது பக்கத்தில் 'ஆலா ஹஜ்ரத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள், "நாங்கள் இந்த விஷயத்தில் அவர்கள் சொன்னக் கூற்றை கவனிக்கிறோம். அதில் இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளில் எதையாவது மறுக்காமலோ அல்லது நீக்காமலோ இருந்தால் அல்லது இது மாதிரி இஸ்லாத்தின் முக்கிய கடமைகளை மறுத்தவரை முஸ்லிம் எனக் ஏற்றுக்கொள்ளாதவரை காபிர் எனக் கூறுவதில்லை.

5) ஐந்தாவதாக:- இஸ்மாயில் தெஹ்லவியை விட்டு விடுங்கள் "காபிர்'என பத்வா கொடுக்கப்பட்ட ஆலா ஹஜ்ரத் அவர்கள் காலத்தில்) இந்த துவேசிப்பவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். 'இம்கான்-அல்-காதிப்' (அல்லாஹ்விற்கு பொய் சொல்லும் ஆற்றல்) என்னும் நூலின் கூற்றுகள் குப்ர் என 78 காரணங்களுடன் குப்ரு என நிரூபிக்கப்படும் 'ஆலா ஹஜ்ரத்' அவர்கள் 'சுப்ஹான சுப்புஹ்' என்னும் நூலில் 80வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள், "அல்லாஹ் என்னைப் பாதுகாப்பானாக! ஹாஷாலில்லாஹ்! ஹாஷாலில்லாஹ்! ஆயிரம் ஆயிரம் முறை ஹாஷாலில்லாஹ்! ஒரு போதும் அவர்களின் மீது குப்ரை சுமத்த நான் விரும்பவில்லை. இவர்களின் கொள்கையானது தெளிவாக இஸ்லாத்திற்கு எதிரானதாகவும் மற்றும் வக்கிரப்பத்தியுடையதாகவும் இருந்தும் இந்த கொள்கையானனைப் பின்பற்றுகின்ற புதுமை விரும்பிகளை நான் இன்னும் முஸ்லிமாகவே எண்ணுகிறேன். இந்தப் பிரிவைச் சார்ந்தவர்களின் தலைவராகிய இஸ்மாயில் தெஹ்லவியையும் காபிர் எனக் கூறவில்லை . ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லாஇலாஹா இல்லல்லாஹ்' எனக் கூறியவரை 'காபிர்' எனக் கூறக்கூடாது என்று எச்சரித்துள்ளார்கள். எதுவரை நாம் கூறக்கூடாது எனில் கண்களைக் கூசக் கூடிய நண்பகல் வெளிச்சத்தைப் போன்றதை விட அவர்களை 'காபிர்' எனக் கூறக்கூடிய தெளிவான ஆதாரம் கிடைக்கும் வரை. மேலும் அவரை குப்ரிலிருந்து காப்பாற்றக் கூடிய மிகமிகச் சொற்பமான ஒரு காரணம் இருக்கும் வரை அவரை காபிர் எனக் கூறுவதை நிறுத்த வேண்டும்.

عليه يعلى ولا يعلى الاسلام فان

முஸ்லிம்களே! முஸ்லிம்களே! உங்கள் மதம், உங்கள் ஈமான், மறுமைநாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அல்லாஹ்வின் முன் நின்றல் ஆகியவற்றை நினைவு கூறி உங்களிடம் ஒரு கேள்வி! இவ்வளவு மிக அதிகமான எச்சரிக்கையிருந்தும் ஒரு முஸ்லீமை காபிர் எனத் தவறுதலாகக்

கூறிவிட்டார்கள் என்று கூறுவது வெட்கக்கேடானது இல்லையா? இது ஒரு கொடுமையில்லையா? இவ்வாறாக அவன் மீது பழிசுமத்துவது என்பது அநீதி மற்றும் அநியாயம் இல்லையா?

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் அவர்கள் கூறுவது அனைத்தும் சத்தியவாக்கு ஆகும்) “உனக்கு வெட்கம் இல்லையெனில் நீ எதை விரும்புகிறாயோ அதைச் செய்”

(அந்நபி அல்-அர்பயின், 20 புகாரி ஷரீபிலிருந்து)

முஸ்லீம்களே! ஹிஜ்ரி 1320க்கு பத்துவருடத்திற்கு முன் சில, 17 வருடத்திற்கு முன் சில, 19 வருடத்திற்கு முன் சில என 'ஆலா ஹஜ்ரத் அவர்களின் பதில்கள் இவ்வாறாகத் தான் இருந்தன. இந்த துவேசிப்பவர்களின் மீது “காபிர்” எனும் பத்வா ஹிஜ்ரி 1320 ல் தான் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது முதன் முதலில் அல் மொதமத் அல்-முஸ்தனத்' என்ற புத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது).

அல்லாஹ் மற்றும் அவனுடைய ரஸூலுக்கும் பயந்து மேற்கூறிய கூற்றுக்களை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தக் கூற்றுகளின் எச்சரிக்கை, கட்டுப்பாடு அனைத்தும் அந்தப் பழிச்சொல் கூறுபவர்களுக்கு பதிலாக இருப்பது மட்டுமல்லாமல் 'காபிர்' என பத்வா கொடுப்பதற்கு இவர்கள் எவ்வளவு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு தெள்ளத்தெளிவான சாட்சியாக உள்ளது. இந்த உலமாக்கள் வெளிப்படையான மற்றும் கண்களை கூசக்கூடிய நண்பகலின் சூரிய வெளிச்சத்தைப் போன்ற தெளிவான குப்ராக இருந்தாலன்றி “காபிர்” என பத்வா கொடுப்பதில்லை. தீர்க்கமான, தெளிவான,

மறுக்க இயலாத மற்றும் நிர்பந்தம் தரக்கூடிய அந்த குப்ரான வார்த்தைகள் அதன் மூலம் தனக்கு சாதகமான விளக்கங்கள் எதையும் கூறமுடியாத அந்த வார்த்தைகளை ஒருவனிடத்தில் காணும் வரை அவரை காபிர் எனக் கூறமாட்டார்கள்? அவர்கள் தான் அல்லாஹ்வின் அந்த நல்லடியார்கள். அவர்கள் யார் எனில் “குப்ருக்கான 70” காரணங்கள் இருந்தும் இவ்வாறு கூறுகிறார்கள், “நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் லாஇலாஹா இல்லல்லாஹ் “எனக் கூறினார்களே அவர்களை 'காபிர்' எனக் கூறக்கூடாது. என எச்சரித்துள்ளார்கள். எதுவரை நாம் கூறக்கூடாது எனில் கண்களைக் கூசக்கூடிய நண்பகல் வெளிச்சத்தைப் போன்றதை விட தெளிவான அவர்களை 'காபிர்' எனக் கூறக்கூடிய ஆதாரம் கிடைக்கும் வரை. மற்றும் அவரை குப்ரிலிருந்து காப்பாற்றக் கூடிய மிகமிகச் சொற்பமான ஒரு காரணம் கிடைக்கும் வரை அவரை 'காபிர்' எனக் கூறுவதை நிறுத்த வேண்டும்.”

இதே அல்லாஹ்வின் நல்லடியார்கள் தான் அந்த ஏசுவர்களின் துவேசத்தில் மார்க்க சட்டவல்லுநர்களின் கூற்றுபடி குப்ருக்கான 78 காரணங்கள் இருந்தும் அவருக்கு அவர்களின் கூற்றுகளில் தீர்க்கமான முடிவுகள் தெரியவில்லை என்பதால் 'அவர்கள் காபிர்கள்' என்று கூறுவதைத் தவிர்த்து கூறுகிறார்கள், "அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! ஆயிரம் ஆயிரம் முறை ஹாஷாலில்லாஹ்! அவர்களை காபிர்கள் எனக் கூறுவதை நான் விரும்பவில்லை .

'ஆலா ஹஜ்ரத் அவர்கள் கூறுகிறார்கள், "அந்த நேரத்தில் அவர்களுக்கும் எனக்கும் எந்தவித தோஷமையும் இல்லை. இப்பொழுது எங்களிடத்தில் நட்பு முறிவும் இல்லை. அப்பொழுது அந்த நேரத்தில் எந்தவித சொத்துத் தகராரும் இல்லை . இப்பொழுதும் இல்லை. அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! ஒரு முஸ்லிம் உடைய உறவின் அன்பு மற்றும் வெறுப்பு, தோஷமை மற்றும் விரோதம் ஆகியவை அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பு மற்றும் வெறுப்பைப் பிரத்தியேகமாக கொண்டதாக இருக்க வேண்டும்."

மேலும் ஆலா ஹஜ்ரத் அவர்கள் கூறுகிறார்கள். "அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது இவர்கள் கூறிய துவேசங்களை வெளியிடாமலோ அல்லது இவ்வகையான துவேசப்பேச்சுக்களை நான் கேட்காமலோ, பார்க்காமலோ இருந்திருந்தால் இவர்களை முஸ்லீம்களாகவே எண்ணியிருப்பேன். ஏனெனில் இவர்களும் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவை உச்சரித்தவர்களாயிற்றே! பல மார்க்க சட்ட வல்லுநர்கள் இவர்களின் மீது காபிர் என்ற பத்வாவைக் கூறினாலும் நான் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் எதுவும் கூறாமலிருந்தேன். ஆனால், எப்பொழுது அவர்கள் எழுதிய அந்த துவேச வாசகங்களின் உண்மைப்பிரதிகளை நான் பார்த்தேனோ அப்பொழுது அவர்களை காபிர் என பத்வா கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஆகிவிட்டது. ஏனெனில் இமாம்களின் கூற்றானது.

كفر فقد وكفر عذابه في شك من

யார் இந்தமாதிரி ஆவேசிக்கும் நபர்களை காபிர் அல்லது அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனை உண்டு என்பதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்களும் காபிர்களாவார்கள்.

அதனால், என்னைப்பாதுகாத்துக்கொள்ளவும் மற்றும் ஈமான் கொண்ட இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாத்துக் கொள்ளவும் குப்ருக்கான பத்வா கொடுப்பது என்பது நிர்பந்தமாகிவிட்டது. இது தான் அந்த மானக்கேடான, கொடியவர்களுக்கான பிரதியுபகாரமாகும்.

நமது கண்ணியமிக்க இறைவன் கூறுகிறான்

رَهْوًا كَانَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلُ وَرَهَقَ الْحَقُّ جَاءَ وَقُلْ

இன்னும், சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்துவிடும்

(ஸூரா அல் இஸ்ரா 17:80)

மேலும் இறைவன் கூறுகிறான்,

الْغَى مِنَ الرُّشْدِ تَبَيَّنَ قَدْ الدِّينِ فِي إِكْرَاهٍ لَا

“(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை, நேர்வழியாகிறது, வழிகேட்டிலிருந்து (பிரிந்து திட்டமாகத் தெளிவாகிவிட்டது, எனவே, எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து, அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ, அவர் பிரிந்து போகாததாக உள்ள (முறுக்கேற்றப்பட்ட கயிற்றின்) உறுதியான முடிச்சைத் திட்டமாகப் பற்றிப்பிடித்துக் கொண்டார்.

(ஸூரா அல்பகரா 2:256)

முடிவுகள்:-

இந்த புத்தகத்தைப் பொருத்தவரை முக்கியமான விஷேசமான நான்கு முடிவுகள் உள்ளன.

1) இந்த துவேசங்களை எழுதிய மற்றும் அதனை அச்சடித்து வெளியிட்ட அனைத்தும் உண்மையில் அல்லாஹுத்தஆலா மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துவேசிக்கக் கூடியதும், கண்ணிய குறைவு படுத்தக் கூடிய செயலுமாகும்.

2) யார் ஒருவர் அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் கண்ணியக்குறைவு படுத்துகிறார்களோ அவர்கள் காபிர் ஆவார்கள்.

3) யார் அவர்களை காபிர் என கருதவில்லையோ, அவர்களை மதித்து உறவு கொண்டாடினார்களோ அல்லது தனது ஆசான் தனது உறவினர் தனது நண்பர் எனக்கூறி உறவு வைத்தார்களோ அவர்கள் அவர்களைச் (துவேசிப்பவர்களைச்)

சார்ந்தவர்கள் தான். அவர்களும் அவர்களை (துவேசிப்பவர்களை) போல காபிர் ஆவார்கள். நாளை மறுமையில் அந்த துவேசிப்பவர்களுடன் ஒரே கயிற்றினால் பிணைக்கப்படுவார்கள்.

4) அறியாமை மற்றும் இழிவான குணமுள்ள மக்களின் கூற்று போன்ற சாக்குபோக்குகள் எல்லாம் ஏற்கப்படாதது மற்றும் நிராகரிக்கப்பட்டதாகும்.

அல்ஹம்துலில்லாஹ்! மேற்கூறிய நான்கு விஷயங்களும் திருக்குர்ஆனின் ஆதாரங்களுடன் விளக்கி திடமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ஒரு புறம் 'ஆனந்தம் மற்றும் சொர்க்கம்' மறுபுறம் 'அழிவு மற்றும் நரகநெருப்பு. இதில் உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் நினைவு கொள்ளுங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விடுத்து ஸையத் மற்றும் அம்ர் இவர்களின் பக்கம் சென்றால் அவர்கள் எப்பொழுதும் வெற்றியடைய மாட்டார்கள். 'ஹிதாயத்' கொடுப்பவன் அல்லாஹுத் தஆலாவாக இருக்கிறான்!

இந்த அடிப்படை விஷயங்கள் பற்றி அறிவுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் அறிவார்கள். ஆனால், பாமர முஸ்லிம் சகோதரர்களோ முஃப்திகளின் முத்திரையைப் பார்த்தால் நம்புவேன் எனக்கூறுகிறார்கள். அதுவும் மிக உயர்ந்த, பிரசித்தி பெற்ற நபர்களிடத்திலிருந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படியெனில் 'மக்கா மற்றும் மதீனா வின்' முஃப்திகளைத் தவிர வேறுயார் இருக்க முடியும். ஏனெனில், அங்கிருந்துதான் இஸ்லாம் உலகிற்கு பரவியது. மேலும் மிகவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு ஹதீஸின் பிரகாரம் சாத்தான் அவ்விடங்களை வியாபித்திருக்க மாட்டான் என்பதாகும்.

அதனால் இந்த பாமர முஸ்லிம்களின் திருப்திக்காக "ஆலா ஹஜ்ரத்" அவர்கள் மக்கா மற்றும் மதீனா சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற உலமாக்கள் மற்றும் முஃப்திமார்களிடம் இந்த பத்வாவை சமர்ப்பித்தார்கள். அவற்றில் அந்த தலைசிறந்த உலமாப் பெருமக்கள் முத்திரையிட்டதையும் அவர்களின் மிகத்திறமையான பேச்சுகளும் ஹிஜரி 1324 ல் 'ஹுஸ்ஸாமுல் ஹரமைன் அலா மன்ஹரிள் குப்ரி வல்மைன்' என்ற நூலில் தெளிவாக அச்சிடப்பட்டு அதன் ஒவ்வொரு பக்கத்திற்கும் உருதுமொழியில் மொழிபெயர்ப்பும் கொடுத்து வெளியிடப்பட்டது.

இறைவா! இஸ்லாமிய சகோதரர்களுக்கு உண்மையை ஏற்றுக் கொள்ளக் கூடிய பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டு வீண்பிடிவாதம், ஆணவத்திலிருந்தும், உன்னுடைய ஹபீப்பிற்கு எதிராக ஸையத் மற்றும் அம்ர் ஆகியவர்களைப் பின்பற்றுவதிலிருந்தும் காப்பாற்றுவாயாக!

ஆமீன்! ஆமீன்! ஆமீன்!

سیدنا علی السلام و اکمل الصلاة و افضل طالعین رب الله الحمد

امین اجمعین و حزیه و صحبه و اله محمد

தங்களின் சிந்தனைக்கு

அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே!

இதுவரை தாங்கள் ஆஃலா ஹஜ்ரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய தம்ஹீதே ஈமான் என்ற நூலின் தமிழாக்கம் படித்தீர்கள். இப்பொழுது தங்களின் உள்ளத்தில் சிலக்கேள்விகள் எழக்கூடும். யாராவது ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் இவ்வாறு தரக்குறைவாகக் கூறுவானா? இது உண்மைதானா? அதுவும் தப்லீக் ஜமாஅத், தேவ்பந்திகள் போற்றக் கூடிய பெரிய மகான்களா இவ்வாறு கூறினார்கள்? இது போன்ற பலக் கேள்விகள் எழக்கூடும். ஆனால் உண்மைநிலை இது தான். இவர்கள் இவ்வாறு கூறியதன், எழுதியதன் விளைவாகத் தான் இவர்களுக்கு ஆஃலா ஹஜ்ரத் மற்றும் மக்கா, மதீனாவைச் சேர்ந்த தலைசிறந்த முஃப்திமார்கள் 34 பேர்கள் குப்ருடைய பத்வா தந்தார்கள் (பார்க்க ஹுஸாமுல் ஹரமைன் அலா மன்ஹரில் குஃப்ரி வல்மைன்).

தாங்கள் இவ்விஷயங்களை ஒரு தேவ்பந்தி அல்லது தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவரிடம் கூறினால் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும் தெரியுமா? என்ன! நாங்கள் இதுபோல எங்கேயாவது கூறக் கேட்டுள்ளீர்களா? நாங்கள் தொழுகைக்கு தானே அழைக்கின்றோம்? நன்மையானக் காரியங்கள் தானே செய்கின்றோம்? இது போல நூல்களை நாங்கள் படித்ததில்லையே! எனக் கூறுவார்கள்.

உண்மையும் அதுதான். பல தப்லீக்காரர்களுக்கு இந்த விஷயங்களைப் பற்றியோ, தெரியாது. இதைவைத்துத் தான் சுன்னத் வல் ஜமாத்தினரை ஏமாற்றுகிறார்கள், ஆனால் முஸ்லிம்களே! இன்றளவும் அந்த புத்தகங்கள் அவர்களின் தேவ்பந்திய மதரஸாக்களின் பாடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை அப்புத்தகங்கள் புதிதுபுதிதாக அச்சடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (பக்கங்கள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது) இவ்வழிகேடான வார்த்தைகளைக் கூறிய, எழுதிய, அதனை அச்சிட்ட இன்றளவும் அதனை அச்சிட்டுக் கொண்டிருக்கிற எவரும் இதற்காக தவஃபா செய்யாமலேயே இருக்கிறார்கள், பலர் மரணித்தும் போய்விட்டார்கள்.

இப்பொழுது அவர்களிடம் கூறுங்கள், இப்பொழுது தான் எல்லாமே தெளிவாகிவிட்டதே. உங்களின் தலைவர்கள் குப்ரான வார்த்தைகளைக் கூறி, எழுதி, அச்சடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தவ்ஃபா செய்யாமலேயே மரணித்து இருக்கிறார்கள். எனவே, அவர்களை தாங்கள் காஃபிராகவே கருத வேண்டும். அவர்களை ரஹ்மத்துல்லாஹி அலைஹி எனக் கூறக் கூடாது. அவர்கள் எழுதிய புத்தகங்களை தாஃலீம் என்ற பெயரில் வாசிக்கக் கூடாது.

அந்த புத்தகங்களை கிழித்தெறிந்து விட்டு இப்பொழுது தொழுகையின் பக்கம், நன்மையின் பக்கம் மக்களை அழையுங்கள் எனக் கூறினால் அவர்களின் கூற்று என்னவாக இருக்கும் தெரியுமா? இவை இட்டுக்கட்டியவைகளாம் எனக் கூறுவார்கள்.

அப்படியெனில் அவர்களிடம் ஒரு கேள்வியை வையுங்கள் நீங்கள் கூறியது போல அவை இட்டுக்கட்டப்பட்டவையாக ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். இவ்வாறு அல்லாஹ்ஹுத்தஆலா மற்றும் அவனது திருத்தூதரை கண்ணயக் குறைவாக மேற்கூறிய வார்த்தைகள் அணைத்தும் குப்ராகும். அதைக் கூறியவர்கள் காபிரா இல்லையா என்று தமிழ்நாட்டிலுள்ள பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், காஃஹிபுல் ஹுதா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் தேவ்பந்த், சஹாரன்பூரில் உள்ள தேவ்பந்தி மதரஸாக்களில் பத்வா வாங்கித் தருவீர்களா? எனக் கேளுங்கள், அவர்களின் பதில் மெளனமாகவே இருக்கும். அல்லாஹ்ஹுத்தஆலா இதுபோன்ற தீய வஹ்ஹாபிய கொள்கைகளிலிருந்து என்னையும், உங்களையும் காப்பாற்றி அருள்புரிவானாக, ஆமீன்! அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!

மொழிபெயர்ப்பாளர்

நவ்ஷாத் காதிரி அஜீஸி.,

வாசிப்போர் கவணத்திற்கு !!!

இந்த புத்தகம் இமாமே அஹ்லே சுன்னத் முஜத்திதே தீன் வ மில்லத் ஆஃலா ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரஜா கான் ரஹ்மதுல்லாஹு அன்ஹு அவர்கள் வஹ்ஹாபிய கொள்கைகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இந்த நூலை உருது மொழியில் எழுதினார்கள். தேவ்பந்தியர்கள் மேலும் தப்லீக் ஜமாஅத்தின் தலைவர்களின் உண்மை நிலையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டுவதற்கு இந்த நூலை தமிழாக்கம் செய்துள்ளோம்.

இந்த மொழிபெயர்ப்பில் மனிதன் என்கிற அடிப்படையில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்து, அதை தயவு கூர்ந்து சுட்டக்காட்டினால் அடுத்த பதிப்பில் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக திருத்தப்படும். மொழிபெயர்ப்பில் தவறுதலாக கருத்துபிழை ஏதேனும் நடத்திருந்தால் அதற்கு மொழிபெயர்த்தோரின் தவறு என்பது தான் காரணம்

ஆகுமே தவிர இது மூலநூலாசிரியரின் தவறு என்று கருதப்படாது. உருது முலத்தை வைத்து கருத்துப் பிழையை சரி செய்து கொள்ள வேண்டும். அதையும் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக திருத்தி வெளியிடப்படும்.

பதிப்பாசிரியர்

ஹழ்ரத் மௌலவி அ:பஜலுல் உலமா

சைய்யிது கவுஸ் மதனி.

WWW.SUFIMANZIL.ORG